



TAMIL NADU GOVERNMENT GAZETTE

PUBLISHED BY AUTHORITY

No. 3]

CHENNAI, WEDNESDAY, JANUARY 16, 2019
Thai 2, Vilambi, Thiruvalluvar Aandu-2050

Part II—Section 2

Notifications or Orders of interest to a section of the public
issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

CONTENTS

	Pages.		Pages.
COMMERCIAL TAXES AND REGISTRATION DEPARTMENT		Tamil Nadu Industrial Employment (Standing Orders) Act:— Appointment of Certain Officials as Certifying officers and their Jurisdiction of Local Limits	78
Indian Stamp Act:— Provisions for the Consolidation of Duty Chargeable in respect of issue of Policies by Life Insurance Corporation of India through its P & GS Unit, Coimbatore for certain period, ect. ..	36-37	Labour Courts for Adjudication	78-80
ENVIRONMENT AND FORESTS DEPARTMENT		Minimum Wages Act:— Draft Notification Regarding the Revision of Minimum Rates of Wages for the Employment in Handloom Silk Weaving Industry.	
[Forests - Tamil Nadu State Biodiversity - Reconstitution of the Tamil Nadu State Biodiversity Board - Orders - Issued]	81-82	திருத்த அறிவிக்கை	80
HIGHWAYS AND MINOR PORTS DEPARTMENT		Minimum Wages Act.— Revision of Minimum Rates of Wages for the Employment in Sea Food Procession Industry.	
Denotifying the Minor Port of Vanagiri Withdrawing the provisions of the Indian Ports Act, 1908.	37-38	திருத்த அறிவிக்கை	80
நிலங்களை கையகப்படுத்துதல் பற்றிய அறிவிக்கை ..	38-76	Minimum Wages Act. — Draft Notification Regarding the Revision of Minimum Rates of Wages for the Employment in Handloom Weaving Industry.	
HOME, PROHIBITION AND EXCISE DEPARTMENT		திருத்த அறிவிக்கை	80
Tamil Nadu Prohibition Act:—Amendment to Notification	77	Minimum Wages Act. — Draft Notification Regarding the Revision of Minimum Rates of Wages for the Employment in Footwear Making Industry.	
LABOUR AND EMPLOYMENT DEPARTMENT		திருத்த அறிவிக்கை	81
Factories Act:—Appointment of Certain Official by the Chief Inspector of Factories	77	YOUTH WELFARE AND SPORTS DEVELOPMENT DEPARTMENT	
Tamil Nadu Payment of Subsistence Allowance Act and Rules:— Re-designation of Certain Posts in Tamil Nadu Labour Department	77	Tamil Nadu Physical Education and Sports University Act:—Nominations of certain persons, members to the Syndicate of Tamil Nadu Physical Education and Sports University for certain period	81

NOTIFICATIONS BY GOVERNMENT

COMMERCIAL TAXES AND REGISTRATION DEPARTMENT

Notifications under the Indian Stamp Act.

Provisions for the Consolidation of Duty Chargeable in respect of issue of Policies by Life Insurance Corporation of India through its P & GS Unit, Coimbatore for certain period under the Act.

[G.O. (Rt). No. 596, Commercial Taxes and Registration (J1), 4th December 2018, கார்த்திகை 18, விளம்பி, திருவள்ளூர் ஆண்டு-2049.]

No.II(2)/CTR/30/2019.—In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 9 of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby provides for the consolidation of duty of Rs.15,00,000/- (Rupees Fifteen lakh only) chargeable under the said Act in respect of issue of policies by Life Insurance Corporation of India through its P&GS Unit, Coimbatore for the period from 18th September 2018 to 31st March 2020.

Divisional Office, P & GS Unit, Madurai.

[G.O. (Rt). No. 633, Commercial Taxes and Registration (J1), 13th December 2018, கார்த்திகை 27, விளம்பி, திருவள்ளூர் ஆண்டு-2049.]

No.II(2)/CTR/31/2019.—In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 9 of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby provides for the consolidation of duty of Rs.10,00,000/- (Rupees Ten lakh only) chargeable under the said Act in respect of issue of policies by Life Insurance Corporation of India, through its Divisional Officer, P&GS Unit, Madurai for the period from 1st December 2018 to 31st March 2020.

Divisional Office, P & GS Unit, Tirunelveli.

[G.O. (Rt). No. 654, Commercial Taxes and Registration (J1), 21st December 2018, மார்ச்சு 6, விளம்பி, திருவள்ளூர் ஆண்டு-2049.]

No.II(2)/CTR/32/2019.—In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 9 of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby provides for the consolidation of duty of Rs.10,00,000/- (Rupees Ten lakh only) chargeable under the said Act in respect of issue of policies by Life Insurance Corporation of India, through its P&GS Unit, Divisional Officer, Tirunelveli for the period from 01-01-2019 to 31-03-2020.

Southern Zonal Office, Chennai.

[G.O. (Rt). No. 656, Commercial Taxes and Registration (J1), 21st December 2018, மார்ச்சு 6, விளம்பி, திருவள்ளூர் ஆண்டு-2049.]

No.II(2)/CTR/33/2019.—In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 9 of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby provides for the consolidation of duty of Rs.6,40,00,000/- (Rupees Six Crores and forty lakh only) chargeable under the said Act in respect of issue of policies by Life Insurance Corporation of India, Southern

Zonal Office, for the period from 1st January 2019 to 31st March 2019.

Provisions for the Consolidation of Duty Chargeable in respect of issue of Policies by United India Insurance Company Limited, through its Corporate Cell, Chennai for certain period under the Act.

[G.O. (Rt). No. 632, Commercial Taxes and Registration (J1), 13th December 2018, கார்த்திகை 27, விளம்பி, திருவள்ளூர் ஆண்டு-2049.]

No.II(2)/CTR/34/2019.—In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 9 of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby provides for the consolidation of duty of Rs.17,00,000/- (Rupees Seventeen lakh only) chargeable under the said Act in respect of issue of policies by United India Insurance Company Limited, through its Corporate Cell, Chennai for the period from 1st October 2018 to 31st December 2020.

Provisions for the Consolidation of duty Chargeable in respect of issue of Policies by Oriental Insurance Company Limited, through its Regional Office, Coimbatore for certain period under the Act.

[G.O. (Rt). No. 648, Commercial Taxes and Registration (J1), 19th December 2018, மார்ச்சு 4, விளம்பி, திருவள்ளூர் ஆண்டு-2049.]

No.II(2)/CTR/35/2019.—In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 9 of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby provides for the consolidation of duty of Rs.4,00,000/- (Rupees Four lakh only) chargeable under the said Act in respect of issue of policies by Oriental Insurance Company Limited, through its Regional Office, Coimbatore for the period from 4th October 2018 to 30th April 2019.

Provisions for the Consolidation of Stamp Duty Chargeable in respect of Issue of Policies by the National Insurance Company Limited, through its Coimbatore Regional Office for certain period under the Act.

Amendment to Notification.

[G.O. (Rt). No. 652, Commercial Taxes and Registration (J1), 20th December 2018, மார்ச்சு 5, விளம்பி, திருவள்ளூர் ஆண்டு-2049.]

No.II(2)/CTR/36/2019.—In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 9 of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby makes the following amendment to the Notification No. II(2)/CTR/979/2017, Published in Page 895 of Part II—Section 2 of the *Tamil Nadu Government Gazette*, No. 48, dated 29-11-2017.

AMENDMENT

For the expression, "31st March 2018" appearing in the said notification, the expression, "31st March 2019", shall be substituted.

Provisions for the consolidation of Duty Chargeable in respect of Issue of Policies by New India Assurance Company Limited, through its Divisional Office and Micro Office for certain period under the Act.

[G.O. (Rt). No. 653, Commercial Taxes and Registration (J1),
20th December 2018, மார்க்கழி 5, விளம்பி,
திருவள்ளூர் ஆண்டு-2049.]

No.II(2)/CTR/37/2019.—In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 9 of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby provides for the consolidation of duty of Rs. 25,000/- (Rupees Twenty five thousand only) chargeable under the said Act in respect of issue of policies by New India Assurance Company Limited, through its Divisional Office-710200, Thiruvotiyur Branch-710203, Redhills Micro Office-710204, Minjur Micro Office-710205, Mint Micro Office-710206, Chitlapakkam Micro Office-710207 and Pudur Micro Office-710208 for the period from 01-12-2018 to 30-05-2019.

Branch Office, Chennai.

[G.O. (Rt). No. 655, Commercial Taxes and Registration (J1),
21st December 2018, மார்க்கழி 6, விளம்பி,
திருவள்ளூர் ஆண்டு-2049.]

No.II(2)/CTR/38/2019.—In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 9 of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby provides for the consolidation of duty of Rs. 50,000/- (Rupees Fifty thousand only) chargeable under the said Act in respect of issue of policies by New India Assurance Company Limited, through its Branch Office No. 710400 for the period from 1st January 2019 to 30th June 2019.

Branch Office, Chennai.

[G.O. (Rt). No. 666, Commercial Taxes and Registration (J1),
24th December 2018, மார்க்கழி 9, விளம்பி,
திருவள்ளூர் ஆண்டு-2049.]

No.II(2)/CTR/39/2019.—In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 9 of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby provides for the consolidation of duty of Rs. 20,000/- (Rupees Twenty thousand only) chargeable under the said Act in respect of issue of policies by New India Assurance Company Limited, through its Branch Office No. 713201, Chennai for the period from 1st January 2019 to 30th June 2019.

Provisions for the Consolidation of Duty Chargeable in respect of Issue of policies by the New India Assurance Company Limited through its Divisional Office Chennai for certain period under the Act.

Amendment to Notification.

[G.O. (Rt). No. 597, Commercial Taxes and Registration (J1),
4th December 2018, கார்த்திகை 18, விளம்பி,
திருவள்ளூர் ஆண்டு-2049.]

No.II(2)/CTR/40/2019.—In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 9 of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor

of Tamil Nadu hereby makes the following amendment to the Notification No. II(2)/CTR/297/2018, Published in Page 298 of Part II—Section 2 of the *Tamil Nadu Government Gazette*, No. 13, dated 28-03-2018.

AMENDMENT

For the expression, “20th April 2018” appearing the said notification, the expression, “31st July 2018”, shall be substituted.

NOTIFICATION II

[G.O. (Rt). No. 597, Commercial Taxes and Registration (J1),
4th December 2018, கார்த்திகை 18, விளம்பி,
திருவள்ளூர் ஆண்டு-2049.]

No.II(2)/CTR/41/2019.—In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 9 of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby provides for the consolidation of duty of Rs. 44,600/- (Rupees forty four thousand and sixty hundred only) chargeable under the said Act in respect of issue of policies by Tvl. New India Assurance Company Limited, Divisional Office, Chennai-2, for the period from 01-08-2018 to 30-04-2019.

Provisions for the Consolidation of Duty Chargeable in respect of Issue of policies by the New India Assurance Company Limited, Chennai for certain period under the Act.

Amendment to Notification.

[G.O. (Rt). No. 671, Commercial Taxes and Registration (J1),
28th December 2018, மார்க்கழி 13, விளம்பி,
திருவள்ளூர் ஆண்டு-2049.]

No.II(2)/CTR/42/2019.—In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 9 of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby makes the following amendment to the Notification No. II(2)/CTR/700/2018, Published in Page 742 of Part II—Section 2 of the *Tamil Nadu Government Gazette*, No. 32, dated 08-08-2018.

AMENDMENT

For the expression, “30th June 2019” appearing the said notification, the expression, “31st March 2019”, shall be substituted.

D. KABILAN,
Deputy Secretary to Government.

HIGHWAYS AND MINOR PORTS DEPARTMENT

Denotifying the Minor Port of Vanagiri Withdrawing the provisions of the Indian Ports Act, 1908.

[G.O. (4D). No. 8, Highways and Minor Ports (HM1),
10th December 2018, கார்த்திகை 24, விளம்பி,
திருவள்ளூர் ஆண்டு-2049.]

No.II(2)/HWMP/43/2019.—In exercise of the powers conferred by clause (c) of sub-section (1) of Section 4 of the Indian Ports Act, 1908 (Central Act XV of 1908), in partial modification of Highways and Minor Ports

Department Notification No.II(2)/HWMP/359/2009, Published at Pages 232 to 234 in Part II—Section 2 of the *Tamil Nadu Government Gazette*, dated the 22nd July 2009, as subsequently amended, the Governor of Tamil Nadu hereby withdraws the provisions of the said Act, with effect on and from the date of publication of this Notification, from the port specified in column(2) of the Schedule below and the limits of said port as specified in column(3) thereof:-

THE SCHEDULE

Sl.No.	Name of the Port	Port Limits
(1)	(2)	(3)
9A	Vanagiri	(1) Latitude 11° 07' 21" N Longitude 079° 51' 29" E (2) Latitude 11° 07' 28" N Longitude 079° 53' 57" E (3) Latitude 11° 06' 24" N Longitude 079° 53' 57" E (4) Latitude 11° 06' 53" N Longitude 079° 51' 29" E

S.K. PRABAKAR,

Additional Chief Secretary to Government (FAC).

நிலங்களை கையகப்படுத்துதல் பற்றிய அறிவிக்கை

[அரசாணை (டி) எண் 302 நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் (எச்.எஸ்.2)த் துறை, 13 டிசம்பர் 2018, கார்த்திகை 27, விளம்பி, திருவள்ளூர் ஆண்டு-2049.]

No.II(2)/HWMP/44/2019.— விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டம் மற்றும் நகரம் வார்டு—G, பிளாக்: 26, 29 வார்டு—H, பிளாக்: 15,17 மற்றும் வார்டு—I, பிளாக்: 3, 4,

அட்டவணை

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டம், இராஜபாளையம் நகரம் கிராமம்.

வ. எண்.	நகர புல எண்.	கையக நிலத்தின் நான்கெல்லை	வகை-பாடு	மொத்த விஸ்தீர்ணம் (ச.மீ)	நில எடுப்புக்கு உட்பட்ட பரப்பு (ச.மீ)	கையக நிலத்தின் உரிமையாளர் விபரம்	கையக நிலத்தின் தன்மை
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
வார்டு : ஜி, பிளாக்: 29							
1.	176	வடக்கு: T.S.எண்:176-ன் பகுதி தெற்கு: T.S.எண்:178, கிழக்கு: T.S. எண்: 179, மேற்கு: T.S. எண்: 177/1	ரயத்து மனை	0.1975.0	24	மாடசாமி மகன் கொண்டுராஜா	காரை கட்டிடம், கடை மேல்மாடி
2.	177/1	வடக்கு : T.S. எண்:177/1 தெற்கு: T.S. எண்:178, கிழக்கு: T.S. எண்: 176, மேற்கு: T.S. எண்: 177/2	ரயத்து மனை	0.1597.0	127	பீமராஜா மகன் ஏ.ஏ.ராஜா	காரை கட்டிடம் தகர செட்
3.	177/2	வடக்கு :T.S. எண்:177/2-ன் பகுதி தெற்கு: T.S. எண்:178, கிழக்கு: T.S. எண்: 177/1, மேற்கு: வார்டு ஜி, பிளாக் :23	ரயத்து மனை	0.0203.0	37	அன்னமராஜா மகன் ராமசுப்பிரமணிய ராஜா	தகர செட்
4.	179	வடக்கு :T.S. எண்: 179-ன் பகுதி தெற்கு: T.S. எண்:178, கிழக்கு: T.S.எண்: 183, மேற்கு: T.S.எண்: 176.	ரயத்து மனை	0.0025.0	15	மாடசாமி ராஜா மகன் கொண்டுராஜா	காரை கட்டிடம் மேல் மாடி

6, 15 முதலியவற்றில் அமைந்துள்ளதும், கீழ்க்காணும் விபர அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளதமான நிலங்கள் ஒரு பொது நோக்கத்திற்காக அதாவது இராஜபாளையம் இரயில்வே நிலையம் அருகில், இராஜபாளையம்-வெம்பக்கோட்டை சாலையில் இரயில்வே கடவு எண் 449-க்கு மாற்றாக (கி.மீ.591/900-592/900ல்) சாலை மேம்பாலம் அமைக்கும் பணிக்காக 3373.5 சதுரமீட்டர் ரயத்துவாரிமனை, ரயத்துவாரிபுஞ்சை மற்றும் சர்க்கார்மனை நிலங்களை கையகப்படுத்தவும், மேற்படி, நிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகை முழுவதும் தலைமைப் பொறியாளர் (நெடுஞ்சாலை) திட்டங்கள் அவர்களால் பராமரிக்கப்படும் வைப்புக் கணக்கிலிருந்து வழங்கவும் தீர்மானித்து, மேற்காணும் நிலங்களின் உரிமையாளர், உரிமை கோருபவர், அனுபவத்தில் வைத்துள்ளவர்கள் அளித்த காரணங்களையும் பரிசீலனை செய்த பின் 2001-ம் ஆண்டு தமிழ்நாடு நெடுஞ்சாலைச்சட்டம், பிரிவு 15, உட்பிரிவு 1-ன் கீழ் (தமிழ்நாடு சட்டம், 34/2002) பின்வரும் அறிவிப்பு பிரகரம் செய்யப்படுகிறது.

அறிவிப்பு

தமிழ்நாடு நெடுஞ்சாலைச் சட்டம் 2001, பிரிவு 15 உட்பிரிவு 1-ன் கீழ் (தமிழ்நாடு சட்டம், 34/2002) அறிவிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ் மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்கள் விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டம், இராஜபாளையம் இரயில்வே நிலையம் அருகில், இராஜபாளையம்-வெம்பக்கோட்டை சாலையில் இரயில்வே கடவு எண்.449க்கு மாற்றாக (கி.மீ.591/900-592/900ல்) சாலை மேம்பாலம் அமைக்கும் பணிக்காக 3373.5 சதுரமீட்டர் ரயத்துவாரிமனை, ரயத்துவாரிபுஞ்சை மற்றும் சர்க்கார்மனை கையகப்படுத்தப்படுகிறது என இதன் மூலம் அறிவிக்கின்றார்.

இந்நிலங்களின் வரைபடங்கள், விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை அலுவலக நேரங்களில் எப்போது வேண்டுமானாலும் பார்வையிடலாம்.

வ. எண்.	நகர புல எண்.	கையக நிலத்தின் நான்கெல்லை	வகை-பாடு	மொத்த விஸ்தீர்ணம் (ச.மீ)	நில எடுப்புக்கு உட்பட்ட பரப்பு (ச.மீ)	கையக நிலத்தின் உரிமையாளர் விபரம்	கையக நிலத்தின் தன்மை
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
5.	183	வடக்கு:T.S.எண்:183-ன்பகுதி தெற்கு: T.S. எண்:178, கிழக்கு: T.S.எண்: 190, மேற்கு: T.S.எண்: 179.	ரயத்து மனை	0.0099.0	12	மாடசாமி ராஜா மகன் கொண்டிராஜா	காரை கட்டிடம் மேல் மாடி
6.	190	வடக்கு :T.S. எண்: 190-ன் பகுதி தெற்கு: T.S. எண்: 178 கிழக்கு: T.S.எண்: 191 மேற்கு: T.S.எண்: 183	ரயத்து மனை	0.0050.0	26.5	மாடசாமி ராஜா மகன் கொண்டிராஜா	காரை கட்டிடம் மேல் மாடி
7.	191	வடக்கு: T.S.எண்:191-ன் பகுதி, தெற்கு: T.S. எண்: 178, கிழக்கு: T.S.எண்: 198, மேற்கு: T.S.எண்: 190.	ரயத்து மனை	0.0058.0	8	மாடசாமி ராஜா மகன் கொண்டிராஜா	காரை கட்டிடம் மேல் மாடி
8.	198	வடக்கு :T.S. எண்: 198-ன் பகுதி, தெற்கு: T.S. எண்: 178, கிழக்கு: T.S.எண்: 199, மேற்கு: T.S.எண்: 191.	ரயத்து மனை	0.0025.0	10	மாடசாமி ராஜா மகன் கொண்டிராஜா	காரை கட்டிடம் மேல் மாடி
9.	199	வடக்கு : T.S. எண்: 199-ன் பகுதி, தெற்கு: T.S. எண்: 178, கிழக்கு: T.S.எண்: 200, மேற்கு: T.S.எண்: 198.	ரயத்து மனை	0.0029.0	7	மாடசாமி ராஜா மகன் கொண்டிராஜா	காரை கட்டிடம் மேல் மாடி
10.	202	வடக்கு : T.S. எண்: 202-ன் பகுதி, தெற்கு:T.S.எண்: 178,221,222, கிழக்கு: T.S.எண்: 204/4, மேற்கு: T.S.எண்: 201.	ரயத்து மனை	0.4225.0	288	பி.ஏ.ஜெகநாதராஜா மகன் பி.ஜே.அழகர்ராஜா	காம்பவுண்ட் காலியிடம்
11.	204/4	வடக்கு : T.S. எண்: 204/4-ன்பகுதி, தெற்கு: T.S. எண்: 221, கிழக்கு: T.S.எண்: 204/5, மேற்கு: T.S.எண்: 202	ரயத்து மனை	0.1706.5	170.5	அன்னமராஜா மகன் குமாரசாமிராஜா	காம்பவுண்ட் சுவர் காலியிடம்
12.	204/5	வடக்கு :T.S. எண்: 204/5-ன்பகுதி, தெற்கு: T.S. எண்: 221, கிழக்கு: T.S.எண்: 220, மேற்கு: T.S.எண்: 204/4.	ரயத்து மனை	0.0811.5	131.5	அன்னமராஜா மகன் ராமசுப்பிரமணியராஜா	காம்பவுண்ட் சுவர் காலியிடம்
13.	220	வடக்கு :T.S. எண்: 220-ன் பகுதி, தெற்கு: T.S. எண்: 222, கிழக்கு:வார்டு -ஜி, பிளாக் -26, மேற்கு: T.S.எண்: 204/5.	ரயத்து மனை	0.0383.5	82	அன்னமராஜா மகன் ராமசுப்பிரமணிய ராஜா	காம்பவுண்ட் சுவர் காலியிடம்
மொத்தம்					938.5		
வார்டு : ஜி, பிளாக்: 26							
14.	18/4B	வடக்கு:T.S.எண்: 18/4B-ன் பகுதி, தெற்கு: T.S. எண்: 54 , கிழக்கு: T.S. எண்: 18/6, மேற்கு: T.S.எண்: 1 ,	ரயத்து புஞ்சை	0.0018.0	3	பி.என்.சுப்பிரமணிய ராஜா மகன் ஞானசேகரன்	காரை கட்டிடம் மேல் மாடி
15.	18/6	வடக்கு :T.S. எண்: 18/6-ன் பகுதி , தெற்கு: T.S. எண்: 54, கிழக்கு: T.S. எண்: 18/7, மேற்கு: T.S.எண்: 18/4B ,	ரயத்து புஞ்சை	0.0017.0	14	சுப்பாராஜா மகன் சஞ்சீவிராஜா	காரை கட்டிடம்
16.	18/7	வடக்கு :T.S. எண்: 18/7-ன் பகுதி , தெற்கு: T.S. எண்: 54, கிழக்கு: T.S. எண்:18/8 , மேற்கு: T.S.எண்: 18/6,	ரயத்து புஞ்சை	0.0014.0	10	சுப்பாராஜா மகன் சஞ்சீவிராஜா	காரை கட்டிடம்

வ. எண்.	நகர புல எண்.	கையக நிலத்தின் நான்கெல்லை	வகை-பாடு	மொத்த விஸ்தீரணம் (ச.மீ)	நில எடுப்புக்கு உட்பட்ட பரப்பு (ச.மீ)	கையக நிலத்தின் உரிமையாளர் விபரம்	கையக நிலத்தின் தன்மை
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
17.	18/8	வடக்கு :T.S. எண்: 18/8-ன் பகுதி , தெற்கு: T.S. எண்: 54, கிழக்கு: T.S. எண்: 18/10, மேற்கு: T.S.எண்: 18/7 ,	ரயத்து புஞ்சை	0.0064.0	19	ஜெயச்சந்திரராஜா மனைவி மகேஸ்வரி	காரை கட்டிடம்
18.	18/10	வடக்கு :T.S. எண்: 18/10-ன் பகுதி, தெற்கு: T.S. எண்: 54 , கிழக்கு: T.S. எண்:18/11 , மேற்கு: T.S.எண்: 18/8 ,	ரயத்து புஞ்சை	0.0017.0	14	ஜெயச்சந்திரராஜா மனைவி மகேஸ்வரி	காரை கட்டிடம்
19.	18/11	வடக்கு :T.S. எண்:18/11-ன் பகுதி, தெற்கு: T.S. எண்: 54 , கிழக்கு: T.S. எண்: 28/1, மேற்கு: T.S.எண்: 18/10 ,	ரயத்து புஞ்சை	0.0020.0	14.5	ஜெயச்சந்திரராஜா மகன் விஜய்	காரை கட்டிடம்
20.	28/1	வடக்கு :T.S. எண்:28/1-ன் பகுதி, தெற்கு: T.S. எண்: 54 , கிழக்கு: T.S. எண்: 28/2, மேற்கு: T.S.எண்: 18/11 ,	ரயத்து புஞ்சை	0.0024.0	14	ரோசாவு ராஜா மகன் முருகேசன்	காரை மேல் மாடி
21.	28/2	வடக்கு :T.S. எண்: 28/2-ன் பகுதி , தெற்கு: T.S. எண்: 54, கிழக்கு: T.S. எண்: 29/1, மேற்கு: T.S.எண்: 28/1,	ரயத்து புஞ்சை	0.0098.5	19	ரோசாவு ராஜா மகன் முருகேசன்	காரை மேல் மாடி
22.	29/1	வடக்கு :T.S. எண்: 29/1-ன் பகுதி , தெற்கு: T.S. எண்: 54, கிழக்கு: T.S. எண்: 29/2, மேற்கு: T.S.எண்: 28/2,	ரயத்து புஞ்சை	0.0064.0	17	துரைச்சாமி ராஜா மகன் ரோசாவு ராஜா	காரை மேல் மாடி
23.	29/2	வடக்கு :T.S. எண்: 29/2-ன் பகுதி , தெற்கு: T.S. எண்: 54, கிழக்கு: T.S. எண்: 30/1, மேற்கு: T.S.எண்: 29/1,	ரயத்து புஞ்சை	0.0095.0	18.5	துரைச்சாமி ராஜா மகன் ரோசாவு ராஜா	காரை மேல் மாடி
24.	30/1	வடக்கு : T.S. எண்: 30/1-ன் பகுதி , தெற்கு: T.S. எண்: 54, கிழக்கு: T.S. எண்: 30/2, மேற்கு: T.S.எண்: 29/2 ,	ரயத்து புஞ்சை	0.0256.0	33	கண்ணாயிரம் பிள்ளை மக்கள் போஸ் -1, நடராஜன் -2, ராசகோபால் -3	காரை கட்டிடம்
25.	30/2	வடக்கு :T.S. எண்: 30/2-ன் பகுதி , தெற்கு: T.S. எண்: 54, கிழக்கு: T.S. எண்: 31 , மேற்கு: T.S.எண்: 30/1,	ரயத்து புஞ்சை	0.0267.0	33	பேரபராசா மகன் இ.பி.மணியராஜா	காரை கட்டிடம்- தகரம் செட்
26.	53/1	வடக்கு :T.S. எண்:53/1 ன் பகுதி , தெற்கு: T.S. எண்: 54, கிழக்கு: T.S. எண்: 53/2 , மேற்கு: T.S.எண்: 31,	ரயத்து புஞ்சை	0.0072.5	11.5	அய்யனார்ராஜா மகன் எஸ்.ஏ.பெருமாள் ராஜா	காலியிடம்
27.	53/2	வடக்கு :T.S. எண்: 53/2-ன் பகுதி , தெற்கு: T.S. எண்: 54, கிழக்கு: T.S. எண்: 53/3, மேற்கு: T.S.எண்: 53/1 ,	ரயத்து புஞ்சை	0.0295.0	27	பெருமாள்ராஜா மகன் சரவணராஜா	காரை கட்டிடம்- மேல் மாடி
28.	53/3	வடக்கு :T.S. எண்:53/3- ன் பகுதி , தெற்கு: T.S. எண்: 54, கிழக்கு: T.S. எண்: 50/4, மேற்கு: T.S.எண்: 53/2,	ரயத்து புஞ்சை	0.0295.0	24.5	அய்யனார்ராஜா மகன் எஸ்.ஏ.பெருமாள் ராஜா	காரை மாடி கட்டிடம்
29.	50/4	வடக்கு :T.S. எண்:50/4- ன் பகுதி , தெற்கு: T.S. எண்: 54, கிழக்கு: T.S. எண்: 55 , மேற்கு: T.S.எண்: 53/3 ,	ரயத்து புஞ்சை	0.0451.0	43	கே.பி.சிங்கராஜா மக்கள் எஸ்.ஜெகநாதராஜா-1, கே.எஸ்.ரமணராஜா-2	காரை மாடி கட்டிடம்- கடைகள்

வ. எண்.	நகர புல எண்.	கையக நிலத்தின் நான்கெல்லை	வகை-பாடு	மொத்த விஸ்தீரணம் (ச.மீ)	நில எடுப்புக்கு உட்பட்ட பரப்பு (ச.மீ)	கையக நிலத்தின் உரிமையாளர் விபரம்	கையக நிலத்தின் தன்மை
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
30.	60/1	வடக்கு :T.S. எண்: 60/1-ன் பகுதி , தெற்கு: T.S. எண்: 54, கிழக்கு: T.S. எண்: 60/2 , மேற்கு: T.S.எண்: 55,	ரயத்து புஞ்சை	0.0093.0	43	அய்யாச்சாமி ராஜா மகன் ராமசுப்பிரமணிய ராஜா	காம்பவண்டு சுவருடன் கூடிய காலியிடம், மாடி கட்டிடம்
31.	60/2	வடக்கு :T.S. எண்:60/2- ன் பகுதி , தெற்கு: T.S. எண்: 54, கிழக்கு: T.S. எண்: 60/5 , மேற்கு: T.S.எண்: 60/1,	ரயத்து புஞ்சை	0.1683.0	37	அய்யாச்சாமி ராஜா மகன் ராமசுப்பிரமணியம்	காலியிடம்
32.	60/5	வடக்கு :T.S. எண்:60/5-ன் பகுதி , தெற்கு: T.S. எண்: 54, கிழக்கு: T.S. எண்: 60/6, மேற்கு: T.S.எண்: 60/2 ,	ரயத்து புஞ்சை	0.0021.0	4	விவேகானந்த ராஜா மகன் விக்னேஷ்ராஜா	காரை கட்டிடம் கடை
33.	60/6	வடக்கு :T.S. எண்:60/6- ன் பகுதி , தெற்கு: T.S. எண்: 54, கிழக்கு: T.S. எண்: 60/7, மேற்கு: T.S.எண்: 60/5,	ரயத்து புஞ்சை	0.0021.0	3	விவேகானந்த ராஜா மகன் விக்னேஷ்ராஜா	காரை கட்டிடம் கடை
34.	60/7	வடக்கு :T.S. எண்: 60/7- ன் பகுதி, தெற்கு: T.S. எண்: 54, கிழக்கு: T.S. எண்: 60/8, மேற்கு: T.S.எண்: 60/6,	ரயத்து புஞ்சை	0.0023.0	3	விவேகானந்த ராஜா மகன் விக்னேஷ்ராஜா	காரை கட்டிடம் கடை
35.	60/8	வடக்கு : T.S. எண்: 60/8-ன் பகுதி , தெற்கு: T.S. எண்: 54, கிழக்கு: T.S. எண்:60/9, மேற்கு: T.S.எண்: 60/7 ,	ரயத்து புஞ்சை	0.0026.0	3	விவேகானந்த ராஜா மகன் விக்னேஷ்ராஜா	காரை கட்டிடம் கடை
36.	60/9	வடக்கு :T.S. எண்: 60/9-ன் பகுதி , தெற்கு: T.S. எண்: 54, கிழக்கு: T.S. எண்: 60/10, மேற்கு: T.S.எண்: 60/8 ,	ரயத்து புஞ்சை	0.0023.0	3	விவேகானந்த ராஜா மகன் விக்னேஷ்ராஜா	காரை கட்டிடம் கடை
37.	60/10	வடக்கு :T.S. எண்:60/10- ன் பகுதி, தெற்கு: T.S. எண்: 54, கிழக்கு: T.S. எண்: 60/11, மேற்கு: T.S.எண்: 60/9 ,	ரயத்து புஞ்சை	0.0022.0	3	விவேகானந்த ராஜா மகன் விக்னேஷ்ராஜா	காரை கட்டிடம் கடை
38.	60/11	வடக்கு :T.S. எண்: 60/11- ன் பகுதி, தெற்கு: T.S. எண்: 54, கிழக்கு: T.S. எண்: 60/12, மேற்கு: T.S.எண்: 60/10 ,	ரயத்து புஞ்சை	0.0023.0	3	விவேகானந்த ராஜா மகன் விக்னேஷ்ராஜா	காரை கட்டிடம் கடை
39.	60/12	வடக்கு :T.S. எண்:60/12 ன் பகுதி , தெற்கு: T.S. எண்:54 , கிழக்கு: T.S. எண்:60/13 , மேற்கு: T.S.எண்: 60/11 ,	ரயத்து புஞ்சை	0.0020.0	2.5	விவேகானந்த ராஜா மகன் விக்னேஷ்ராஜா	காரை கட்டிடம் கடை
40.	60/13	வடக்கு :T.S. எண்: 60/13 ன் பகுதி, தெற்கு: T.S. எண்: 54, கிழக்கு: T.S. எண்: 54 , மேற்கு: T.S.எண்: 60/12 ,	ரயத்து புஞ்சை	0.0014.0	1	விவேகானந்தராஜா மகன் விக்னேஷ்ராஜா	காரை கட்டிடம் கடை

மொத்தம்

420.5

வ. எண்.	நகர புல எண்.	கையக நிலத்தின் நான்கெல்லை	வகை-பாடு	மொத்த விஸ்தீரணம் (ச.மீ)	நில எடுப்புக்கு உட்பட்ட பரப்பு (ச.மீ)	கையக நிலத்தின் உரிமையாளர் விபரம்	கையக நிலத்தின் தன்மை
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
வார்டு - H, பிளாக் -15							
41.	9/1	வடக்கு: T.S.எண்:9/1-ன் பகுதி, தெற்கு: வார்டு I, பிளாக்: 6, T.S. எண்: 2, கிழக்கு: T.S. எண்: 10, மேற்கு: T.S.எண்: 3,	ரயத்து மனை	0.0945.0	55	எஸ். மாட்சாமித் தேவர்	வீட்டின் காம்ப்வுண்டு சுவருடன் கூடிய காலியிடம்
42.	10	வடக்கு: T.S. எண்:10-ன் பகுதி, தெற்கு: வார்டு I, பிளாக்: 6, T.S. எண்: 2, கிழக்கு: T.S. எண்: 16, மேற்கு: T.S.எண்: 9/1 .	ரயத்து மனை	0.0635.0	15	பலராம்ராஜா மக்கள் கே.பி.ராம்சிங் -1, கே.பி.பரத்சிங்-2, அப்பால்ராஜா மகன் சிங்கராஜா-3, சண்முகாமிஸ்-4	பாதை காலியிடம்
43.	16	வடக்கு: T.S. எண்: 16-ன் பகுதி, தெற்கு: வார்டு I, பிளாக்:6, T.S. எண்: 2, கிழக்கு: T.S. எண்:16-ன் பகுதி, மேற்கு: T.S.எண்: 10,	ரயத்து மனை	0.5285.0	30	பூனாச்சாரியார் மடம் நந்தவனம் சாலியர் சமூகம் தற்காலிக டிரஸ்டி	காலியிடம்
44.	17/1A	வடக்கு: T.S.எண்:17/1A-ன் பகுதி, தெற்கு: வார்டு I, பிளாக்: 6, T.S. எண்: 2, கிழக்கு: T.S. எண்:17/1C, மேற்கு: T.S. எண்:17/1B ,	ரயத்து மனை	0.1056.0	12	ராமசாமிராஜா மகன் பி.ஆர்.ராதா கிருஷ்ணராஜா	காலியிடம்
45.	17/1B	வடக்கு: T.S.எண்:17/1B-ன் பகுதி, தெற்கு: வார்டு I, பிளாக்: 6, T.S. எண்: 2, கிழக்கு: T.S. எண்: 17/1A, மேற்கு: T.S.எண்: 16,	ரயத்து மனை	0.0182.0	48	ராமசாமிராஜா மகன் பி.ஆர்.ராதா கிருஷ்ண ராஜா	காரை கட்டிடம், ஆஸ்பெஸ்டாஸ் கடை
46.	17/1C	வடக்கு :T.S. எண்:17/1C-ன் பகுதி, தெற்கு:வார்டு I, பிளாக்: 6, T.S. எண்: 2, கிழக்கு: T.S. எண்: 17/2, மேற்கு: T.S.எண்:17/1A, வார்டு I, பிளாக்:6, T.S.எண்: 2,	ரயத்து மனை	0.0092.0	12.5	ராமசாமிராஜா மகன் முருகேசன்	ஆஸ்பெஸ்டாஸ் கட்டிடம்
47.	17/2	வடக்கு:T.S.எண்:17/2-ன் பகுதி, தெற்கு:வார்டு I, பிளாக்: 6, T.S. எண்: 2, கிழக்கு:T.S.எண்:17/2-ன் பகுதி, மேற்கு: T.S.எண்:17/1C ,	ரயத்து மனை	0.1244.0	5	(லேட்) அங்கையாராஜா மகன் பத்மநாபராஜா	காரை கட்டிடம் கடை
48.	19/2	வடக்கு:T.S.எண்:19/2-ன் பகுதி, தெற்கு:வார்டு I, பிளாக்: 6, T.S. எண்: 2, கிழக்கு:T.S.எண்:19/2-ன் பகுதி, மேற்கு:வார்டு I, பிளாக்: 6, T.S. எண்: 2,	ரயத்து மனை	0.1230.0	25	எம்.கே.ஸ்ரீகண்ட் ராஜா மாணேஜிங் டிரஸ்டி என்.ஆர். கிருஷ்ண ராஜா	பெட்ரோல் பங்க் காலியிடம்
மொத்தம்					202.5		
வார்டு - H, பிளாக் -17							
49.	27/2	வடக்கு :T.S. எண்: 27/2- ன் பகுதி, தெற்கு:வார்டு I, பிளாக்: 6, T.S. எண்: 50, கிழக்கு: T.S. எண்: 27/3, மேற்கு: T.S.எண்: 14 ,	ரயத்து மனை	0.1307.5	69	என்.ஆர். கிருஷ்ண ராஜா மகன் ராமசாமிராஜா	காம்ப்வுண்ட் சுவருடன் கூடிய காலியிடம்

வ. எண்.	நகர புல எண்.	கையக நிலத்தின் நான்கெல்லை	வகை-பாடு	மொத்த விஸ்தீர்ணம் (ச.மீ)	நில எடுப்புக்கு உட்பட்ட பரப்பு (ச.மீ)	கையக நிலத்தின் உரிமையாளர் விபரம்	கையக நிலத்தின் தன்மை
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
50.	27/3	வடக்கு :T.S. எண்: 27/3-ன் பகுதி, தெற்கு:வார்டு I, பிளாக்: 6, T.S. எண்: 52/1, கிழக்கு: T.S. எண்: 28/2 , மேற்கு: T.S.எண்: 27/2 ,	ரயத்து மனை	0.1589.0	47	என்-ஆர். ஜனக ராஜா மகன் என்.ஜே.ரமேஷ் ராஜா	காம்பவுண்ட் சுவருடன் கூடிய காலியிடம்
51.	28/2	வடக்கு :T.S. எண்: 28/2-ன் பகுதி, தெற்கு:வார்டு I, பிளாக்: 6, T.S. எண்: 52/1, கிழக்கு: T.S. எண்: 3 , மேற்கு: T.S.எண்: 27/3 ,	ரயத்து மனை	0.0766.5	2.5	கோபால கிருஷ்ணன் மகன் சங்கரராமன்	காம்பவுண்ட் சுவருடன் கூடிய காலியிடம்
மொத்தம்					118.5		
வார்டு - I, பிளாக் -3							
52.	9	வடக்கு:வார்டு-ஜி, பிளாக்: 29, தெற்கு:T.S.எண்:9-ன் பகுதி, கிழக்கு:வார்டு I, பிளாக்: 4, மேற்கு: T.S.எண்: 8/1.	ரயத்து மனை	0.3215.0	157	ராமசாமி ராஜா மகன் PACR. ராமசுப்பிரமணிய ராஜா	காலியிடம்
மொத்தம்					157		
வார்டு -I, பிளாக் -4							
53.	1	வடக்கு :வார்டு-ஜி,பிளாக்: 23, தெற்கு: 1-ன் பகுதி, கிழக்கு: T.S.எண்: 3/2, மேற்கு:வார்டு -ஜி, பிளாக்: 3,	சர்க்கார் மனை	0.2945.0	193.5	பீமராஜா மகன் பி.ஏ.பி. ராஜா	தகர செட், காரை கட்டிடம், காலியிடம்
54.	3/2	வடக்கு :வார்டு-ஜி,பிளாக்: 23, தெற்கு: 3/2-ன் பகுதி, கிழக்கு:T.S.எண்: 3/1A1 மேற்கு: T.S.எண்: 1	சர்க்கார் மனை	0.0032.0	14.5	கணபதி தேவர் மகன் குருசாமி	காரை கட்டிடம்-மாடி
55.	3/1A1	வடக்கு :வார்டு-ஜி,பிளாக்: 23, தெற்கு:T.S.எண்:3/1A1-ன் பகுதி, கிழக்கு:T.S.எண்: 3/1A2 மேற்கு: T.S.எண்:3/2.	சர்க்கார் மனை	0.0698.0	68.5	ராஜாலிங்கராஜா மகன் சுரேஷ்குமார்	காரை கட்டிடம்-கடை
56.	3/1A2	வடக்கு :வார்டு-ஜி,பிளாக்: 23, தெற்கு: T.S.எண்: 3/1A1, கிழக்கு: T.S.எண்: 3/1A1 மேற்கு: T.S.எண்: 3/1A1,	சர்க்கார் மனை	0.0022.0	22	தர்மலிங்கராஜா மகன் கஜேந்திரன்	காரை கட்டிடம்
57.	73	வடக்கு :வார்டு-ஜி,பிளாக்: 23, தெற்கு:T.S.எண்:73-ன் பகுதி, கிழக்கு: T.S.எண்: 74, மேற்கு: T.S.எண்: 3/1A1,	சர்க்கார் மனை	0.0334.0	57	சுப்பாராஜா மகன் வேலாயுதராஜா	காலியிடம், காரை கட்டிடம்
58.	74	வடக்கு :வார்டு-ஜி,பிளாக்: 23, தெற்கு:T.S.எண்:74-ன் பகுதி, கிழக்கு: T.S.எண்: 80 மேற்கு: T.S.எண்: 73 ,	சர்க்கார் மனை	0.0287.5	53.5	ஆனந்தராஜா மனைவி ஆனந்தம்மாள் -1, சரவணப்பெருமாள் மனைவி திவ்யா -2	காரை கட்டிடம்-கடை
59.	80	வடக்கு:வார்டு-ஜி, பிளாக்: 23, தெற்கு:T.S.எண்:80-ன் பகுதி, கிழக்கு: T.S.எண்: 81 மேற்கு: T.S.எண்: 74	சர்க்கார் மனை	0.0018.0	13	குருசாமி ராஜா மகன் வெங்கடேசன்	காரை கட்டிடம்
60.	82	வடக்கு :வார்டு-ஜி,பிளாக்: 23, தெற்கு:T.S.எண்:82-ன் பகுதி, கிழக்கு: T.S.எண்: 83, மேற்கு: T.S.எண்:81.	சர்க்கார் மனை	0.0034.5	22.5	நாராயணராஜா மகன் பெருமாள்ராஜா	மாடி காரை கட்டிடம்

வ. எண்.	நகர புல எண்.	கையக நிலத்தின் நான்கெல்லை	வகை-பாடு	மொத்த விஸ்தீர்ணம் (ச.மீ)	நில எடுப்புக்கு உட்பட்ட பரப்பு (ச.மீ)	கையக நிலத்தின் உரிமையாளர் விபரம்	கையக நிலத்தின் தன்மை
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
61.	83	வடக்கு :வார்டு-ஐ,பிளாக்: 23, தெற்கு:T.S.எண்:83-ன் பகுதி, கிழக்கு: T.S.எண்: 92, மேற்கு: T.S.எண்: 82.	சர்க்கார் மனை	0.0028.0	18	நாராயணராஜா மகன் பெருமாள்ராஜா	மாடி காரை கட்டிடம்
62.	92	வடக்கு :வார்டு-ஐ,பிளாக்: 23, தெற்கு:T.S.எண்:92-ன் பகுதி, கிழக்கு: T.S.எண்: 93, மேற்கு: T.S.எண்: 83.	சர்க்கார் மனை	0.0052.0	18	ராமகிருஷ்ணராஜா மனைவி சரஸ்வதியம்மாள்	காரை கட்டிடம்
63.	93	வடக்கு :வார்டு-ஐ,பிளாக்: 23, தெற்கு:T.S.எண்:93-ன் பகுதி, கிழக்கு: T.S.எண்: 94, மேற்கு: T.S.எண்: 92.	சர்க்கார் மனை	0.0048.0	20	சங்கர்ராஜா மகன் முத்துச்சாமிராஜா	காரை கட்டிடம்
64.	94	வடக்கு :வார்டு-ஐ,பிளாக்: 23, தெற்கு:T.S.எண்:94-ன் பகுதி, கிழக்கு: T.S.எண்:191, மேற்கு: T.S.எண்: 93.	சர்க்கார் மனை	0.0105.0	26	கருப்பையாத் தேவர் மக்கள் ராஜ்தேவர் -1, பாலசுப்பிரமணியன்-2, சக்திவேல் -3, கண்ணன் -4, ரவிக்கண்ணன்-5, காஞ்சனா -6	மாடி - காலியிடம்
65.	191	வடக்கு :வார்டு-ஐ,பிளாக்: 23, தெற்கு:T.S.எண்:191-ன் பகுதி, கிழக்கு: T.S.எண்: 192, மேற்கு: T.S.எண்: 94.	சர்க்கார் மனை	0.0450.0	59	ஜெய்குமார் மனைவி ஜெ.ரூபாலட்சுமி	காலியிடம்
66.	192	வடக்கு : வார்டு -ஐ, பிளாக்: 23, தெற்கு:T.S.எண்:192-ன் பகுதி, கிழக்கு: T.S.எண்: 193, மேற்கு: T.S.எண்: 191.	சர்க்கார் மனை	0.0215.0	31.5	ஜெயக்குமார் ராஜா மனைவி ஜெ.ஜெயலட்சுமி	காரை தகர செட்
67.	193	வடக்கு:வார்டு-ஐ, பிளாக்: 23, தெற்கு:T.S.எண்:193-ன் பகுதி, கிழக்கு: T.S.எண்: 194, மேற்கு: T.S.எண்: 192.	சர்க்கார் மனை	0.0047.0	24	பாலசுப்பிரமணிய ராஜா மனைவி லிங்கம்மாள்	மேல்மாடி காரை கடை
68.	194	வடக்கு :வார்டு-ஐ,பிளாக்: 23, தெற்கு:T.S.எண்:194-ன் பகுதி, கிழக்கு: T.S.எண்: 195, மேற்கு: T.S.எண்: 193.	சர்க்கார் மனை	0.0115.5	23	சங்கர்ராஜா மகன் பிள்ளையார்ராஜா	காரை கட்டிடம்
69.	195	வடக்கு :வார்டு-ஐ,பிளாக்: 23, தெற்கு:T.S.எண்:195-ன் பகுதி, கிழக்கு: T.S.எண்: 187, மேற்கு: T.S.எண்: 194.	சர்க்கார் மனை	0.0055.0	16	அண்ணாமலை நாடார் மகன்சாய்பாபா	காரை கட்டிடம்
மொத்தம்					680		
வார்டு -I, பிளாக் -15							
70.	1	வடக்கு :வார்டு-ஐ,பிளாக்: 26, தெற்கு:T.S.எண்:1-ன் பகுதி, கிழக்கு: T.S.எண்: 2, மேற்கு: வார்டு ஐ, பிளாக் -4	சர்க்கார் மனை	0.0027.5	20	கிருஷ்ணமராஜா மகன் குமாரசாமி ராஜா	காரை கடை
71.	2	வடக்கு :வார்டு-ஐ,பிளாக்: 26, தெற்கு:T.S.எண்: 2 -ன் பகுதி, கிழக்கு: T.S.எண்: 3, மேற்கு: T.S.எண்: 1.	சர்க்கார் மனை	0.0411.0	46	வெங்கிட்டராஜா மகன் சங்கர்ராஜா	காரை கடை, காரை கட்டிடம்

வ. எண்.	நகர புல எண்.	கையக நிலத்தின் நான்கெல்லை	வகை-பாடு	மொத்த விஸ்தீர்ணம் (ச.மீ)	நில எடுப்புக்கு உட்பட்ட பரப்பு (ச.மீ)	கையக நிலத்தின் உரிமையாளர் விபரம்	கையக நிலத்தின் தன்மை
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
72.	3	வடக்கு :வார்டு-ஜி,பிளாக்: 26, தெற்கு:T.S.எண்: 3-ன் பகுதி, கிழக்கு: T.S.எண்: 4, மேற்கு: T.S.எண்: 2.	சர்க்கார் மனை	0.0043.0	6	பொன்ராஜ் மனைவி பூங்கொடி -1, அமுதராஜ் மனைவி மகேஸ்வரி -2.	காரை கடை
73.	4	வடக்கு :வார்டு-ஜி,பிளாக்: 26, தெற்கு:T.S.எண்: 4 -ன் பகுதி, கிழக்கு: T.S.எண்: 5, மேற்கு: T.S.எண்: 3.	சர்க்கார் மனை	0.0153.5	24	பொன்ராஜ் மனைவி பூங்கொடி -1, அமுதராஜ் மனைவி மகேஸ்வரி -2.	காரை கட்டிடம் கடை
74.	5	வடக்கு :வார்டு-ஜி,பிளாக்: 26, தெற்கு:T.S.எண்: 5 -ன் பகுதி, கிழக்கு: T.S.எண்: 51, மேற்கு: T.S.எண்: 4	சர்க்கார் மனை	0.0235.5	33	வெங்கிட்டராஜா மகன் திருப்பதிராஜா	தகர செட்
75.	51	வடக்கு : வார்டு -ஜி, பிளாக்: 26, தெற்கு:T.S.எண்:51-ன் பகுதி, கிழக்கு: T.S.எண்: 52, மேற்கு: T.S.எண்: 5.	சர்க்கார் மனை	0.0070.0	15	கிருஷ்ணமராஜா மக்கள் ராமசுப்பிரமணிய ராஜா-1, முத்துச்சாமி ராஜா மனைவி சீதாலட்சுமி -2, கழுகு-மலை ராஜா மனைவி விஜயலட்சுமி -3	காலியிடம்
76.	52	வடக்கு :வார்டு-ஜி,பிளாக்: 26, தெற்கு:T.S.எண்:52-ன் பகுதி, கிழக்கு: T.S.எண்: 53, மேற்கு: T.S.எண்: 51.	சர்க்கார் மனை	0.0040.0	10.5	கிருஷ்ணமராஜா மகன் பி.கே. ராமசுப்பிரமணிய ராஜா	காலியிடம்
77.	53	வடக்கு :வார்டு-ஜி,பிளாக்: 26, தெற்கு:T.S.எண்:53-ன் பகுதி, கிழக்கு: T.S.எண்: 54, மேற்கு: T.S.எண்: 52.	சர்க்கார் மனை	0.0089.0	23	கிருஷ்ணமராஜா மகன் பி.கே. ராமசுப்பிரமணிய ராஜா	காலியிடம்
78.	54	வடக்கு:வார்டு-ஜி, பிளாக்: 26, தெற்கு:T.S.எண்:54-ன் பகுதி, கிழக்கு: T.S.எண்: 56, மேற்கு: T.S.எண்: 53.	சர்க்கார் மனை	0.0040.0	10	வெங்கிட்டராஜா மக்கள் கிருஷ்ணமராஜா-1, கந்தசாமி ராஜா -2, பிள்ளையார்ராஜா-3, வாசுதேவன் -4	காலியிடம்
79.	56	வடக்கு :வார்டு-ஜி,பிளாக்: 26, தெற்கு:T.S.எண்:56-ன் பகுதி, கிழக்கு: T.S.எண்: 57, மேற்கு: T.S.எண்: 54.	சர்க்கார் மனை	0.0081.5	30.5	சின்னய்யராஜா மகன் சங்கர்ராஜா	காரை கட்டிடம் கடை
80.	57	வடக்கு:வார்டு-ஜி, பிளாக்: 26, தெற்கு:T.S.எண்:57-ன் பகுதி, கிழக்கு: T.S.எண்: 58, மேற்கு: T.S.எண்: 56.	சர்க்கார் மனை	0.0261.0	47.5	கொண்டுர் வேலாயுதராஜா மகன் ராமராஜ் -1, சிவா -2, தேவா -3	காரை கட்டிடம், மாடி
81.	58	வடக்கு :வார்டு-ஜி,பிளாக்: 26, தெற்கு:T.S.எண்:58-ன் பகுதி, கிழக்கு: T.S.எண்: 59, மேற்கு: T.S.எண்: 57.	சர்க்கார் மனை	0.6110.0	104.5	தாண்டல்பெருமாள் ராஜா மகன் அழகர்ராஜா	காலியிடம்
82.	59	வடக்கு :வார்டு-ஜி,பிளாக்: 26, தெற்கு:T.S.எண்:59-ன் பகுதி, கிழக்கு: T.S.எண்: 61 , மேற்கு: T.S.எண்: 58.	சர்க்கார் மனை	0.0024.5	14.5	கந்தசாமித் தேவர் மகன் பொன்னுச்சாமித் தேவர்	காரை கடை

வ. எண்.	நகர புல எண்.	கையக நிலத்தின் நான்கெல்லை	வகை-பாடு	மொத்த விஸ்தீர்ணம் (ச.மீ)	நில எடுப்புக்கு உட்பட்ட பரப்பு (ச.மீ)	கையக நிலத்தின் உரிமையாளர் விபரம்	கையக நிலத்தின் தன்மை
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
83.	61	வடக்கு :வார்டு-ஐ,பிளாக்: 26, தெற்கு:T.S.எண்:61-ன் பகுதி, கிழக்கு: T.S.எண்: 62, மேற்கு: T.S.எண்: 59.	சர்க்கார் மனை	0.0021.0	9	லாரன்ஸ் மகன் அருள்பாக்கியராஜ்	காரை கடை காலியிடம்
84.	62	வடக்கு :வார்டு-ஐ,பிளாக்: 26, தெற்கு:T.S.எண்:62-ன் பகுதி, கிழக்கு: T.S.எண்: 63, மேற்கு: T.S.எண்: 61.	சர்க்கார் மனை	0.0010.0	6	வன்னியநாடார் மகன் ராமமூர்த்தி	காரை கடை, கோவில்
85.	63	வடக்கு :வார்டு-ஐ,பிளாக்: 26, தெற்கு:T.S.எண்:63-ன் பகுதி, கிழக்கு: T.S.எண்: 64, மேற்கு: T.S.எண்: 62.	சர்க்கார் மனை	0.0030.0	3	வன்னியநாடார் மகன் ராமமூர்த்தி	காரை கட்டிடம்
86.	64	வடக்கு :வார்டு-ஐ,பிளாக்: 26, தெற்கு:T.S.எண்:64-ன் பகுதி, கிழக்கு: T.S.எண்: 65, மேற்கு: T.S.எண்: 63.	சர்க்கார் மனை	0.0031.5	9	தலைமலைத் தேவர் மக்கள் சதாசிவம் -1, தேவதேவன் -2, ரத்தினசபாபதி -3.	காரை கட்டிடம், கடை
87.	65	வடக்கு :வார்டு-ஐ,பிளாக்:26, தெற்கு:T.S.எண்:65-ன் பகுதி, கிழக்கு: T.S.எண்: 90, மேற்கு: T.S.எண்: 64.	சர்க்கார் மனை	0.0049.0	15	நல்லமுத்துத் தேவர் மகன் காளைத் தேவர்	காரை கட்டிடம் கடை
88.	92/1A	வடக்கு :வார்டு-ஐ,பிளாக்: 26, தெற்கு:T.S.எண்:92/1A-ன் பகுதி, கிழக்கு:T.S.எண்:92/1B1-ன் பகுதி, மேற்கு: T.S.எண்: 90.	சர்க்கார் மனை	0.0077.0	10	ச.ராமசுப்பிரமணிய ராஜா மகன் ரமேஷ்	மேல் மாடி காரை கட்டிடம்
89.	92/1B1	வடக்கு :வார்டு-ஐ,பிளாக்: 26, தெற்கு:T.S.எண்:92/1B1-ன் பகுதி, கிழக்கு:T.S.எண்: 93 மேற்கு: T.S.எண்: 92/1A.	சர்க்கார் மனை	0.0961.5	38.5	கணபதித் தேவர் மகன் கஜேந்திரன்	பாதை, காரை கட்டிடம்
90.	93	வடக்கு :வார்டு-ஐ,பிளாக்: 26, தெற்கு:T.S.எண்:93-ன்பகுதி, கிழக்கு:T.S.எண்: 94, மேற்கு:T.S.எண்: 92/1B1.	சர்க்கார் மனை	0.0435.0	21	கங்கையராஜா மகன் சங்கர்ராஜா	காலியிடம்
91.	94	வடக்கு :வார்டு-ஐ,பிளாக்: 26, தெற்கு:T.S.எண்:94-ன் பகுதி, கிழக்கு:T.S.எண்: 97, மேற்கு:T.S.எண்: 93.	சர்க்கார் மனை	0.0171.0	7	சிங்கராஜா மகன் திருப்பதிராஜா-1, கங்கையராஜா மகன் சங்கர்ராஜா -2.	காலியிடம்
92.	97	வடக்கு :வார்டு-ஐ,பிளாக்: 26, தெற்கு:T.S.எண்:97-ன் பகுதி, கிழக்கு:T.S.எண்: 98, மேற்கு:T.S.எண்: 94.	சர்க்கார் மனை	0.0525.0	21	குருசாமிராஜா மகன் சுப்பிரமணியன்	காரை கட்டிடம் கடை
93.	98	வடக்கு :வார்டு-ஐ,பிளாக்: 26, தெற்கு:T.S.எண்:98-ன் பகுதி, கிழக்கு:T.S.எண்: 100, மேற்கு:T.S.எண்: 97.	சர்க்கார் மனை	0.0377.0	51	குருசாமி ராஜா மகன் ராதாகிருஷ்ணன்	காரை கட்டிடம் கடை, மாடி

வ. எண்.	நகர புல எண்.	கையக நிலத்தின் நான்கெல்லை	வகை-பாடு	மொத்த விஸ்தீர்ணம் (ச.மீ)	நில எடுப்புக்கு உட்பட்ட பரப்பு (ச.மீ)	கையக நிலத்தின் உரிமையாளர் விபரம்	கையக நிலத்தின் தன்மை
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
வார்டு -I, பிளாக் -6							
94.	7/1	வடக்கு : T.S.எண்: 2, தெற்கு:T.S.எண்:7/1-ன் பகுதி, கிழக்கு: T.S.எண்: 7/2, மேற்கு: T.S.எண்: 1	ரயத்து புஞ்சை	0.0607.5	22	சிங்கராஜா மனைவி கோமதியம்மாள்	காலியிடம்
95.	7/2	வடக்கு : T.S.எண்: 2, தெற்கு:T.S.எண்:7/2-ன் பகுதி, கிழக்கு: T.S.எண்: 7/3, மேற்கு: T.S.எண்: 7/1.	ரயத்து புஞ்சை	0.0270.0	47	சிங்கராஜா மகன் வெங்கட்டரமணன்	காரை ஆஸ்பெஸ்டாஸ்
96.	7/3	வடக்கு : T.S.எண்: 2, தெற்கு:T.S.எண்:7/3-ன் பகுதி, கிழக்கு: T.S.எண்: 6, மேற்கு: T.S.எண்: 7/2.	ரயத்து புஞ்சை	0.0047.0	3	சிங்கராஜா மக்கள் வெங்கிட்டரமணன்-1, சுரேஷ்குமார் -2	காலியிடம் சந்து
97.	6	வடக்கு : T.S.எண்: 2, தெற்கு:T.S.எண்:6 -ன் பகுதி, கிழக்கு: T.S.எண்: 5, மேற்கு: T.S.எண்: 7/3	ரயத்து புஞ்சை	0.1022.0	68	பி.ஏ.சி.ராமசாமி ராஜா சென்டினரி டிரஸ்ட்	காம்பவுண்ட் சுவர் காலியிடம்
98.	5	வடக்கு : T.S.எண்: 2, தெற்கு:T.S.எண்:5-ன் பகுதி, கிழக்கு: T.S.எண்: 4, மேற்கு: T.S.எண்: 6.	ரயத்து புஞ்சை	0.1277.5	57.5	பி.ஏ.சி.ராமசாமி ராஜா சென்டினரி டிரஸ்ட்	காம்பவுண்ட் சுவர் காலியிடம்
99.	4	வடக்கு : T.S.எண்: 2, தெற்கு:T.S.எண்:4-ன் பகுதி, கிழக்கு: T.S.எண்: 3 மேற்கு: T.S.எண்: 5	ரயத்து புஞ்சை	0.1324.5	60	ராம்கோ சிமெண்ட் பிரைவேட் லிமிடெட், இராஜபாளையம்.	காம்பவுண்ட் சுவர் காலியிடம்
100.	49/3	வடக்கு : T.S.எண்: 50, தெற்கு:T.S.எண்:49/3-ன் பகுதி, கிழக்கு: T.S.எண்: 49/4, மேற்கு: T.S.எண்: 41	ரயத்து புஞ்சை	0.0038.0	6	சங்கராஜா மகன் சஞ்சீவி	காரை கட்டிடம் கடைகள்
101.	49/4	வடக்கு : T.S.எண்: 50, தெற்கு:T.S.எண்:49/4-ன் பகுதி, கிழக்கு: T.S.எண்: 49/5, மேற்கு: T.S.எண்: 49/3	ரயத்து புஞ்சை	0.0024.0	4	சங்கராஜா மகன் சஞ்சீவி	காரை கட்டிடம் கடைகள்
102.	49/5	வடக்கு : T.S.எண்: 50, தெற்கு:T.S.எண்:49/5-ன் பகுதி, கிழக்கு: T.S.எண்: 50, மேற்கு: T.S.எண்: 49/4	ரயத்து புஞ்சை	0.0059.0	14	சங்கராஜா மகன் சஞ்சீவி	காலியிடம்

மொத்தம்

281.5

ஆக மொத்தம்

3373.5

[அரசாணை (டி) எண் 305 நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் (எச்.எஸ்.2)த் துறை, 19 டிசம்பர் 2018, மார்கழி 4, விளம்பி, திருவள்ளூர் ஆண்டு-2049.]

No.II(2)/HWMP/45/2019.—கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், பொள்ளாச்சி நகரம், திண்டுக்கல் முதல் கோயம்புத்தூர் வரையிலான தேசிய நெடுஞ்சாலை எண்-209ஐ நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிக்காக கீழ்க்காணும் விவர அட்டவணையில் குறிப்பிட்டுள்ள நிலங்கள் ஒரு பொது நோக்கத்திற்காக, அதாவது நெடுஞ்சாலைத் துறைக்கு தேவைப்படுகின்றது என்று தமிழ்நாடு அரசுக்கு தோன்றுவதால் 2144 சதுரமீட்டர் இரயத்துவாரி மனை நிலங்களை கையகப்படுத்தவும், ஏற்கெனவே முடிவு செய்தபடி, மேற்படி நிலங்களுக்கான நட்ட

ஈட்டுத் தொகையை நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அவர்களால் பராமரிக்கப்படும் வைப்புக் கணக்கிலிருந்து வழங்கவும் தீர்மானித்து மேற்காணும் நிலங்களின் உரிமையாளர், உரிமை கோருபவர், அனுபவத்தில் வைத்துள்ளவர்கள் அளித்த காரணங்களையும் பரிசீலனை செய்த பின் 2001ம் ஆண்டு தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறையின் சட்டப் பிரிவு 15(1) (தமிழ்நாடு சட்டம் 34/2002)ன்படி கீழ்க்காணும் அறிவிப்பு பிரசுரம் செய்யப்படுகிறது.

அறிவிப்பு

தமிழ்நாடு நெடுஞ்சாலைச் சட்டம் 2001, பிரிவு 15, உட்பிரிவு 1-ன் கீழ் (தமிழ்நாடு சட்டம், 34/2002) அறிவிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்

கீழ் மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்கள் கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், பொள்ளாச்சி நகரம் தேசிய நெடுஞ்சாலை எண்.209 திண்டுக்கல் முதல் கோயம்புத்தூர் வரையிலான நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிக்காக கீழ்க்காணும் விபர அட்டவணையில் குறிப்பிட்டுள்ள 2144 சதுரமீட்டர் இரயத்துவாரி மனை நிலங்கள் கையகப்படுத்தப்படுகிறது என இதன் மூலம் அறிவிக்கின்றார்.

இந்நிலங்களின் வரைபடங்கள் கோயம்புத்தூர் கோட்டாட்சித் தலைவர் அலுவலகத்தில் உள்ளது. அவற்றை அலுவலக நேரங்களில் எப்போது வேண்டுமானாலும் பார்வையிடலாம்.

அட்டவணை

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டம்

கிராமம் : வார்டு எண்: A பிளாக் எண்: 3

வ. எண்	புல எண்	வகைப்பாடு	நில எடுப்பு பரப்பு (ச.மீ)	நில எடுப்பு புலத்தில் உள்ள கட்டுமானங்கள்	புல எல்லைகள்	நில உரிமையாளர்/உரிமை கோருபவர் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)
1	108/1	இரயத்துவாரி மனை	2.000	ஆர்.சி.சி கட்டிடம் (மெட்டல் ரோலிங் ஷட்டர்-1 முதல்தளம் ஏ.சி.சி கூரை, தரைதளம் முன்பகுதி கல்வனைசிங் சீட்)	வடக்கில்: ந.புல எண்:109/2 தெற்கில்: ந.புல எண்:108/2, 113 கிழக்கில்: ந.புல எண்:107 மேற்கில்: ந.புல எண்:108/1-ன் மீதமுள்ள பகுதி, ந.புல எண்:109/1B	காளிதாஸ், த/பெ.அழகர்சாமி
2	108/2	இரயத்துவாரி மனை	1.500	ஆர்.சி.சி கட்டிடம், (மெட்டல் ரோலிங் ஷட்டர்-1, முதல்தளம் ஏ.சி.சி சீட் கூரை, தரைதளம் முன்பகுதி கல்வனைசிங் சீட்)	வடக்கில்: ந.புல எண்:108/1 தெற்கில்: ந.புல எண்:113 கிழக்கில்: ந.புல எண்:107 மேற்கில்: ந.புல எண்:108/2-ன் மீதமுள்ள பகுதி108/1	1.பாலசுப்பிரமணியம் த/பெ.சோமசுந்தரம், 2.கோவிந்தராஜ் த/பெ.சோமசுந்தரம்
3	109/2	இரயத்துவாரி மனை	2.000	ஓட்டு கட்டிடம் (மரக்கதவு-2)	வடக்கில்: ந.புல எண்:109/2 மீதமுள்ள பகுதி 107 தெற்கில்: ந.புல எண்:108/1 கிழக்கில்: ந.புல எண்:107 மேற்கில்: ந.புல எண்:109/2 மீதமுள்ள பகுதி	1. தங்கசாமி த/பெ. செல்லையா ஆசாரி 2. பூங்கனி த/பெ. செல்லையா ஆசாரி 3. முருகானந்தம், த/பெ. தங்கசாமி
4	113	இரயத்துவாரி மனை	2.500	ஆர்.சி.சி கட்டிடம், (மரக்கதவு-1, மர ஜன்னல்-1, முன்பகுதி செங்கல் சுவர், தரைதளம் முன்பகுதி)	வடக்கில்: ந.புல எண்:108/1, 108/2 தெற்கில்: ந.புல எண்:118 கிழக்கில்: ந.புல எண்:107 மேற்கில்: ந.புல எண்:113-ன் மீதமுள்ள பகுதி	1. சுப்ரமணி த/பெ வடுகப்பசெட்டியார். 2. சாந்தாமணி க/பெ சுப்ரமணி
5	118	இரயத்துவாரி மனை	5.500	ஆர்.சி.சி கட்டிடம் (செங்கல் சுவர், மரக்கதவு-1, தரைதளம், முதல்தளம் முன்பகுதி, தரை-தளம் மரக்கதவு-1, மர ஜன்னல்-1),ஓட்டு கட்டிடம் (மரக்கதவு-1)	வடக்கில்: ந.புல எண்:113 தெற்கில்: ந.புல எண்:119/2 கிழக்கில்: ந.புல எண்:107 மேற்கில்: ந.புல எண்:118-ன் மீதமுள்ள பகுதி	1. ரமாமணி க/பெ.செல்வக்குமார் 2. மஞ்சு ரேகா த/பெ. செல்வக்குமார்
6	119/2	இரயத்துவாரி மனை	2.000	காலியிடம்	வடக்கில்: ந.புல எண்:118 தெற்கில்: ந.புல எண்:119/4 கிழக்கில்: ந.புல எண்:107 மேற்கில்: ந.புல எண்:119/2-ன் மீதமுள்ள பகுதி	கந்தசாமி ஆசாரி த/பெ.வேலுச்சாமி
7	119/3	இரயத்துவாரி மனை	1.000	ஓட்டு கட்டிடம் (ஓட்டு வராண்டா)	வடக்கில்: ந.புல எண்:119/2 தெற்கில்: ந.புல எண்:119/4 கிழக்கில்: ந.புல எண்:107 மேற்கில்: ந.புல எண்:119/3-ன் மீதமுள்ள பகுதி	1.கந்தசாமி ஆசாரி த/பெ.வேலுச்சாமி, 2.ஜான்பிப் க/பெ.சையத் அகமது

வ. எண்	புல எண்	வகைப்பாடு	நில எடுப்பு பரப்பு (ச.மீ)	நில எடுப்பு புலத்தில் உள்ள கட்டுமானங்கள்	புல எல்லைகள்	நில உரிமையாளர்/உரிமை கோருபவர் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)
8	119/4	இரயத்துவாரி மனை	3.000	ஓட்டு கட்டிடம் (மெட்டல் கதவு-1, செங்கல் சுவர்)	வடக்கில்: ந.புல எண்:119/3 தெற்கில்: ந.புல எண்:120 கிழக்கில்: ந.புல எண்:107 மேற்கில்: ந.புல எண்:119/4 -ன் மீதமுள்ள பகுதி	பத்திரிநாராயணன் த/பெ. கார்த்திகேயன்
9	120	இரயத்துவாரி மனை	16.500	ஓட்டு கட்டிடம் (செங்கல் சுவர், மரக்கதவு-2)	வடக்கில்: ந.புல எண்:119/4 தெற்கில்: ந.புல எண்:121/1 கிழக்கில்: ந.புல எண்:107 மேற்கில்: ந.புல எண்:120-ன் மீதமுள்ள பகுதி	கார்த்திகேயன் த/பெ.ராமசாமி
10	121/3	இரயத்துவாரி மனை	8.500	ஆர்.சி.சி கட்டிடம் (மெட்டல் ரோலிங் ஷட்டர்-2, கான்கிரீட் பில்லர்-2, கண்ணாடி கதவு-2, தரைதளம், முதல்தளம் முன்பகுதி, நிலத்தடி சப்மோட்டார்)	வடக்கில்: ந.புல எண்:121/1 தெற்கில்: ந.புல எண்:124 கிழக்கில்: ந.புல எண்:107 மேற்கில்: ந.புல எண்:121/3-ன் மீதமுள்ள பகுதி	செல்வக்குமார் த/பெ.கருப்பனசாமி
11	124	இரயத்துவாரி மனை	11.000	ஆர்.சி.சி கட்டிடம் (மெட்டல் ரோலிங் ஷட்டர்-3, மெட்டல் கதவு-1)	வடக்கில்: ந.புல எண்:121/3 தெற்கில்: ந.புல எண்:125 கிழக்கில்: ந.புல எண்:107 மேற்கில்: ந.புல எண்:124-ன் மீதமுள்ள பகுதி	1. கிருஷ்ணராஜ் த/பெ.சங்கரப்ப ஆசாரி 2. நீலவேணி க/பெ.கிருஷ்ணராஜ்
12	125	இரயத்துவாரி மனை	18.500	ஓட்டு கட்டிடம் (மெட்டல் கதவு-2, மரக்கதவு-1, செங்கல் சுவர்)	வடக்கில்: ந.புல எண்:124 தெற்கில்: ந.புல எண்:126.107 கிழக்கில்: ந.புல எண்:107 மேற்கில்: ந.புல எண்:125-ன் மீதமுள்ள பகுதி	ரங்கநாதன் த/பெ.தண்டபாணி செட்டியார்
13	126	இரயத்துவாரி மனை	11.000	ஓட்டு கட்டிடம் (மரக்கதவு-2)	வடக்கில்: ந.புல எண்: 125 தெற்கில்: ந.புல எண்:127/2, 107 கிழக்கில்: ந.புல எண்: 107 மேற்கில்: ந.புல எண்: 126-ன் மீதமுள்ள பகுதி	வீராகவபெருமாள் த/பெ. சித்தூர் நாயுடு
14	127/2	இரயத்துவாரி மனை	12.500	ஆர்.சி.சி கட்டிடம் (செங்கல் சுவர் தரைதளம், முதல்தளம் முன்பகுதி, படிக்கட்டு மற்றும் கைப்பிடி, கான்கிரீட் பில்லர்ஸ்-2, மெட்டல் மின் பெட்டி-1, மெட்டல் கேட்-1)	வடக்கில்: ந.புல எண்:126 தெற்கில்: ந.புல எண்:129 கிழக்கில்: ந.புல எண்:107 மேற்கில்: ந.புல எண்:127/2-ன் மீதமுள்ள பகுதி	தேவி க/பெ வெங்கடாச்சலம்
15	129	இரயத்துவாரி மனை	6.000	ஓட்டு கட்டிட கோவில் (ஓட்டு வராண்டா, செங்கல் சுவர், மெட்டல் கதவு-1, மரப்பில்லர்ஸ்-2)	வடக்கில்: ந.புல எண்:127/2 தெற்கில்: ந.புல எண்:130 கிழக்கில்: ந.புல எண்:107 மேற்கில்: ந.புல எண்:129 மீதமுள்ள பகுதி	ட்ரஸ்டி ராமலிங்கா செளடாம்பிகா தேவஸ்தானம்
16	130	இரயத்துவாரி மனை	16.000	ஓட்டு கட்டிட கோவில் (ஓட்டு வராண்டா, செங்கல் சுவர், மெட்டல் கதவு-1, மரப்பில்லர்ஸ்-2)	வடக்கில்: ந.புல எண்:129 தெற்கில்: ந.புல எண்:132 கிழக்கில்: ந.புல எண்:107 மேற்கில்: ந.புல எண்:130-ன் மீதமுள்ள பகுதி	ட்ரஸ்டி ராமலிங்கா செளடாம்பிகா தேவஸ்தானம்

வ. எண்	புல எண்	வகைப்பாடு	நில எடுப்பு பரப்பு (ச.மீ)	நில எடுப்பு புலத்தில் உள்ள கட்டுமானங்கள்	புல எல்லைகள்	நில உரிமையாளர்/உரிமை கோருபவர் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)
17	132	இரயத்துவாரி மனை	7.500	காலியிடம்	வடக்கில்: ந.புல எண்:130 தெற்கில்: ந.புல எண்:133/1 கிழக்கில்: ந.புல எண்:107 மேற்கில்: ந.புல எண்:132-ன் மீதமுள்ள பகுதி	1. பி.கே.மாரிமுத்து செட்டியார், த/பெ.கந்தசாமி செட்டியார் 2. சோமு (எ) சோமசுந்தரம் 3. கந்தசாமிபாபு த/பெ ஆறுமுகம் 4.வேணுகோபால் 5.சுந்தர்
18	133/1	இரயத்துவாரி மனை	3.500	காலியிடம்	வடக்கில்: ந.புல எண்:132 தெற்கில்: ந.புல எண்:133/2 கிழக்கில்: ந.புல எண்:140/1 மேற்கில்: ந.புல எண்:133/1-ன் மீதமுள்ள பகுதி	1. பி.கே.மாரிமுத்து செட்டியார், த/பெ.கந்தசாமி செட்டியார் 2. சோமு (எ) சோமசுந்தரம் 3. கந்தசாமிபாபு த/பெ ஆறுமுகம் 4.வேணுகோபால் 5.சுந்தர்
19	133/2	இரயத்துவாரி மனை	2.000	காலியிடம்	வடக்கில்: ந.புல எண்:133/1 தெற்கில்: ந.புல எண்:134 கிழக்கில்: ந.புல எண்:140/1 மேற்கில்: ந.புல எண்:133/2-ன் மீதமுள்ள பகுதி	1.பெல் பாத்திமா க/பெ.சையத், 2.அப்துல் மஜித் த/பெ.சையத்
20	134	இரயத்துவாரி மனை	8.000	காலியிடம்	வடக்கில்: ந.புல எண்:133/2 தெற்கில்: ந.புல எண்:135/1 கிழக்கில்: ந.புல எண்:140/1 மேற்கில்: ந.புல எண்:134-ன் மீதமுள்ள பகுதி	1.பெல் பாத்திமா க/பெ.சையத், 2.அப்துல் மஜித் த/பெ.சையத்
21	135/1	இரயத்துவாரி மனை	16.000	காலியிடம் (ஆர்.சி. சி.கட்டிடம், தரைதளம், முதல் தளம், இரண்டாம் தளம் முன்பகுதி)	வடக்கில்: ந.புல எண்:134 தெற்கில்: ந.புல எண்:135/2 கிழக்கில்: ந.புல எண்:140/1 மேற்கில்: ந.புல எண்:135/1-ன் மீதமுள்ள பகுதி	1.சந்திரசேகர் த/பெ.மணி 2.ஜோதிமணி க/பெ.சந்திரசேகர்
22	135/2	இரயத்துவாரி மனை	4.500	ஓட்டு கட்டிடம் (மரக்கதவு-1, மர ஜன்னல்-1, செங்கல் சுவர்-1)	வடக்கில்: ந.புல எண்:135/1 தெற்கில்: ந.புல எண்:135/3 கிழக்கில்: ந.புல எண்:140/1 மேற்கில்: ந.புல எண்:135/2-ன் மீதமுள்ள பகுதி	1. மோகிலாமணி க/பெ. பழனிச்சாமி. 2. சுப்பிரமணியம், த/பெ. தலைமலைசாமி. 3. கிருஷ்ணசாமி த/பெ. லட்சுமண செட்டியார்
23	135/3	இரயத்துவாரி மனை	6.500	ஆர்.சி.சி கட்டிடம் (மெட்டல் கிரில் கதவு-1, மெட்டல் ரோலிங் ஷட்டர்-1, தரைதளம், முதல்தளம் முன்பகுதி)	வடக்கில்: ந.புல எண்:135/2 தெற்கில்: ந.புல எண்:135/4 கிழக்கில்: ந.புல எண்:140/1 மேற்கில்: ந.புல எண்:135/3-ன் மீதமுள்ள பகுதி	1. மோகிலாமணி க/பெ. பழனிச்சாமி. 2. சுப்பிரமணியம், த/பெ. தலைமலைசாமி. 3. கிருஷ்ணசாமி த/பெ. லட்சுமண செட்டியார்
24	135/4	இரயத்துவாரி மனை	5.000	ஆர்.சி.சி கட்டிடம் (மர கதவு -1, மர ஜன்னல்-1 ஆழ்துளை கிணறு-1)	வடக்கில்: ந.புல எண்:135/2 தெற்கில்: ந.புல எண்:136/2 கிழக்கில்: ந.புல எண்:140/1 மேற்கில்: ந.புல எண்:135/4-ன் மீதமுள்ள பகுதி	1. மோகிலாமணி க/பெ. பழனிச்சாமி. 2. சுப்பிரமணியம், த/பெ. தலைமலைசாமி. 3. கிருஷ்ணசாமி த/பெ. லட்சுமண செட்டியார்

வ. எண்	புல எண்	வகைப்பாடு	நில எடுப்பு பரப்பு (ச.மீ)	நில எடுப்பு புலத்தில் உள்ள கட்டுமானங்கள்	புல எல்லைகள்	நில உரிமையாளர்/உரிமை கோருபவர் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)
25	136/2	இரயத்துவாரி மனை	3.500	ஆர்.சி.சி கட்டிடம் (செங்கல் சுவர்)	வடக்கில்: ந.புல எண்:135/4 தெற்கில்: ந.புல எண்:136/1 கிழக்கில்: ந.புல எண்:140/1 மேற்கில்: ந.புல எண்:136/2-ன் மீதமுள்ள பகுதி	1. மோகிலாமணி க/பெ. பழனிச்சாமி. 2. சுப்பிரமணியம், த/பெ. தலைமலைசாமி. 3. கிருஷ்ணசாமி த/பெ. லட்சுமண செட்டியார்
26	137/1	இரயத்துவாரி மனை	10.000	ஆர்.சி.சி கட்டிடம் (காம்பவுண்ட் சுவர், காம்பவுண்ட் மெட்டல் கேட்-1, மெட்டல் மின் மீட்டர் பெட்டி-1, தரை, முதல், இரண்டாம் தள முன்பகுதி)	வடக்கில்: ந.புல எண்:136/1 தெற்கில்:ந.புல எண்:137/2, 138 கிழக்கில்: ந.புல எண்:140/1 மேற்கில்: ந.புல எண்:137/1-ன் மீதமுள்ள பகுதி	1.கோபாலகிருஷ்ணன் த/பெ.மகாதேவ ஐயர், 2.ராம்குமார் த/பெ.மகாதேவ ஐயர் 3.சம்பத்குமார் த/பெ.மகாதேவ ஐயர் 4.கணபதி சுந்தரம் த/பெ.மகாதேவ ஐயர்
27	137/2	இரயத்துவாரி மனை	8.000	ஆர்.சி.சி கட்டிடம் (காம்பவுண்ட் சுவர், காம்பவுண்ட் மெட்டல் கேட்-1, மெட்டல் மின் மீட்டர் பெட்டி-1, தரை, முதல், இரண்டாம் தள முன்பகுதி)	வடக்கில்: ந.புல எண்: 137/1 தெற்கில்: ந.புல எண்:137/1 கிழக்கில்: ந.புல எண்:140/1 மேற்கில்: ந.புல எண்:137/2-ன் மீதமுள்ள பகுதி	1.கோபாலகிருஷ்ணன் த/பெ.மகாதேவ ஐயர், 2.ராம்குமார் த/பெ.மகாதேவ ஐயர் 3.சம்பத்குமார் த/பெ.மகாதேவ ஐயர் 4.கணபதி சுந்தரம் த/பெ.மகாதேவ ஐயர்
28	138	இரயத்துவாரி மனை	56.000	ஓட்டு கட்டிடம் (மரக்கதவு-2, மெட்டல் ஜன்னல்-2, மர ஜன்னல்-2, திறந்த கிணறு-1)	வடக்கில்: ந.புல எண்:137/1 தெற்கில்: ந.புல எண்:139 கிழக்கில்: ந.புல எண்:140/1 மேற்கில்: ந.புல எண்:138-ன் மீதமுள்ள பகுதி	வாணியர் திருமண மண்டபம்
29	139	இரயத்துவாரி மனை	10.500	ஓட்டு கட்டிட கோவில் (செங்கல் சுவர், மரக்கதவு)	வடக்கில்: ந.புல எண்: 138 தெற்கில்: ந.புல எண்: 140/3 கிழக்கில்: ந.புல எண்:140/1 மேற்கில்: ந.புல எண்:139-ன் மீதமுள்ள பகுதி	வாணியர் திருமண மண்டபம்
30	140/3	இரயத்துவாரி மனை	2.000	காலியிடம் (படிக்கட்டு மற்றும் கைப்பிடி)	வடக்கில்: ந.புல எண்:139 தெற்கில்: ந.புல எண்:140/1 கிழக்கில்: ந.புல எண்:140/1 மேற்கில்: ந.புல எண்:140/3-ன் மீதமுள்ள பகுதி	வாணியர் திருமண மண்டபம்
நகரம் : வார்டு எண்: A பிளாக் எண்: 4						
31	213/1	இரயத்துவாரி மனை	0.500	ஏசுசி சீட் கட்டிடம், மெட்டல் ரோலிங் ஷட்டர்-1	வடக்கில்: ந.புல எண்: 212/5, 250/1 தெற்கில்: ந.புல எண்: 213/2 கிழக்கில்: ந.புல எண்: 250/1 மேற்கில்: ந.புல எண்: 213/1-ன் மீதமுள்ள பகுதி	சுலோச்சனா க/பெ. கிருஷ்ணசாமி
32	213/2	இரயத்துவாரி மனை	2.000	ஏசுசி சீட் கட்டிடம், மெட்டல் ரோலிங் ஷட்டர்-1	வடக்கில்: ந.புல எண்: 213/1 தெற்கில்: ந.புல எண்: 213/3 கிழக்கில்: ந.புல எண்: 250/1 மேற்கில்: ந.புல எண்: 213/2-ன் மீதமுள்ள பகுதி	ரேவதி க/பெ.ஜெகநாதன்

வ. எண்	புல எண்	வகைப்பாடு	நில எடுப்பு பரப்பு (ச.மீ)	நில எடுப்பு புலத்தில் உள்ள கட்டுமானங்கள்	புல எல்லைகள்	நில உரிமையாளர்/உரிமை கோருபவர் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)
33	213/3	இரயத்துவாரி மனை	4.000	ஏசிசி சீட் கட்டிடம், மெட்டல் ரோலிங் ஷட்டர்-1	வடக்கில்: ந.புல எண்: 213/2 தெற்கில்: ந.புல எண்: 214/1 கிழக்கில்: ந.புல எண்: 250/1 மேற்கில் ந.புல எண்: 213/3-ன் மீதமுள்ள பகுதி	நீலாவதி க/பெ.பாலவடிவேல்
34	214/1	இரயத்துவாரி மனை	1.500	ஏசிசி சீட் கட்டிடம், மரக்கதவு - 1	வடக்கில்: ந.புல எண்: 213/3 தெற்கில்: ந.புல எண்: 214/2 கிழக்கில்: ந.புல எண்: 250/1 மேற்கில் ந.புல எண்: 214/1-ன் மீதமுள்ள பகுதி	1.மோகன் த/பெ.வெங்குடுசாமி நாயுடு 2.சுரேஷ் த/பெ.வெங்குடுசாமி நாயுடு
35	214/2	இரயத்துவாரி மனை	2.000	சந்து - காலியிடம்	வடக்கில்: ந.புல எண்: 214/1 தெற்கில்: ந.புல எண்: 214/3 கிழக்கில்: ந.புல எண்: 250/1 மேற்கில் ந.புல எண்: 214/2-ன் மீதமுள்ள பகுதி	1.மோகன் த/பெ.வெங்குடுசாமி நாயுடு 2.சுரேஷ் த/பெ.வெங்குடுசாமி நாயுடு
36	214/3	இரயத்துவாரி மனை	12.500	ஏசிசி சீட் கட்டிடம், மரக்கதவு - 2	வடக்கில்: ந.புல எண்: 214/2 தெற்கில்: ந.புல எண்: 214/4 கிழக்கில்: ந.புல எண்: 250/1 மேற்கில் ந.புல எண்: 214/3-ன் மீதமுள்ள பகுதி	1.மோகன் த/பெ.வெங்குடுசாமி நாயுடு 2.சுரேஷ் த/பெ.வெங்குடுசாமி நாயுடு
37	214/4	இரயத்துவாரி மனை	16.5	ஏ.சி.சி சீட்டு வெய்ந்த ஓட்டுவீடு, மெட்டல் கதவு -1 மற்றும் செங்கல் சுவர்	வடக்கில்: ந.புல எண்: 214/3 தெற்கில்: ந.புல எண்: 250/1 கிழக்கில்: ந.புல எண்: 250/1 மேற்கில் ந.புல எண்: 214/4-ன் மீதமுள்ள பகுதி	1.மோகன் த/பெ.வெங்குடுசாமி நாயுடு 2.சுரேஷ் த/பெ.வெங்குடுசாமி நாயுடு
38	250/3	இரயத்துவாரி மனை	16.0	ஆர்.சி.சி கட்டிடம், தரைத்தளம் மற்றும் முதல் தளத்தின் முகப்பு (சன்சேடு), மெட்டல் ரோலிங் ஷட்டர் -2, மெட்டல் கதவு-2, மரக்கதவு - 1, மின்அளவீடு கருவி பெட்டி -1, ஏ.சி.சி சீட்டு வேய்ந்த ஓட்டுவீடு மற்றும் செங்கல் சுவர்	வடக்கில்: ந.புல எண்: 243 தெற்கில்: ந.புல எண்: 239/2 கிழக்கில்: ந.புல எண்: 250/1 மேற்கில் ந.புல எண்: 239/3, 240/2-ன் மீதமுள்ள பகுதி	1.கே.முகமது ஈசா த/பெ.குஞ்சு மரைக்காயர் 2.சாஹீல்ஹமீது த/பெ.உன்னிஹாகி
39	243	இரயத்துவாரி மனை	39.5	ஆர்.சி.சி கட்டிட தரைத்தளம், முதல்தளம் மற்றும் , இரண்டாம்தளத்தின் முகப்பு(சன்சேடு), சிமெண்ட் படிக்கட்டுகள், மெட்டலுடன் கூடிய கண்ணாடி ஜன்னல் - 4, கண்ணாடிக்கதவு-2, சிமெண்ட் கான்கிரீட் தூண்கள் - 5, கிரில்கேட் - 4 மற்றும் செங்கல் சுவர்	வடக்கில்: ந.புல எண்: 249/2 தெற்கில்: ந.புல எண்: 239/3 கிழக்கில்: ந.புல எண்: 250/1 மேற்கில் ந.புல எண்: 243-ன் மீதமுள்ள பகுதி	பாலாஜி த/பெ.கனகராஜ்

வ. எண்	புல எண்	வகைப்பாடு	நில எடுப்பு பரப்பு (ச.மீ)	நில எடுப்பு புலத்தில் உள்ள கட்டுமானங்கள்	புல எல்லைகள்	நில உரிமையாளர்/உரிமை கோருபவர் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)
40	249/2	இரயத்துவாரி மனை	4.5	ஓட்டு வீடு மற்றும் ஏ.சி. சி கூரை, மெட்டல் கதவு-1 மற்றும் மரக்கதவு-2	வடக்கில்: ந.புல எண்: 249/2-ன் மீதமுள்ள பகுதி தெற்கில்: ந.புல எண்: 243 கிழக்கில்: ந.புல எண்: 250/1 மேற்கில் ந.புல எண்: 249/2-ன் மீதமுள்ள பகுதி	சீதா க/பெ. சோமசுந்தரம்
41	219/2 part	இரயத்துவாரி மனை	5.0	காலியிடம், ஆர்.சி.சி கட்டிடம் (கான்கிரீட் பில்லர்-1, தரைதளம், முதல்தளம், , இரண்டாமிதள முன்பகுதி, முன்பகுதி கல்வனைசிங் சீட், தரைதளம் மெட்டல் ரோலிங் ஷட்டர்-1, முதல் தளம் மெட்டல் ரோலிங் ஷட்டர்-1)	வடக்கில்: ந.புல எண்: 219/2-ன் மீதமுள்ள பகுதி தெற்கில்: ந.புல எண்: 231/5 கிழக்கில்: ந.புல எண்: 219/3 மேற்கில் ந.புல எண்: 231/1	சபரிராஜன் த/பெ. நடராஜன்
42	219/3 part	இரயத்துவாரி மனை	3.5	ஆர்.சி.சி. கட்டிடத்தின் தரைத்தளம், முதல் மற்றும் இரண்டாம் தளத்தின் முன்புகப்பு (சன்சேடு), முன்பகுதி கால்வனைசிங் சீட்.	வடக்கில்: ந.புல எண்: 219/3-ன் மீதமுள்ள பகுதி தெற்கில்: ந.புல எண்: 231/5 கிழக்கில்: ந.புல எண்: 219/4 மேற்கில் ந.புல எண்: 219/2	சபரிராஜன் த/பெ. நடராஜன்
43	219/4 part	இரயத்துவாரி மனை	1.5	காலியிடம்	வடக்கில்: ந.புல எண்: 219/4-ன் மீதமுள்ள பகுதி தெற்கில்: ந.புல எண்: 231/5 கிழக்கில்: ந.புல எண்: 220 மேற்கில் ந.புல எண்: 219/3	சபரிராஜன் த/பெ. நடராஜன்
44	220 part	இரயத்துவாரி மனை	2.5	முன் பகுதி சிமெண்ட் படிக்கட்டு	வடக்கில்: ந.புல எண்: 220-ன் மீதமுள்ள பகுதி தெற்கில்: ந.புல எண்: 231/2 கிழக்கில்: ந.புல எண்: 221 மேற்கில் ந.புல எண்: 219/4, 231/5	சண்முகசுந்தரம் த/பெ. பரமசிவம் செட்டியார்
45	221 part	இரயத்துவாரி மனை	2.5	சிமெண்ட் தரைத்தளம் மற்றும் காலியிடம்	வடக்கில்: ந.புல எண்: 221-ன் மீதமுள்ள பகுதி தெற்கில்: ந.புல எண்: 231/3 கிழக்கில்: ந.புல எண்: 225 மேற்கில் ந.புல எண்: 231/2, 220	சக்திவேல் த/பெ. கணேசநாடார்
46	225 part	இரயத்துவாரி மனை	1.0	காலியிடம்	வடக்கில்: ந.புல எண்: 225-ன் மீதமுள்ள பகுதி தெற்கில்: ந.புல எண்: 231/4 கிழக்கில்: ந.புல எண்: 226 மேற்கில் ந.புல எண்: 221	சக்திவேல் த/பெ. கணேசநாடார்
47	226 part	இரயத்துவாரி மனை	1.5	காலியிடம்	வடக்கில்: ந.புல எண்: 226-ன் மீதமுள்ள பகுதி தெற்கில்: ந.புல எண்: 231/4, கிழக்கில்: ந.புல எண்: 227 மேற்கில் ந.புல எண்: 225	சக்திவேல் த/பெ. கணேசநாடார்

வ. எண்	புல எண்	வகைப்பாடு	நில எடுப்பு பரப்பு (ச.மீ)	நில எடுப்பு புலத்தில் உள்ள கட்டுமானங்கள்	புல எல்லைகள்	நில உரிமையாளர்/உரிமை கோருபவர் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)
48	227 part	இரயத்துவாரி மனை	4.5	காலியிடம்	வடக்கில்: ந.புல எண்: 227-ன் மீதமுள்ள பகுதி தெற்கில்: ந.புல எண்: 231/1, 231/6 கிழக்கில்: ந.புல எண்: 231/6, 230/2 மேற்கில்: ந.புல எண்: 226, 331/4	பானுமதி க/பெ. வி.கே.ராஜகோபால்
49	230/2 part	இரயத்துவாரி மனை	1.000	ஆர்.சி.சி கட்டிடம், தரைதளம் முன்பகுதி, செங்கல்சுவர்	வடக்கில்: ந.புல எண்: 230/2-ன் மீதமுள்ள பகுதி தெற்கில்: ந.புல எண்: 231/1 கிழக்கில்: ந.புல எண்: 230/1 மேற்கில்: ந.புல எண்: 231/6, 227	வெங்கடாச்சலம் த/பெ. அழகிரிசாமி
50	230/1 part	இரயத்துவாரி மனை	0.500	ஆர்.சி.சி கட்டிடம், தரைதளம் முன்பகுதி, செங்கல்சுவர்	வடக்கில்: ந.புல எண்: 230/1-ன் மீதமுள்ள பகுதி தெற்கில்: ந.புல எண்: 231/1 கிழக்கில்: ந.புல எண்: 234/2 மேற்கில்: ந.புல எண்: 230/2	வெங்கடாச்சலம் த/பெ. அழகிரிசாமி
51	231/2	இரயத்துவாரி மனை	4.000	காலியிடம்	வடக்கில்: ந.புல எண்: 220 தெற்கில்: ந.புல எண்: 231/1 கிழக்கில்: ந.புல எண்: 221, 231/3 மேற்கில்: ந.புல எண்: 231/5	சிவானந்தம் த/பெ. கிருஷ்ணசாமி
52	231/3	இரயத்துவாரி மனை	4.000	காலியிடம்	வடக்கில்: ந.புல எண்: 221 தெற்கில்: ந.புல எண்: 231/1 கிழக்கில்: ந.புல எண்: 231/4 மேற்கில்: ந.புல எண்: 231/2	சக்திவேல் த/பெ. கணேசநாடார்
53	231/4	இரயத்துவாரி மனை	3.000	காலியிடம்	வடக்கில்: ந.புல எண்: 225, 226 தெற்கில்: ந.புல எண்: 231/1 கிழக்கில்: ந.புல எண்: 231/1, 227 மேற்கில்: ந.புல எண்: 231/3	சக்திவேல் த/பெ. கணேசநாடார்
54	231/5	இரயத்துவாரி மனை	8.000	காலியிடம், முன் பகுதி படிக்கட்டு, முன்பகுதி கல்வளைசிங் சீட்	வடக்கில்: ந.புல எண்: 219/2, 219/3, 219/4 தெற்கில்: ந.புல எண்: 231/1 கிழக்கில்: ந.புல எண்: 220, 231/2 மேற்கில்: ந.புல எண்: 231/1	சபரிராஜன் த/பெ. நடராஜன்
55	231/6	இரயத்துவாரி மனை	3.000	முன் பகுதி படிக்கட்டு மற்றும் கல்வளைசிங் சீட்	வடக்கில்: ந.புல எண்: 227 தெற்கில்: ந.புல எண்: 231/1 கிழக்கில்: ந.புல எண்: 230/2 மேற்கில்: ந.புல எண்: 231/1, 227	பானுமதி க/பெ. வி.கே.ராஜகோபால்
56	232/1 part	இரயத்துவாரி மனை	2.000	ஆர்.சி.சி கட்டிடம், தரைத்தளம், முதல்தளம் சன்சேடு மற்றும் காலியிடம்	வடக்கில்: ந.புல எண்: 232/1-ன் மீதமுள்ள பகுதி தெற்கில்: ந.புல எண்: 250/1, 232/2 கிழக்கில்: ந.புல எண்: 250/1 மேற்கில்: ந.புல எண்: 234/3	சாரதா க/பெ பாலமாணிக்கம்
57	232/2	இரயத்துவாரி மனை	2.5	ஏ.சி.சி சீட்டு வேய்ந்த கடை, மரக்கதவு -1 மற்றும் டைல்ஸ் ஓட்டிய செங்கல் சுவர்	வடக்கில்: ந.புல எண்: 232/1 தெற்கில்: ந.புல எண்: 231/1 கிழக்கில்: ந.புல எண்: 250/1 மேற்கில்: ந.புல எண்: 234/3	நைனா முகமது த/பெ. காதர் மீரா சாயபு

வ. எண்	புல எண்	வகைப்பாடு	நில எடுப்பு பரப்பு (ச.மீ)	நில எடுப்பு புலத்தில் உள்ள கட்டுமானங்கள்	புல எல்லைகள்	நில உரிமையாளர்/உரிமை கோருபவர் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)
58	234/1 part	இரயத்துவாரி மனை	2.5	ஆர்.சி.சி கட்டிடம், (தரைதளம், முதல் தளம் முன்பகுதி, படிக்கட்டு, தரைதளம் மெட்டல் கிரில் கேட்-1, முதல் தளம் மெட்டல் கிரில் கேட்-1)	வடக்கில்: ந.புல எண்:234/1-ன் மீதமுள்ள பகுதி தெற்கில்: ந.புல எண்: 231/1 கிழக்கில்: ந.புல எண்: 234/3 மேற்கில்: ந.புல எண்: 234/2	1.பாலகிருஷ்ணன் த/பெ.கந்தசாமி செட்டியார், 2.கோவிந்தசாமி த/பெ.கந்தசாமி செட்டியார்
59	234/2 part	இரயத்துவாரி மனை	3.5	ஆர்.சி.சி கட்டிடம், தரைத்தளம், முதல்தளம் சன்சேடு, செங்கல் சுவர், முதல்தளத்தின் சன்சேடுடன் மெட்டல் கிரில் பொருத்தப்பட்ட கைப்பிடி	வடக்கில்: ந.புல எண்:234/2-ன் மீதமுள்ள பகுதி தெற்கில்: ந.புல எண்: 231/1 கிழக்கில்: ந.புல எண்: 234/1 மேற்கில்: ந.புல எண்: 231/1, 230/1	1.பாலகிருஷ்ணன் த/பெ.கந்தசாமி செட்டியார், 2.கோவிந்தசாமி த/பெ.கந்தசாமி செட்டியார்
60	234/3 part	இரயத்துவாரி மனை	6.500	ஆர்.சி.சி கட்டிடம், (தரைதளம், முதல்தளம் முன்பகுதி, மெட்டல் ரோலிங் ஷெட்-1, முதல்தளம் மெட்டல் ஜன்னல்-1, முதல்தளம் மரக்கதவு-1, முதல் தளம் மெட்டல் கிரில் கேட்-1, ஏ.டி.எம் மைய கண்ணாடி கதவு-1)	வடக்கில்: ந.புல எண்:234/3-ன் மீதமுள்ள பகுதி தெற்கில்: ந.புல எண்: 231/1 கிழக்கில்: ந.புல எண்: 232/2, 232/1 மேற்கில்: ந.புல எண்: 234/1	1.பாலகிருஷ்ணன் த/பெ.கந்தசாமி செட்டியார், 2.கோவிந்தசாமி த/பெ.கந்தசாமி செட்டியார்
நகரம் : வார்டு எண்: A பிளாக் எண்: 5						
61	279/1	இரயத்துவாரி மனை	3.0	ஆர்.சி.சி. கட்டிடம், தரை மற்றும் முதல்தளத்தில் சிமெண்ட் கான்கிரீட் தூண்-1, தரைதளத்தில் மெட்டல் ரோலிங் செட்டர் - 2, தரைதளத்தில் கண்ணாடி கதவு-2, தரைத்தள மற்றும் முதல்தளத்தின் சன்சேடு	வடக்கில்: ந.புல எண்: 312, 311 தெற்கில்: ந.புல எண்: 279/6 கிழக்கில்: ந.புல எண்: 279/1-ன் மீதமுள்ள பகுதி மேற்கில்: ந.புல எண்: வார்டு-A, பிளாக்-4	மல்லம்மாள் க/பெ. ராஜ் செட்டியார்
62	311	இரயத்துவாரி மனை	0.5	ஆர்.சி.சி. கட்டிடம், தரை மற்றும் முதல்தளத்தின் கான்கிரீட் தூண்- 1, தரைத்தளத்தின் மெட்டல் ரோலிங் செட்டர் - 1, தரைத்தள மற்றும் முதல்தளத்தின் சன்சேடு	வடக்கில்: ந.புல எண்: 313 தெற்கில்: ந.புல எண்: 312 கிழக்கில்: ந.புல எண்: 311-ன் மீதமுள்ள பகுதி மேற்கில்: ந.புல எண்: 312	1.மல்லம்மாள் க/பெ. ராஜ் செட்டியார், மக்கள் 2.விசாலாச்சி 3. சிவபாக்கியம் 4. அமிர்தவள்ளி ராஜ் செட்டியார் பேரன்கள் 5.ராஜாகோபால், 6.முரளிதரன், 7.யுவராஜன்
63	312	இரயத்துவாரி மனை	20.5	ஆர்.சி.சி. கட்டிடம், தரை மற்றும் முதல் தளத்தின் கான்கிரீட் தூண்-3, தரைத்தளத்தில் மெட்டல் ரோலிங் செட்டர் - 2, தரைத்தளம் மற்றும் முதல்தளத்தின் சன்சேடு	வடக்கில்: ந.புல எண்: 313, 311 வார்டு-A, Block-4 தெற்கில்: ந.புல எண்: 279/1 கிழக்கில்: ந.புல எண்: 312, 311-ன் மீதமுள்ள பகுதி மேற்கில்: ந.புல எண்: வார்டு-A, பிளாக்-4	1.மல்லம்மாள் க/பெ.ராஜ் செட்டியார், மக்கள் 2.விசாலாச்சி 3. சிவபாக்கியம் 4. அமிர்தவள்ளி ராஜ் செட்டியார் பேரன்கள் 5.ராஜாகோபால், 6.முரளிதரன், 7.யுவராஜன்

வ. எண்	புல எண்	வகைப்பாடு	நில எடுப்பு பரப்பு (ச.மீ)	நில எடுப்பு புலத்தில் உள்ள கட்டுமானங்கள்	புல எல்லைகள்	நில உரிமையாளர்/உரிமை கோருபவர் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)
64	313	இரயத்துவாரி மனை	15.0	ஓட்டு கட்டிடம் (மெட்டல் கதவு-1, மரக்கதவு-2)	வடக்கில்: ந.புல எண்: 315/1, வார்டு-A, பிளாக்-4 தெற்கில்: ந.புல எண்: 311, 312 கிழக்கில்: ந.புல எண்: 313-ன் மீதமுள்ள பகுதி மேற்கில்: ந.புல எண்: வார்டு-A, பிளாக்-4	1.குமரகுரு த/பெ.சுப்ரமணியம் 2. மருதமுத்து த/பெ.சுப்ரமணியம் 3.முத்துகிருஷ்ணன் த/பெ.சுப்ரமணியம்
65	315/1	இரயத்துவாரி மனை	13.0	காலியிடம்	வடக்கில்: ந.புல எண்: 316 தெற்கில்: ந.புல எண்:313 கிழக்கில்: ந.புல எண்: 315/1-ன் மீதமுள்ள பகுதி மேற்கில்: ந.புல எண்: வார்டு-A, பிளாக்-4	சண்முகசுந்தரம் செட்டியார் த/பெ.காமாட்சி செட்டியார்
66	316	இரயத்துவாரி மனை	6.0	ஆர்.சி.சி. கட்டிடம், தரை தரைதளத்தின் மெட்டல் கிரிலுடன் கூடிய முகப்பு -1	வடக்கில்: ந.புல எண்: 317/1 தெற்கில்: ந.புல எண்: 315/1 கிழக்கில்: ந.புல எண்: 316, 317/1-ன் மீதமுள்ள பகுதி மேற்கில்: ந.புல எண்: வார்டு-பு, பிளாக்-4	1.சுப்பிரமணியம் த/பெ.முத்துச்சாமி செட்டியார், 2.மலையாண்டி த/பெ.முத்துச்சாமி செட்டியார்
67	317/1	இரயத்துவாரி மனை	2.5	ஆர்.சி.சி. கட்டிடம், தரைதளத்தின் மெட்டல் கிரிலுடன் கூடிய முகப்பு -1, சன் சேடு.	வடக்கில்: ந.புல எண்: 321/2 தெற்கில்: ந.புல எண்: 316 கிழக்கில்: ந.புல எண்: 317/1-ன் மீதமுள்ள பகுதி மேற்கில்: ந.புல எண்: வார்டு-A, பிளாக்-4	தண்டபாணி த/பெ.ராமசாமி செட்டியார்
68	321/1	இரயத்துவாரி மனை	2.5	ஆர்.சி.சி. கட்டிடம், சிமெண்ட் கான்கிரீட் தூண் - 2, தரை மற்றும் முதல்தளத்தின் முகப்பு	வடக்கில்: ந.புல எண்: 322/1 தெற்கில்: ந.புல எண்: 321/2 கிழக்கில்: ந.புல எண்:321/1-ன் மீதமுள்ள பகுதி மேற்கில்: ந.புல எண்: வார்டு-A, பிளாக்-4	1.விஸ்வநாதன் த/பெ.சுப்பிரமணிய ஐயர், 2.மகாதேவன் த/பெ.சுப்பிரமணிய ஐயர், 3.கணேசன் த/பெ.சுப்பிரமணிய ஐயர், 4.ராதாகிருஷ்ணன் த/பெ.சுப்பிரமணிய ஐயர், 5.பரமசிவம் த/பெ.சுப்பிரமணிய ஐயர்
69	321/2	இரயத்துவாரி மனை	4.5	ஆர்.சி.சி. கட்டிடம், சிமெண்ட் கான்கிரீட் தூண்-1, மெட்டல் கேட்-1, தரை மற்றும் முதல்தளத்தின் முகப்பு, மெட்டல் ரோலிங் செட்டர்- 1	வடக்கில்: ந.புல எண்: 321/1 தெற்கில்: ந.புல எண்: 317/1 கிழக்கில்: ந.புல எண்: 321/2-ன் மீதமுள்ள பகுதி மேற்கில்: ந.புல எண்: வார்டு-A, பிளாக்-4	1.விஸ்வநாதன் த/பெ.சுப்பிரமணிய ஐயர், 2.மகாதேவன் த/பெ.சுப்பிரமணிய ஐயர், 3.கணேசன் த/பெ.சுப்பிரமணிய ஐயர், 4.ராதாகிருஷ்ணன் த/பெ.சுப்பிரமணிய ஐயர், 5.பரமசிவம் த/பெ.சுப்பிரமணிய ஐயர்
70	322/1	இரயத்துவாரி மனை	7.5	ஆர்.சி.சி. கட்டிடம் (தரை,முதல் தள முன்பகுதி)	வடக்கில்: ந.புல எண்: 323 தெற்கில்: ந.புல எண்: 321/1 கிழக்கில்: ந.புல எண்: 322/1-ன் மீதமுள்ள பகுதி மேற்கில்: ந.புல எண்: வார்டு-A, பிளாக்-4	தென்றல் செல்வராஜ், தலைவர் திமுக கழகம் அலுவலகம்

வ. எண்	புல எண்	வகைப்பாடு	நில எடுப்பு பரப்பு (ச.மீ)	நில எடுப்பு புலத்தில் உள்ள கட்டுமானங்கள்	புல எல்லைகள்	நில உரிமையாளர்/உரிமை கோருபவர் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)
71	323	இரயத்துவாரி மனை	9.500	ஆர்.சி.சி. கட்டிடம் (தரை, முதல் தள முன்பகுதி, மெட்டல் ரோலிங் ஷட்டர்-3, மின் மீட்டர் பெட்டி-3)	வடக்கில்: ந.புல எண்: 324 தெற்கில்: ந.புல எண்: 322/1 கிழக்கில்: ந.புல எண்: 323-ன் மீதமுள்ள பகுதி மேற்கில்: ந.புல எண்: வார்டு-A, பிளாக்-4	1.உஷா தேவி க/பெ ராஜகோபால் 2. வெங்கடேஷ்வரன் த/பெ. ராஜகோபால்
72	324	இரயத்துவாரி மனை	5.500	காலியிடம்	வடக்கில்: ந.புல எண்: 326/1, வார்டு-A, பிளாக்-4 தெற்கில்: ந.புல எண்: 323 கிழக்கில்: ந.புல எண்: 324-ன் மீதமுள்ள பகுதி மேற்கில்: ந.புல எண்: வார்டு-A, பிளாக்-4	ராஜகோபால் த/பெ கணபதி செட்டியார்
73	326/1	இரயத்துவாரி மனை	1.500	காலியிடம்	வடக்கில்: ந.புல எண்: 327/1 தெற்கில்: ந.புல எண்: 324, வார்டு-A, பிளாக்-4 கிழக்கில்: ந.புல எண்:326/1-ன் மீதமுள்ள பகுதி மேற்கில்: ந.புல எண்: வார்டு-A, பிளாக்-4	1.பாலசுப்ரமணியம் த/பெ.கனகராஜ் 2. பத்மபிரியா த/பெ.பாலசுப்ரமணியம்
74	327/1	இரயத்துவாரி மனை	3.500	மெட்டல் கதவு-1, படிக்கட்டு, செங்கல் சுவர்	வடக்கில்: ந.புல எண்: 328 தெற்கில்: ந.புல எண்: 326/1 கிழக்கில்: ந.புல எண்: 327/1-ன் மீதமுள்ள பகுதி மேற்கில்: ந.புல எண்: வார்டு-A, பிளாக்-4	ஸ்ரீதர் த/பெ மாரிமுத்து
75	328	இரயத்துவாரி மனை	4.000	காம்பவுண்ட் சுவர், மெட்டல் கதவு	வடக்கில்: ந.புல எண்: 329/1 தெற்கில்: ந.புல எண்: 327/1 கிழக்கில்: ந.புல எண்: 328-ன் மீதமுள்ள பகுதி மேற்கில்: ந.புல எண்: வார்டு-A, பிளாக்-4	1.சி.என்.ராமசாமி ஆச்சாரியார் த/பெ. நரசிம்ம ஆச்சாரியார் 2. ஆர்.சீனிவாசன் த/பெ.சி.என்.ராமசாமி ஆச்சாரியார்
76	329/1	இரயத்துவாரி மனை	11.000	ஆர்.சி.சி. கட்டிடம் (தரை, முதல் தள முன்பகுதி, மெட்டல் ரோலிங் ஷட்டர்-1, காம்பவுண்ட் சுவர்)	வடக்கில்: ந.புல எண்:330, வார்டு-A, பிளாக்-3 தெற்கில்: ந.புல எண்:328 கிழக்கில்: ந.புல எண்: 329/1-ன் மீதமுள்ள பகுதி மேற்கில்: ந.புல எண்: வார்டு-A, பிளாக்-3	மகாலட்சுமி த/பெ.வெங்கட கிருஷ்ணன்
77	331/1	இரயத்துவாரி மனை	2.000	காலியிடம்	வடக்கில்: ந.புல எண்: 333/2 தெற்கில்: ந.புல எண்: 331/2 கிழக்கில்: ந.புல எண்: 331/1-ன் மீதமுள்ள பகுதி மேற்கில்: ந.புல எண்: வார்டு-A, பிளாக்-3	1.கந்தசாமி த/பெ.மாரிமுத்து, 2.சோழ (எ) சோமநாதன் த/பெ.மாரிமுத்து, 3.கந்தசாமி த/பெ.ஆறுமுகம் 4.வேணுகோபால் த/பெ.ஆறுமுகம், 5.சுந்தர் த/பெ.ஆறுமுகம்

வ. எண்	புல எண்	வகைப்பாடு	நில எடுப்பு பரப்பு (ச.மீ)	நில எடுப்பு புலத்தில் உள்ள கட்டுமானங்கள்	புல எல்லைகள்	நில உரிமையாளர்/உரிமை கோருபவர் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)
78	331/2	இரயத்துவாரி மனை	2.000	ஓட்டு வீடு (மரக்கதவு-2, செங்கல் சுவர்)	வடக்கில்: ந.புல எண்: 331/1 தெற்கில்: ந.புல எண்: 331/3 கிழக்கில்: ந.புல எண்: 331/2-ன் மீதமுள்ள பகுதி மேற்கில்: ந.புல எண்: வார்டு-A, பிளாக்-3	1.கந்தசாமி த/பெ.மாரிமுத்து, 2.சோமு (எ) சோமநாதன் த/பெ.மாரிமுத்து, 3.கந்தசாமி த/பெ.ஆறுமுகம் 4.வேணுகோபால் த/பெ.ஆறுமுகம், 5.சந்தர் த/பெ.ஆறுமுகம்
79	331/3	இரயத்துவாரி மனை	2.500	ஓட்டு வீடு (மரக்கதவு-2, செங்கல் சுவர்)	வடக்கில்: ந.புல எண்: 331/2 தெற்கில்: ந.புல எண்: 331/4 கிழக்கில்: ந.புல எண்: 331/3-ன் மீதமுள்ள பகுதி மேற்கில்: ந.புல எண்: வார்டு-A, பிளாக்-3	1.கந்தசாமி த/பெ.மாரிமுத்து, 2.சோமு (எ) சோமநாதன் த/பெ.மாரிமுத்து, 3.கந்தசாமி த/பெ.ஆறுமுகம் 4.வேணுகோபால் த/பெ.ஆறுமுகம், 5.சந்தர் த/பெ.ஆறுமுகம்
80	331/4	இரயத்துவாரி மனை	2.000	ஓட்டு வீடு (மரக்கதவு-2, செங்கல் சுவர்)	வடக்கில்: ந.புல எண்: 331/3 தெற்கில்: ந.புல எண்: 330 கிழக்கில்: ந.புல எண்: 331/4 மேற்கில்: ந.புல எண்: வார்டு-A, பிளாக்-3	1.மாரிமுத்து த/பெ.கந்தசாமி செட்டியார், 2.ஆறுமுகம் த/பெ.கந்தசாமி செட்டியார்
81	333/1	இரயத்துவாரி மனை	1.500	ஓட்டு கட்டிடம், மரக்கதவு-1, மெட்டல் ஜன்னல்-2, செங்கல் சுவர்)	வடக்கில்: ந.புல எண்: 334 தெற்கில்: ந.புல எண்: 333/2 கிழக்கில்: ந.புல எண்: 333/1, 333/2-ன் மீதமுள்ள பகுதி மேற்கில்: ந.புல எண்: வார்டு-A, பிளாக்-3	1.துரைராஜ் த/பெ. செந்தில்குமார், 2.சித்ரர், த/பெ.துரைராஜ், 3.பாபு, த/பெ.துரைராஜ், 4.நாகமாணிக்கம் த/பெ.துரைராஜ்
82	333/2	இரயத்துவாரி மனை	1.000	ஓட்டு கட்டிடம், மரக்கதவு-1, மெட்டல் ஜன்னல்-2, செங்கல் சுவர்)	வடக்கில்: ந.புல எண்:333/1 தெற்கில்: ந.புல எண்: 331/1 கிழக்கில்: ந.புல எண்:333/2-ன் மீதமுள்ள பகுதி மேற்கில்: ந.புல எண்: வார்டு-A, பிளாக்-3	1.துரைராஜ் த/பெ. செந்தில்குமார், 2.சித்ரா த/பெ.துரைராஜ், 3.பாபு த/பெ.துரைராஜ், 4.நாகமாணிக்கம் த/பெ.துரைராஜ்
83	334	இரயத்துவாரி மனை	12.500	ஓட்டு கட்டிடம் (மரக்கதவு-1, மர ஜன்னல்-3)	வடக்கில்: ந.புல எண்: 342, வார்டு-A, பிளாக்-3 தெற்கில்: ந.புல எண்: 333/1 கிழக்கில்: ந.புல எண்: 334 மேற்கில்: ந.புல எண்: வார்டு-A, பிளாக்-3	ரமேஷ் ராதாகிருஷ்ணன் த/பெ. ராதாகிருஷ்ணன்
நகரம் : வார்டு எண்: A பிளாக் எண் : 6						
84	387/1	இரயத்துவாரி மனை	0.500	காலியிடம், தரைதள முன்பகுதி	வடக்கில்: ந.புல எண்: 388/1 தெற்கில்: ந.புல எண்: 387/1, 387/3-ன் மீதமுள்ள பகுதி கிழக்கில்: ந.புல எண்: 387/1, 387/3-ன் மீதமுள்ள பகுதி மேற்கில்: ந.புல எண்: வார்டு-A பிளாக்-3	1.திருமூர்த்தி த/பெ.கந்தசாமி செட்டியார், 2.ராமலிங்கம் த/பெ.திருமூர்த்தி, 3.ராஜேந்திரன் த/பெ.ஆறுமுக செட்டியார், 4.ஜெகதீஸ்வரன் த/பெ.ஆறுமுக செட்டியார், 5.துரை (எ) ஆறுமுகம், 6.சந்திரசேகரன்

வ. எண்	புல எண்	வகைப்பாடு	நில எடுப்பு பரப்பு (ச.மீ)	நில எடுப்பு புலத்தில் உள்ள கட்டுமானங்கள்	புல எல்லைகள்	நில உரிமையாளர்/உரிமை கோருபவர் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)
85	388/1	இரயத்துவாரி மனை	2.500	ஆர்.சி.சி கட்டிடம் (மெட்டல் ரோலிங் ஷட்டர்-1, படிக்கட்டு, கான்கிரீட் பில்லர்-1, தரை-தள முன்பகுதி)	வடக்கில்: ந.புல எண்: 389 தெற்கில்: ந.புல எண்: 387/1, 387/3 கிழக்கில்: ந.புல எண்: 388/1, 388/2 மேற்கில்: ந.புல எண்: வார்டு-A பிளாக்-3	1.செந்தில்குமார் த/பெ.வடிவேல், 2.கார்த்திகேயன் த/பெ.வடிவேல்
86	389	இரயத்துவாரி மனை	4.000	ஓட்டு கட்டிடம் (மரக்கதவு-3, செங்கல் சுவர்)	வடக்கில்: ந.புல எண்: 390/2 தெற்கில்: ந.புல எண்: 388/1, 388/2 கிழக்கில்: ந.புல எண்: 389, 382-ன் மீதமுள்ள பகுதி மேற்கில்: ந.புல எண்: வார்டு-A பிளாக்-3	சரோஜினி க/பெ. ராஜூ செட்டியார்
87	390/1	இரயத்துவாரி மனை	6.500	ஓட்டு கட்டிடம் (மரக்கதவு-1, செங்கல் சுவர், மர ஜன்னல்-1)	வடக்கில்: ந.புல எண்: 391/2A, வார்டு-A, பிளாக்-3 தெற்கில்: ந.புல எண்: 390/2 கிழக்கில்: ந.புல எண்: 390/1, 391/2A-ன் மீதமுள்ள பகுதி மேற்கில்: ந.புல எண்: வார்டு-A பிளாக்-3	அமிர்தவள்ளி க/பெ.மகாதேவன்
88	390/2	இரயத்துவாரி மனை	1.000	சந்து-காலியிடம் (மெட்டல் கதவு-1)	வடக்கில்: ந.புல எண்: 390/1 தெற்கில்: ந.புல எண்: 389 கிழக்கில்: ந.புல எண்: 390/2, 391/2D-ன் மீதமுள்ள பகுதி மேற்கில்: ந.புல எண்: வார்டு-A பிளாக்-3	அமிர்தவள்ளி க/பெ.மகாதேவன்
89	391/1A	இரயத்துவாரி மனை	6.000	ஆர்.சி.சி கட்டிடம் (மெட்டல் ரோலிங் ஷட்டர்-1, தரைதள முன்பகுதி, படிக்கட்டு, செங்கல்சுவர்)	வடக்கில்: ந.புல எண்: 392/2A, வார்டு-A, பிளாக்-3 தெற்கில்: ந.புல எண்: 391/2A கிழக்கில்: ந.புல எண்: 391/1A, 391/1B-ன் மீதமுள்ள பகுதி மேற்கில்: ந.புல எண்: வார்டு-A பிளாக்-3	கோவிந்தராஜ் த/பெ. வெங்கடகிருஷ்ண ஆசாரி
90	391/2A	இரயத்துவாரி மனை	0.500	ஓட்டு கட்டிடம் (செங்கல் சுவர்)	வடக்கில்: ந.புல எண்: 391/1A தெற்கில்: ந.புல எண்: 391/1 கிழக்கில்: ந.புல எண்: 391/2A, 391/2D-ன் மீதமுள்ள பகுதி மேற்கில்: ந.புல எண்: வார்டு-A பிளாக்-3	கோவிந்தராஜ் த/பெ. வெங்கடகிருஷ்ண ஆசாரி
91	392/1	இரயத்துவாரி மனை	5.000	ஆர்.சி.சி கட்டிடம் (மெட்டல் ரோலிங் ஷட்டர்-1, தரைதள முதல்தள முன்பகுதி, செங்கல்சுவர்)	வடக்கில்: ந.புல எண்: 393/2 தெற்கில்: ந.புல எண்: 392/4A கிழக்கில்: ந.புல எண்: 392/1, 392/4A-ன் மீதமுள்ள பகுதி மேற்கில்: ந.புல எண்: வார்டு-A பிளாக்-3	வடிவேல் த/பெ. சுப்பிரமணிய செட்டியார்
92	392/2A	இரயத்துவாரி மனை	1.500	காலியிடம்	வடக்கில்: ந.புல எண்: 392/4A தெற்கில்: ந.புல எண்: 391/1A, 391/1B கிழக்கில்: ந.புல எண்: 392/2A, 392/2B-ன் மீதமுள்ள பகுதி மேற்கில்: ந.புல எண்: வார்டு-A பிளாக்-3	1.பாலசுந்தரம் த/பெ.கனகராஜ், 2.ஜெகதாம்பாள் க/பெ.கனகராஜ்

வ. எண்	புல எண்	வகைப்பாடு	நில எடுப்பு பரப்பு (ச.மீ)	நில எடுப்பு புலத்தில் உள்ள கட்டுமானங்கள்	புல எல்லைகள்	நில உரிமையாளர்/உரிமை கோருபவர் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)
93	392/4A	இரயத்துவாரி மனை	1.500	காலியிடம்	வடக்கில்: ந.புல எண்: 392/1, தெற்கில்: ந.புல எண்: 392/2A கிழக்கில்: ந.புல எண்: 392/4A, 392/4B- மீதமுள்ள பகுதி மேற்கில்: ந.புல எண்:வார்டு-A பிளாக்-3	1.பாலசுந்தரம் த/பெ.கனகராஜ், 2.ஜெகதாம்பாள் க/பெ.கனகராஜ்
94	393/1	இரயத்துவாரி மனை	4.000	காலியிடம்	வடக்கில்: ந.புல எண்:394/1, வார்டு-A பிளாக்-3 தெற்கில்: ந.புல எண்: 393/2 கிழக்கில்: ந.புல எண்: 393/1, 393/2 மீதமுள்ள பகுதி மேற்கில்: ந.புல எண்:வார்டு-A பிளாக்-3	1.கந்தசாமி த/பெ.மாரிமுத்து, 2.சோமநாதன் த/பெ.மாரிமுத்து, 3.வேணுகோபால் த/பெ.மாரிமுத்து, 4.கந்தசாமிபாபு த/பெ.ஆறுமுகம், 5.சுந்தர் த/பெ.ஆறுமுகம்
95	393/2	இரயத்துவாரி மனை	5.500	காலியிடம்	வடக்கில்: ந.புல எண்:393/1 தெற்கில்: ந.புல எண்: 392/4A , 392/4B, 392/1 கிழக்கில்: ந.புல எண்: 393/2 மீதமுள்ள பகுதி மேற்கில்: ந.புல எண்:வார்டு-A பிளாக்-3	1.கந்தசாமி த/பெ.மாரிமுத்து, 2.சோமநாதன் த/பெ.மாரிமுத்து, 3.வேணுகோபால் த/பெ.மாரிமுத்து, 4.கந்தசாமிபாபு த/பெ.ஆறுமுகம், 5.சுந்தர் த/பெ.ஆறுமுகம்
96	394/1	இரயத்துவாரி மனை	3.000	ஏ.சி.சி சீட் கட்டிடம் (செங்கல் சுவர், மெட்டல் ரோலிங் ஷட்டர்-1)	வடக்கில்: ந.புல எண்: 395/2, 398/1D தெற்கில்: ந.புல எண்: 393/1 கிழக்கில்: ந.புல எண்: 394/1 மேற்கில்: ந.புல எண்: வார்டு-A பிளாக்-3	1.பாபு த/பெ.சந்திரசேகரன், 2.ஹேமாராணி க/பெ.பாபு
97	395/1	இரயத்துவாரி மனை	1.000	ஏ.சி.சி கட்டிடம், (செங்கல் சுவர், மரக்கதவு-1)	வடக்கில்: ந.புல எண்: 396/3 தெற்கில்: ந.புல எண்: 395/2 கிழக்கில்: ந.புல எண்: 395/1, 397/3, 398/1ஊ மீதமுள்ள பகுதி மேற்கில்: ந.புல எண்:வார்டு-A பிளாக்-3	1.கணேஷ்குமார் த/பெ.தண்டபாணி, 2.ரங்கநாயகி த/பெ.தண்டபாணி, 3.காயத்ரி த/பெ.தண்டபாணி
98	395/2	இரயத்துவாரி மனை	2.500	காலியிடம், ஆர்.சி.சி கட்டிடம், செங்கல் சுவர், தரைதள,முதல்தள முன்பகுதி	வடக்கில்: ந.புல எண்: 395/1 தெற்கில்: ந.புல எண்: 394/1 கிழக்கில்: ந.புல எண்: 395/2, 398/1D, மீதமுள்ள பகுதி மேற்கில்: ந.புல எண்: வார்டு-A பிளாக்-3	நாகராஜ் த/பெ.ஆறுமுகம்
99	396/1	இரயத்துவாரி மனை	1.500	செங்கல் சுவர், மரக்கதவு - 1	வடக்கில்: ந.புல எண்: 398/1A தெற்கில்: ந.புல எண்: 396/2 கிழக்கில்: ந.புல எண்: 396/1, 397/1 மீதமுள்ள பகுதி மேற்கில்: ந.புல எண்: வார்டு-A பிளாக்-3	ஜெயந்தி
100	396/2	இரயத்துவாரி மனை	1.500	காலியிடம், ஏசிசி சீட் கட்டிடம், செங்கல் சுவர், மரக்கதவு-1	வடக்கில்: ந.புல எண்: 396/1 தெற்கில்: ந.புல எண்: 396/3 கிழக்கில்: ந.புல எண்: 396/2, 397/2 மீதமுள்ள பகுதி மேற்கில்: ந.புல எண்: வார்டு-A பிளாக்-3	ஜெயந்தி

வ. எண்	புல எண்	வகைப்பாடு	நில எடுப்பு பரப்பு (ச.மீ)	நில எடுப்பு புலத்தில் உள்ள கட்டுமானங்கள்	புல எல்லைகள்	நில உரிமையாளர்/உரிமை கோருபவர் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)
101	396/3	இரயத்துவாரி மனை	1.000	ஏ.சி.சி சீட் கட்டிடம் (செங்கல் சுவர், மரக்கதவு-1)	வடக்கில்: ந.புல எண்: 396/2 தெற்கில்: ந.புல எண்: 395/1 கிழக்கில்: ந.புல எண்: 396/3, 397/3 மீதமுள்ள பகுதி மேற்கில்: ந.புல எண்: வார்டு-A பிளாக்-3	1.கணேஷ்குமார் த/பெ.தண்டபாணி, 2.ரங்கநாயகி த/பெ.தண்டபாணி, 3.காயத்ரி த/பெ.தண்டபாணி
102	398/1A	இரயத்துவாரி மனை	0.500	செங்கல் சுவர், மரக்கதவு - 1	வடக்கில்: ந.புல எண்: 398/1B தெற்கில்: ந.புல எண்: 396/1 கிழக்கில்: ந.புல எண்: 398/1A, 398/1B மீதமுள்ள பகுதி மேற்கில்: ந.புல எண்: வார்டு-A பிளாக்-3	பாக்கியலட்சுமி க/பெ.அய்யாசாமி
103	398/1B	இரயத்துவாரி மனை	0.500	சந்து - காலியிடம்	வடக்கில்: ந.புல எண்: 399/3, 400/3 தெற்கில்: ந.புல எண்: 398/1A கிழக்கில்: ந.புல எண்: 398/1B, 398/2C மீதமுள்ள பகுதி மேற்கு: வார்டு-A, பிளாக்-3	1.செல்வகுமாரி க/பெ.கோவிந்தராஜ், 2.பீரி ஜோனி பிபீ க/பெ.ஷேக் ஜாஸ்தாகீர், 3.பாக்கியலட்சுமி க/பெ.அய்யாசாமி, 4.கமலம் க/பெ.ராமசாமி செட்டியார், 5.மீனாட்சியம்மாள் க/பெ.ரங்கசாமி செட்டியார்
104	399/1	இரயத்துவாரி மனை	3.500	காலியிடம்	வடக்கில்: ந.புல எண்: 402, வார்டு-A பிளாக்-3 தெற்கில்: ந.புல எண்: 399/3 கிழக்கில்: ந.புல எண்: 399/1, 399/2 மீதமுள்ள பகுதி மேற்கில்: ந.புல எண்: வார்டு-A பிளாக்-3	1.மாரிமுத்து த/பெ.கந்தசாமி, 2.ஆறுமுகம் த/பெ.கந்தசாமி
105	399/3	இரயத்துவாரி மனை	1.000	காலியிடம்	வடக்கில்: ந.புல எண்: 399/1, 399/2 தெற்கில்: ந.புல எண்: 398/1B கிழக்கில்: ந.புல எண்: 399/3, 400/3 மேற்கில்: ந.புல எண்: வார்டு-A பிளாக்-3	1.மாரிமுத்து த/பெ.கந்தசாமி, 2.ஆறுமுகம் த/பெ.கந்தசாமி
நகரம் : வார்டு எண்: A பிளாக் எண் : 7						
106	453/1	இரயத்துவாரி மனை	1.5	முன்பகுதி படிக்கட்டுகள், முன்பகுதி கல்வனைசிங் சீட்	வடக்கில்: ந.புல எண்: 454/1 & 454/2 தெற்கில்: ந.புல எண்: 453/2 கிழக்கில்: ந.புல எண்: 453/1, 456 மீதமுள்ள பகுதி மேற்கில்: ந.புல எண்: வார்டு-A பிளாக்-3	செல்வசிங் த/பெ. ஆசிரிய நாடார்
107	453/2	இரயத்துவாரி மனை	5.000	முன்பகுதி படிக்கட்டுகள், முன்பகுதி கல்வனைசிங் சீட்	வடக்கில்: ந.புல எண்: 453/1 தெற்கில்: ந.புல எண்: 452 கிழக்கில்: ந.புல எண்: 453/2, 456 மீதமுள்ள பகுதி மேற்கில்: ந.புல எண்: வார்டு-A பிளாக்-3	செல்வசிங் த/பெ. ஆசிரிய நாடார்

வ. எண்	புல எண்	வகைப்பாடு	நில எடுப்பு பரப்பு (ச.மீ)	நில எடுப்பு புலத்தில் உள்ள கட்டுமானங்கள்	புல எல்லைகள்	நில உரிமையாளர்/உரிமை கோருபவர் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)
108	454/1	இரயத்துவாரி மனை	5.5	ஆர்.சி.சி. கட்டிடத்தின் முகப்பு, மெட்டல் கதவு -1, செங்கல் சுவர், முன்பகுதி படிக்கட்டுகள்	வடக்கில்: ந.புல எண்: 454/2 தெற்கில்: ந.புல எண்: 453/1 கிழக்கில்: ந.புல எண்: 454/1, 454/2 மீதமுள்ள பகுதி மேற்கில்: ந.புல எண்: வார்டு-A பிளாக்-3	ராஜாமணி க/பெ.ஆசிரிய நாடார்
109	454/2	இரயத்துவாரி மனை	1.5	செங்கல் சுவர்	வடக்கில்: ந.புல எண்: 455/2B தெற்கில்: ந.புல எண்: 453/1, 454/1 கிழக்கில்: ந.புல எண்: 454/2, 456 மீதமுள்ள பகுதி மேற்கில்: ந.புல எண்: வார்டு-A பிளாக்-3	ராஜாமணி க/பெ. ஆசிரிய நாடார்
110	455/1	இரயத்துவாரி மனை	1.000	ஓட்டு வீடு (செங்கல் சுவர்)	வடக்கில்: ந.புல எண்: வார்டு-A பிளாக்-3 தெற்கில்: ந.புல எண்: 455/2A கிழக்கில்: ந.புல எண்: 459/2B மேற்கில்: ந.புல எண்: வார்டு-A பிளாக்-3	கோவிந்தராஜ் த/பெ. கிருஷ்ணசாமி செட்டியார்
111	455/2A	இரயத்துவாரி மனை	9.5	ஆர்.சி.சி. கட்டிடத்தின் தரை மற்றும் முதல்தளத்தின் முகப்பு, கான்கிரீட் தூண் - 2, மெட்டல் ரோலிங் செட்டர் - 1, தரைத்தளத்தில் மரக்கதவு -1, முதல்தளத்தில் மரக்கதவு -1, ஜன்னல் -1	வடக்கில்: ந.புல எண்: 456/1, 459/2B, 459/3 தெற்கில்: ந.புல எண்: 455/2B கிழக்கில்: ந.புல எண்: 455/2A, 456 மீதமுள்ள பகுதி மேற்கில்: ந.புல எண்: வார்டு-A பிளாக்-3	கோவிந்தராஜ் த/பெ. கிருஷ்ணசாமி செட்டியார்
112	455/2B	இரயத்துவாரி மனை	6.0	ஆர்.சி.சி. கட்டிடத்தின் தரை மற்றும் முதல்தளத்தின் முகப்பு, மெட்டல் கதவு - 1, செங்கல் சுவர்-1	வடக்கில்: ந.புல எண்: 455/2A தெற்கில்: ந.புல எண்: 454/2 கிழக்கில்: ந.புல எண்: 455/2B, 456 மீதமுள்ள பகுதி மேற்கில்: ந.புல எண்: வார்டு-A பிளாக்-3	1.செல்வசிங் த/பெ.ஆசிரிய நாடார், 2.பீட்டர் இன்பராஜ் த/பெ. பொன்னைய நாடார்
113	459/1	இரயத்துவாரி மனை	11.000	ஓட்டு கட்டிடம் (செங்கல் சுவர், மெட்டல் கதவு-1, மரக்கதவு-1, மர ஜன்னல்-1, மெட்டல் ஜன்னல்-1)	வடக்கில்: ந.புல எண்: 460/2 தெற்கில்: ந.புல எண்: 459/2A, 459/3 கிழக்கில்: ந.புல எண்: 459/1, 458, 459/3 மீதமுள்ள பகுதி மேற்கில்: ந.புல எண்: வார்டு-A பிளாக்-3	வேலுமணி க/பெ.சதாசிவம்
114	459/2A	இரயத்துவாரி மனை	1.000	சந்து (காலியிடம்)	வடக்கில்: ந.புல எண்: 459/1 தெற்கில்: ந.புல எண்: 459/2B கிழக்கில்: ந.புல எண்: 459/2A, 459/3 மீதமுள்ள பகுதி மேற்கில்: ந.புல எண்: வார்டு-A பிளாக்-3	1.முத்துச்சாமி முதலியார், 2.சின்னமுத்து முதலியார், 3.ரத்னசாமி, 4.சதாசிவம்
115	459/2B	இரயத்துவாரி மனை	12.500	ஓட்டு கட்டிடம் (மெட்டல் கதவு-1, செங்கல் சுவர், மர ஜன்னல்-2)	வடக்கில்: ந.புல எண்: 459/2A தெற்கில்: ந.புல எண்: 455/2A கிழக்கில்: ந.புல எண்: 459/2B, 459/3 மீதமுள்ள பகுதி மேற்கில்: ந.புல எண்: 455/1, வார்டு-A பிளாக்-3	1.முத்துச்சாமி முதலியார், 2.சின்னமுத்து முதலியார், 3.ரத்னசாமி, 4.சதாசிவம்

வ. எண்	புல எண்	வகைப்பாடு	நில எடுப்பு பரப்பு (ச.மீ)	நில எடுப்பு புலத்தில் உள்ள கட்டுமானங்கள்	புல எல்லைகள்	நில உரிமையாளர்/உரிமை கோருபவர் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)
நகரம் : வார்டு எண்: A பிளாக் எண்: 11						
116	576/2A	இரயத்துவாரி மனை	14.500	ஓட்டு கட்டிடம், மரக்கதவு-1, மர ஜன்னல்-1	வடக்கில்: ந.புல எண்: 576/1 தெற்கில்: ந.புல எண்: 576/2A-ன் மீதமுள்ள பகுதி 586, 583 கிழக்கில்: ந.புல எண்: 576/2B, 583/1 மேற்கில்: ந.புல எண்: 576/1	நடராஜ் த/பெ.கருப்பஞ்ச செட்டியார்
117	583/1	இரயத்துவாரி மனை	8.500	ஓட்டு கட்டிடம், மரக்கதவு-1, மர ஜன்னல்-1	வடக்கில்: ந.புல எண்: 576/2A தெற்கில்: ந.புல எண்: 583/1, 576/2A-ன் மீதமுள்ள பகுதி கிழக்கில்: ந.புல எண்: 583/2 மேற்கில்: ந.புல எண்: 576/2A	நடராஜ் த/பெ.கருப்பஞ்ச செட்டியார்
118	576/2B	இரயத்துவாரி மனை	18.500	ஓட்டு கட்டிடம், மரக்கதவு-1, மர ஜன்னல்-1	வடக்கில்: ந.புல எண்: 576/1 தெற்கில்: ந.புல எண்: 576/2B, 586-ன் மீதமுள்ள பகுதி கிழக்கில்: ந.புல எண்: 576/1 மேற்கில்: ந.புல எண்: 576/2A, 583/2	ஜெயலட்சுமி க/பெ.கனகராஜ்
119	583/2	இரயத்துவாரி மனை	0.500	ஓட்டு கட்டிடம், மரக்கதவு-1, மர ஜன்னல்-1	வடக்கில்: ந.புல எண்: 576/2B தெற்கில்: ந.புல எண்: 583/2, 576/2B-ன் மீதமுள்ள பகுதி கிழக்கில்: ந.புல எண்: 576/2B, 576/1 மேற்கில்: ந.புல எண்: 583/1	ஜெயலட்சுமி க/பெ.கனகராஜ்
120	585	இரயத்துவாரி மனை	39.500	ஆர்.சி.சி கட்டிடம் (பிளேக் மாரியம்மன் கோவில்), மெட்டல் கிரில் கதவு-1, செங்கல் சுவர், ஓட்டு கட்டிட கடை, செங்கல் சுவர், ரோலிங் ஷட்டர்-4, பனையன் மரம்-1	வடக்கில்: ந.புல எண்: 576/1 தெற்கில்: ந.புல எண்: 585, 576/1, 586-ன் மீதமுள்ள பகுதி கிழக்கில்: ந.புல எண்: 576/1 மேற்கில்: ந.புல எண்: 576/1	1.ரேணுகாதேவி க/பெ.குப்புராஜ், 2.மங்கையர்க்கரசி க/பெ.செல்வராஜ்
நகரம் : வார்டு எண்: D பிளாக் எண்: 19						
121	1001/2 part	இரயத்துவாரி மனை	10.000	பில்லர்-2, ஷட்டர்-2	வடக்கில்: 1001/1, 1002 தெற்கில்: 1001/2, 999/3, 999/1, 987/1-ன் மீதமுள்ள பகுதி கிழக்கில்: 1003/1 மேற்கில்: 986/1, 983, 982/2	சோமசுந்தரம் த/பெ.சுந்தரம் செட்டியார்
நகரம் : வார்டு எண்: E பிளாக் எண்: 4						
122	202/2	இரயத்துவாரி மனை	136.5	SBI Portico and Compound wall, Asoka tree-2	வடக்கில்: ந.புல எண்: மீதமுள்ள பகுதி 202/2, 202/1 தெற்கில்: ந.புல.எண்: 203 கிழக்கில்: ந.புல எண்: 164 மேற்கில்: ந.புல எண்: 202/3	எஸ்.பி.ஐ அலுவலர்
123	202/3	இரயத்துவாரி மனை	18.0	எஸ்.பி.ஐ வளாக சுற்றுச்சுவர், காலியிடம், ஆயமரம்-2	வடக்கில்: ந.புல எண்: மீதமுள்ள பகுதி 202/3, 202/1 தெற்கில்: ந.புல.எண்: 203 கிழக்கில்: ந.புல எண்: 202/2 மேற்கில்: ந.புல எண்: 202/1	எஸ்.பி.ஐ அலுவலர்

வ. எண்	புல எண்	வகைப்பாடு	நில எடுப்பு பரப்பு (ச.மீ)	நில எடுப்பு புலத்தில் உள்ள கட்டுமானங்கள்	புல எல்லைகள்	நில உரிமையாளர்/உரிமை கோருபவர் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)
நகரம் : வார்டு எண்: E பிளாக் எண் : 5						
124	325 part	இரயத்துவாரி மனை	9.5	ஆர்.சி.சி. கட்டிடத்தின் தரை மற்றும் முதல்தளத்தின் முகப்பு, சிமெண்ட் தரைத்தளம்	வடக்கில்: ந.புல எண்:326 தெற்கில்: வார்டு-D, பிளாக்-19, ந.புல.எண்.944 கிழக்கில்: ந.புல எண்:334 மேற்கில்: ந.புல எண்: 325,324-ன் மீதமுள்ள பகுதி	1.முத்துக்குமார் த/பெ.கந்தசாமி, 2.மகேஷ்வரி க/பெ. முத்துக்குமார்
125	326 part	இரயத்துவாரி மனை	3.5	ஆர்.சி.சி. கட்டிடத்தின் தரைத்தளம், முதல்தளம் மற்றும், இரண்டாம் தளத்தின் முகப்பு, படிக்கட்டுகள், முதல் தளத்தின் கண்ணாடி முகப்பு, செங்கல் சுவர், மெட்டல் மின்சார அளவீட்டு கருவி	வடக்கில்: ந.புல எண்: 328/3, 327/2 தெற்கில்:ந.புல.எண்:324, 325 கிழக்கில்: ந.புல எண்:334 மேற்கில்: ந.புல எண்:326, 327/2-ன் மீதமுள்ள பகுதி	1.கிட்டுதம்புரான் த/பெ.கந்தசாமி, 2.புஷ்பாவேணி க/பெ. கிட்டுதம்புரான்
126	328/1 part	இரயத்துவாரி மனை	0.500	சன் சைடு	வடக்கில்: ந.புல எண்:329 தெற்கில்:ந.புல.எண்:328/2, 328/3 கிழக்கில்: ந.புல எண்:334 மேற்கில்: ந.புல எண்:328/1, 323/1-ன் மீதமுள்ள பகுதி	வேல்முருகன் த/பெ.கந்தசாமி
127	328/2 part	இரயத்துவாரி மனை	3.0	ஆர்.சி.சி. கட்டிடத்தின் தரைத்தளம், முதல்தளம் மற்றும், இரண்டாம் தளத்தின் முகப்பு, கிராண்ட் படிக்கட்டுகள், முதல் தளத்தின் கண்ணாடி முகப்பு	வடக்கில்: ந.புல எண்: 328/1 தெற்கில்:ந.புல.எண்: 328/3 கிழக்கில்: ந.புல எண்: 334 மேற்கில்: ந.புல எண்: 328/2, 328/1-ன் மீதமுள்ள பகுதி	வேல்முருகன் த/பெ.கந்தசாமி
128	328/3 part	இரயத்துவாரி மனை	0.500	படிக்கட்டு, சன் சைடு, ஆர்.சி.சி கட்டிட பாகம், தரை, முதல், இரண்டாம் தள கண்ணாடிகள்	வடக்கில்: ந.புல எண்: 328/1, 328/2 தெற்கில்:ந.புல.எண்: 326 கிழக்கில்: ந.புல எண்:334 மேற்கில்: ந.புல எண்: 328/3, 327/2-ன் மீதமுள்ள பகுதி	1.கிட்டுதம்புரான் த/பெ.கந்தசாமி, 2.புஷ்பாவேணி க/பெ. கிட்டுதம்புரான்
129	329 part	இரயத்துவாரி மனை	0.500	காலியிடம்	வடக்கில்: ந.புல எண்: 332/6 தெற்கில்:ந.புல.எண்: 328/1 கிழக்கில்: ந.புல எண்: 334 மேற்கில்: ந.புல எண்: 329,330-ன் மீதமுள்ள பகுதி	1.முத்துக்குமார் த/பெ.கந்தசாமி, 2.மகேஷ்வரி க/பெ. முத்துக்குமார்
130	333/1 part	இரயத்துவாரி மனை	31.000	தரைதள ஷட்டர்-3, முதல் தள ஷட்டர்-3, இரும்பு படிக்கட்டு	வடக்கில்: ந.புல எண்:315 தெற்கில்:ந.புல.எண்: 333/2 கிழக்கில்: ந.புல எண்:334 மேற்கில்: ந.புல எண்: 333/1, 316/2-ன் மீதமுள்ள பகுதி	பாலசுப்பிரமணியம் த/பெ. குப்புசாமி கவுண்டர்
131	333/2 part	இரயத்துவாரி மனை	2.500	தரைதள பில்லர்-1, படிக்கட்டு, முதல் தள பில்லர்-1, படிக்கட்டு, காலியிடம்	வடக்கில்: ந.புல எண்: 333/1 தெற்கில்:ந.புல.எண்: 333/3 கிழக்கில்: ந.புல எண்:334 மேற்கில்: ந.புல எண்: 333/2, 316/2-ன் மீதமுள்ள பகுதி	ரவிசங்கர் த/பெ.நடராஜ்

வ. எண்	புல எண்	வகைப்பாடு	நில எடுப்பு பரப்பு (ச.மீ)	நில எடுப்பு புலத்தில் உள்ள கட்டுமானங்கள்	புல எல்லைகள்	நில உரிமையாளர்/உரிமை கோருபவர் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)
132	333/3 part	இரயத்துவாரி மனை	31.000	ஆர்.சி.சி கட்டிடம், சன் சைடு, தரை தள ஷட்டர்-3, முதல்தள ஷட்டர்-3, இரண்டாம் தள மரக்கதவு-1	வடக்கில்: ந.புல எண்:333/2 தெற்கில்:ந.புல.எண்:334 கிழக்கில்: ந.புல எண்:334 மேற்கில்: ந.புல எண்:333/3, 316/2-ன் மீதமுள்ள பகுதி	ரவிசங்கர் த/பெ.நடராஜ்
நகரம் : வார்டு எண்: E பிளாக் எண்: 7						
133	345/2 part	இரயத்துவாரி மனை	76.000	ஆர்.சி.சி கட்டிடம், செங்கல் சுவர், படிக்கட்டு, மரக்கதவு-1, மெட்டல் ரோலிங் ஷட்டர்-8, ஏடிஎம் மைய கண்ணாடி கதவு-4, மெட்டல் கேட்-1	வடக்கில்: ந.புல எண்: 345/1 தெற்கில்:ந.புல.எண்: 345/2, 346-ன் மீதமுள்ள பகுதி கிழக்கில்: ந.புல எண்:345/2, 348/2, 347-ன் மீதமுள்ள பகுதி மேற்கில்: ந.புல எண்: 345/1, 341/1 (வார்டு-E, பிளாக்-6)	1.தண்டபாணி த/பெ. வரதராவுத்
134	346 part	இரயத்துவாரி மனை	40.000	காலியிடம், காம்ப்வுண்ட் சுவர் (மெட்டல் ஜன்னல்), மெட்டல் கிரில் கேட்-1	வடக்கில்: ந.புல எண்: 345/2 தெற்கில்:ந.புல.எண்:346/2, 415/1-ன் மீதமுள்ள பகுதி கிழக்கில்: ந.புல எண்: 346/2, 358-ன் மீதமுள்ள பகுதி மேற்கில்: ந.புல எண்: 341/1 (வார்டு-E, பிளாக்-6)	சின்னய்யா த/பெ. ஆர்.எம். வள்ளியப்பன்
135	415/3 part	இரயத்துவாரி மனை	1.500	ஆர்.சி.சி கட்டிடம், தரை, முதல் தள முன்பகுதி	வடக்கில்: ந.புல எண்: 415/1 தெற்கில்:ந.புல.எண்: 418/1 கிழக்கில்: ந.புல எண்: 415/3, 415/4-ன் மீதமுள்ள பகுதி மேற்கில்: ந.புல எண்: 341/1 (வார்டு-E, பிளாக்-6)	1.ராமநாதன் த/பெ. வள்ளியப்பன், 2.நாராயணன் த/பெ.வள்ளியப்பன், 3.சின்னையா த/பெ.வள்ளியப்பன்
136	418/1 part	இரயத்துவாரி மனை	8.500	ஆர்.சி.சி கட்டிடம், தரை, முதல் தள முன்பகுதி	வடக்கில்: ந.புல எண்: 415/3 தெற்கில்:ந.புல.எண்: 418/2 கிழக்கில்: ந.புல எண்: 418/1, 417/1-ன் மீதமுள்ள பகுதி மேற்கில்: ந.புல எண்: 341/1 (வார்டு-E, பிளாக்-6)	இராமநாதன் த/பெ. ஆர்.எம். வள்ளியப்பன்
137	419 part	இரயத்துவாரி மனை	2.500	முன்பகுதி படிக்கட்டு மற்றும் கைப்பிடி	வடக்கில்: ந.புல எண்: 418/2, 417/2 தெற்கில்:ந.புல.எண்: 420 கிழக்கில்: ந.புல எண்:419, 425/1, 425/2-ன் மீதமுள்ள பகுதி மேற்கில்: ந.புல எண்: 341/1 (வார்டு-E, பிளாக்-6)	ஆர்.சரவணக்குமார் த/பெ. என்.கே.ரத்ன வடிவேல்
138	420 part	இரயத்துவாரி மனை	1.500	முன்பகுதி படிக்கட்டு மற்றும் கைப்பிடி	வடக்கில்: ந.புல எண்: 419 தெற்கில்:ந.புல.எண்: 421/1 கிழக்கில்: ந.புல எண்: 420, 425/2-ன் மீதமுள்ள பகுதி மேற்கில்: ந.புல எண்: 341/1 (வார்டு-E, பிளாக்-6)	ஆர்.சரவணக்குமார் த/பெ. என்.கே.ரத்ன வடிவேல்

வ. எண்	புல எண்	வகைப்பாடு	நில எடுப்பு பரப்பு (ச.மீ)	நில எடுப்பு புலத்தில் உள்ள கட்டுமானங்கள்	புல எல்லைகள்	நில உரிமையாளர்/உரிமை கோருபவர் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)
139	421/1 part	இரயத்துவாரி மனை	1.000	முன்பகுதி படிக்கட்டு மற்றும் கைப்பிடி	வடக்கில்: ந.புல எண்: 420 தெற்கில்: ந.புல.எண்: 421/2 கிழக்கில்: ந.புல எண்: 421/1, 423-ன் மீதமுள்ள பகுதி மேற்கில்: ந.புல எண்: 341/1 (வார்டு-E, பிளாக்-6)	ஆர்.சரவணக்குமார் த/பெ. என்.கே.ரத்னவடிவேல்
140	421/2 part	இரயத்துவாரி மனை	2.000	ஓட்டு கட்டிட கடை, மெட்டல் ரோலிங் ஷட்டர்-1, செங்கல் சுவர்	வடக்கில்: ந.புல எண்: 421/1 தெற்கில்: ந.புல.எண்: 422 கிழக்கில்: ந.புல எண்: 421/2, 423-ன் மீதமுள்ள பகுதி மேற்கில்: ந.புல எண்: 341/1 (வார்டு-E, பிளாக்-6)	1.பாக்கியலட்சுமி க/பெ. சண்முகசுந்தரம், 2.சந்தானலட்சுமி க/பெ.செல்வராஜன்
141	422 part	இரயத்துவாரி மனை	4.000	ஓட்டு கட்டிட கடை, மெட்டல் ரோலிங் ஷட்டர்-2, செங்கல் சுவர்	வடக்கில்: ந.புல எண்: 421/2 தெற்கில்: ந.புல.எண்: 482 கிழக்கில்: ந.புல எண்: 422, 423-ன் மீதமுள்ள பகுதி மேற்கில்: ந.புல எண்: 341/1 (வார்டு-E, பிளாக்-6)	1.பாக்கியலட்சுமி க/பெ. சண்முகசுந்தரம், 2.சந்தானலட்சுமி க/பெ.செல்வராஜன்
142	514/1 part	இரயத்துவாரி மனை	2.000	ஆர்.சி.சி கட்டிட தரைதள முன்பகுதி, முன்பகுதி படிக்கட்டு	வடக்கில்: ந.புல எண்: 482 தெற்கில்: ந.புல.எண்: 515/1 கிழக்கில்: ந.புல எண்: 514/1, 514/2-ன் மீதமுள்ள பகுதி மேற்கில்: ந.புல எண்: 341/1 (வார்டு-E, பிளாக்-6)	பெரியசாமி கவுண்டர் த/பெ.சுந்தரப்ப கவுண்டர்
143	515/1 part	இரயத்துவாரி மனை	2.000	ஆர்.சி.சி கட்டிட தரைதள முன்பகுதி, முன்பகுதி படிக்கட்டு	வடக்கில்: ந.புல எண்: 514/1 தெற்கில்: ந.புல.எண்: 515/2 கிழக்கில்: ந.புல எண்: 515/1, 515/3-ன் மீதமுள்ள பகுதி மேற்கில்: ந.புல எண்: 341/1 (வார்டு-E, பிளாக்-6)	பெரியசாமி கவுண்டர் த/பெ.சுந்தரப்ப கவுண்டர்
144	515/2 part	இரயத்துவாரி மனை	1.000	ஆர்.சி.சி கட்டிட தரைதள முன்பகுதி, முன்பகுதி படிக்கட்டு	வடக்கில்: ந.புல எண்: 515/1 தெற்கில்: ந.புல.எண்: 516/1 கிழக்கில்: ந.புல எண்: 515/2, 515/3, 515/6-ன் மீதமுள்ள பகுதி மேற்கில்: ந.புல எண்: 341/1 (வார்டு-E, பிளாக்-6)	பெரியசாமி கவுண்டர் த/பெ.சுந்தரப்ப கவுண்டர்
145	516/1 part	இரயத்துவாரி மனை	2.000	ஆர்.சி.சி கட்டிட தரைதள முன்பகுதி, முன்பகுதி படிக்கட்டு	வடக்கில்: ந.புல எண்: 515/2 தெற்கில்: ந.புல.எண்: 516/2 கிழக்கில்: ந.புல எண்: 516/1, 516/3-ன் மீதமுள்ள பகுதி மேற்கில்: ந.புல எண்: 341/1 (வார்டு-E, பிளாக்-6)	பெரியசாமி கவுண்டர் த/பெ.சுந்தரப்ப கவுண்டர்
146	516/2 part	இரயத்துவாரி மனை	2.500	ஆர்.சி.சி கட்டிட தரைதள முன்பகுதி, முன்பகுதி படிக்கட்டு	வடக்கில்: ந.புல எண்: 516/1 தெற்கில்: ந.புல.எண்: 517 கிழக்கில்: ந.புல எண்: 516/2, 516/3-ன் மீதமுள்ள பகுதி மேற்கில்: ந.புல எண்: 341/1 (வார்டு-E, பிளாக்-6)	பெரியசாமி கவுண்டர் த/பெ.சுந்தரப்ப கவுண்டர்

வ. எண்	புல எண்	வகைப்பாடு	நில எடுப்பு பரப்பு (ச.மீ)	நில எடுப்பு புலத்தில் உள்ள கட்டுமானங்கள்	புல எல்லைகள்	நில உரிமையாளர்/உரிமை கோருபவர் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)
147	517 part	இரயத்துவாரி மனை	4.500	மெட்டல் படிக்கட்டு, முன்பகுதி படிக்கட்டு மற்றும் கைப்பிடி	வடக்கில்: ந.புல எண்: 516/2, 516/3 தெற்கில்: ந.புல.எண்: 520 கிழக்கில்: ந.புல எண்: 517, 518/, 520-ன் மீதமுள்ள பகுதி மேற்கில்: ந.புல எண்: 341/1 (வார்டு-E, பிளாக்-6)	1.அமானுல்லா த/பெ. அப்துல்முஜிப் 2.ராபியாபசிரி க/பெ. அமானுல்லா
148	520 part	இரயத்துவாரி மனை	3.000	முன்பகுதி ஏசிசி சீட், முன்பகுதி படிக்கட்டு, செங்கல் சுவர்-2	வடக்கில்: ந.புல எண்: 517 தெற்கில்: ந.புல.எண்: 522 கிழக்கில்: ந.புல எண்: 520, 519, 522-ன் மீதமுள்ள பகுதி மேற்கில்: ந.புல எண்: 341/1 (வார்டு-E, பிளாக்-6)	ராமசாமி செட்டியார் த/பெ.பெருமாள்சாமி செட்டியார்
149	522 part	இரயத்துவாரி மனை	2.000	ஆர்.சி.சி கட்டிட கான்கிரீட் பில்லர்-1, தரை, முதல், இரண்டாம் தள முன்பகுதி, மெட்டல் கேட்-1	வடக்கில்: ந.புல எண்: 520 தெற்கில்: ந.புல.எண்: 523/1 கிழக்கில்: ந.புல எண்: 522, 521-ன் மீதமுள்ள பகுதி மேற்கில்: ந.புல எண்: 341/1 (வார்டு-E, பிளாக்-6)	1.கிருஷ்ணமூர்த்தி த/பெ. பட்டாபி செட்டியார், 2.ரங்கநாயகி க/பெ. பட்டாபி செட்டியார்
150	523/1 part	இரயத்துவாரி மனை	1.500	ஆர்.சி.சி கட்டிட கான்கிரீட் பில்லர்-1, தரை, முதல், , இரண்டாம் தள முன்பகுதி, மெட்டல் கேட்-1	வடக்கில்: ந.புல எண்: 522 தெற்கில்: ந.புல.எண்: 523/2 கிழக்கில்: ந.புல எண்: 523/1, 521-ன் மீதமுள்ள பகுதி மேற்கில்: ந.புல எண்: 341/1 (வார்டு-E, பிளாக்-6)	1.கிருஷ்ணமூர்த்தி த/பெ. பட்டாபி செட்டியார், 2.ரங்கநாயகி க/பெ. பட்டாபி செட்டியார்
151	523/2 part	இரயத்துவாரி மனை	1.000	காலியிடம், முன்பகுதி கல்வனைசிங் சீட் கூரை, காம்பவுண்ட் சுவர், மெட்டல் கேட்-1, செங்கல் பில்லர்-1	வடக்கில்: ந.புல எண்: 523/1 தெற்கில்: ந.புல.எண்: 524 கிழக்கில்: ந.புல எண்: 523/2, 521-ன் மீதமுள்ள பகுதி மேற்கில்: ந.புல எண்: 341/1 (வார்டு-E பிளாக்-6)	நடராஜன் த/பெ. சென்னப்பகவுண்டர்
152	524 part	இரயத்துவாரி மனை	4.500	காலியிடம், முன்பகுதி கல்வனைசிங் சீட் கூரை, காம்பவுண்ட் சுவர், மெட்டல் கேட்-1, செங்கல் பில்லர்-1, ஆர்.சி.சி கட்டிடம், கான்கிரீட் பில்லர்-2, தரைதள, முதல் தள முன்பகுதி, மெட்டல் ரோலிங் ஷட்டர்-2, கடை கண்ணாடி கடை-2	வடக்கில்: ந.புல எண்: 523/2 தெற்கில்: ந.புல.எண்: 525 கிழக்கில்: ந.புல எண்: 524, 521-ன் மீதமுள்ள பகுதி மேற்கில்: ந.புல எண்: 341/1 (வார்டு-E பிளாக்-6)	கனகராஜ் த/பெ.கருப்பச்சாமி
நகரம் : வார்டு எண்: E பிளாக் எண் : 8						
153	526 part	இரயத்துவாரி மனை	9.500	காலியிடம்	வடக்கு: வார்டு எண். E பிளாக் எண்-7, ந.புல எண்: 525 தெற்கு: ந.பு.எண்: 530 கிழக்கு: ந.பு.எண்: 526, 527-ன் மீதமுள்ள பகுதி மேற்கில்: ந.புல எண்: 341/1 (வார்டு-E. பிளாக்-6)	வி.பி.சோமசுந்தரம் த/பெ. பொன்னுமுத்து ராமசாமி கவுண்டர்

வ. எண்	புல எண்	வகைப்பாடு	நில எடுப்பு பரப்பு (ச.மீ)	நில எடுப்பு புலத்தில் உள்ள கட்டுமானங்கள்	புல எல்லைகள்	நில உரிமையாளர்/உரிமை கோருபவர் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)
154	530 part	இரயத்துவாரி மனை	7.000	ஆர்.சி.சி கட்டிட கடை (தரைதள, முதல்தள கான்கிரீட் பில்லர்-2, தரைதள, முதல் தள மெட்டல் ரோலிங் ஷட்டர்-2, மின் மீட்டர் பெட்டி-1, ஏ.டி.எம் மைய கண்ணாடி கதவு-1	வடக்கு: வார்டு எண். ந.புல எண்: 526, 527 தெற்கு: ந.பு.எண்:531/1 கிழக்கு: ந.பு.எண்:530, 529/2-ன் மீதமுள்ள பகுதி மேற்கில்: ந.புல எண்: 341/1 (வார்டு-E, பிளாக்-6)	வி.வி.ராதாகிருஷ்ணன் த/பெ. விஸ்வநாத ஐயர்
155	531/1 part	இரயத்துவாரி மனை	9.500	ஆர்.சி.சி கட்டிட கடை, தரைதள, முதல் தள முன்பகுதி, மெட்டல் ரோலிங் ஷட்டர்-2, மின் மீட்டர் பெட்டி-1, கடை கண்ணாடி கதவு-2, முன்பகுதி படிக்கட்டு, மரக்கதவு-1	வடக்கு: வார்டு எண். ந.புல எண்: 530 தெற்கு: ந.பு.எண்:531/2, 534 கிழக்கு: ந.பு.எண்:531/1, 531/2, 532/1 -ன் மீதமுள்ள பகுதி மேற்கில்: ந.புல எண்: 341/1 (வார்டு-E, பிளாக்-6)	வி.வி.ராதாகிருஷ்ணன் த/பெ.விஸ்வநாத ஐயர்
156	534 part	இரயத்துவாரி மனை	8.000	ஆர்.சி.சி கட்டிட கடை, தரைதள முன்பகுதி, முதல்தள முன்பகுதி சுவர், முன்பகுதி படிக்கட்டு, கடைகண்ணாடி கதவு-2, மெட்டல் ரோலிங் ஷட்டர்-2.	வடக்கு: வார்டு எண். ந.புல எண்: 531/1, 531/2 தெற்கு: ந.பு.எண்:535, 536 கிழக்கு: ந.பு.எண்:534, 533 -ன் மீதமுள்ள பகுதி மேற்கில்: ந.புல எண்: 341/1 (வார்டு-E, பிளாக்-6)	வி.ஆர்.கிருஷ்ணசாமி நாயுடு த/பெ.ரங்கசாமி நாயுடு
157	535 part	இரயத்துவாரி மனை	4.000	ஆர்.சி.சி கட்டிட கடை, தரைதள முன்பகுதி, முதல்தள முன்சுவர், முன்பகுதி படிக்கட்டு, கடை கண்ணாடி கதவு-1, மீட்டர் பெட்டி-1, மெட்டல் ரோலிங் ஷட்டர்-1	வடக்கு: வார்டு எண். ந.புல எண்: 534 தெற்கு: ந.பு.எண்:536 கிழக்கு: ந.பு.எண்:535, 534-ன் மீதமுள்ள பகுதி மேற்கில்: ந.புல எண்: 341/1 (வார்டு-E, பிளாக்-6)	வி.ஆர்.கிருஷ்ணசாமி நாயுடு த/பெ.ரங்கசாமி நாயுடு
158	540 part	இரயத்துவாரி மனை	6.000	ஓட்டு கட்டிட கடை, மரக்கதவு-3, மீட்டர் பெட்டி-1	வடக்கு: வார்டு எண். ந.புல எண்: 539/1 தெற்கு: ந.பு.எண்:541, 542 கிழக்கு: ந.பு.எண்:540, 539/2-ன் மீதமுள்ள பகுதி மேற்கில்: ந.புல எண்: 341/1 (வார்டு-E, பிளாக்-6)	காமாட்சி செட்டியார் த/பெ.கந்தசாமி செட்டியார்
159	541 part	இரயத்துவாரி மனை	1.500	ஓட்டு கட்டிட கடை, மரக்கதவு-1	வடக்கு: வார்டு எண். ந.புல எண்: 540 தெற்கு: ந.பு.எண்:542 கிழக்கு: ந.பு.எண்:541, 540-ன் மீதமுள்ள பகுதி மேற்கில்: ந.புல எண்: 341/1 (வார்டு-E, பிளாக்-6)	காமாட்சி செட்டியார் த/பெ.கந்தசாமி செட்டியார்
160	542 part	இரயத்துவாரி மனை	4.000	ஆர்.சி.சி கட்டிட கடை (கீழ் தரைதளம், தரை தளம்), தரைதள முன்பகுதி, மின் மீட்டர் பெட்டி-1, முன்பகுதி படிக்கட்டு மற்றும் கைப்பிடி	வடக்கு: வார்டு எண். ந.புல எண்: 541, 540 தெற்கு: ந.பு.எண்:544 கிழக்கு: ந.பு.எண்:542, 543 -ன் மீதமுள்ள பகுதி மேற்கில்: ந.புல எண்: 341/1 (வார்டு-E, பிளாக்-6)	மேரி ஆண்டனி க/பெ. ஏ.ஆண்டனி

வ. எண்	புல எண்	வகைப்பாடு	நில எடுப்பு பரப்பு (ச.மீ)	நில எடுப்பு புலத்தில் உள்ள கட்டுமானங்கள்	புல எல்லைகள்	நில உரிமையாளர்/உரிமை கோருபவர் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)
161	544 part	இரயத்துவாரி மனை	2.000	ஆர்.சி.சி கட்டிட கடை (மெட்ராஸ் மாடல் கூரை) தரை தள முன்பகுதி, ஏசிசி சீட் வேய்ந்த முதல்தளம், முன்பகுதி சுவர், ஸ்டீல் படிக்கட்டு	வடக்கு: வார்டு எண். ந.புல எண்: 542 தெற்கு: ந.பு.எண்:547 கிழக்கு: ந.பு.எண்:544, 545-ன் மீதமுள்ள பகுதி மேற்கில்: ந.புல எண்: 341/1 (வார்டு-E, பிளாக்-6)	நமசிவாயம் த/பெ.வெள்ளிங்கிரி
162	547 part	இரயத்துவாரி மனை	2.500	ஆர்.சி.சி கட்டிட கடை (மெட்ராஸ் மாடல் கூரை) செங்கல் பில்லர்-2, முன்பகுதி மெட்டல் சீட்	வடக்கு: ந.புல எண்: 544 தெற்கு: ந.பு.எண்:548, 549, 550 கிழக்கு: ந.பு.எண்:547, 546-ன் மீதமுள்ள பகுதி மேற்கில்: ந.புல எண்: 341/1 (வார்டு-E, பிளாக்-6)	1.காயத்திரி க/பெ. சுகவனம், 2.விக்கேஷ் த/பெ.சுகவனம் , 3.சுந்தர் த/பெ.சுகவனம்
163	548 part	இரயத்துவாரி மனை	0.500	ஆர்.சி.சி கட்டிட கடை (மெட்ராஸ் மாடல் கூரை) செங்கல் பில்லர்-1, முன்பகுதி மெட்டல் சீட், மெட்டல் ரோலிங் ஷட்டர்-1	வடக்கு: ந.புல எண்: 547 தெற்கு: ந.பு.எண்:549 கிழக்கு: ந.பு.எண்:548, 547-ன் மீதமுள்ள பகுதி மேற்கில்: ந.புல எண்: 341/1 (வார்டு-E, பிளாக்-6)	விஸ்வநாதன் த/பெ.ராஜன்
164	549 part	இரயத்துவாரி மனை	2.000	ஆர்.சி.சி கட்டிடம் (மெட்ராஸ் மாடல் கூரை) செங்கல் பில்லர்-2, மரக்கதவு-1	வடக்கு: ந.புல எண்: 548 தெற்கு: ந.பு.எண்:550 கிழக்கு: ந.பு.எண்:549, 547 -ன் மீதமுள்ள பகுதி மேற்கில்: ந.புல எண்: 341/1 (வார்டு-E, பிளாக்-6)	விஸ்வநாதன் த/பெ.ராஜன்
நகரம் : வார்டு எண்: E பிளாக் எண் : 10						
165	624 part	இரயத்துவாரி மனை	1.000	ஏ.சி.சி சீட் கட்டிட கடை, செங்கல் சுவர், மெட்டல் கதவு-1	வடக்கு: ந.புல எண்: வார்டு-E, பிளாக்-8, ந.புல.எண்:550 தெற்கு: ந.பு.எண்:625 கிழக்கு: ந.பு.எண்:624, 623-ன் மீதமுள்ள பகுதி மேற்கில்: ந.புல எண்: 341/1 (வார்டு-E, பிளாக்-6)	1.பாப்பம்மாள் க/பெ.ராமசுப்பையர், 2.லட்சுமணன், 3.வெங்கட்ராமன், 4.ராஜலட்சுமி க/பெ.பிரமோத், 5.ஹேமபார்வதி க/பெ.சூர்யநாராயணன், 6.விசாலாட்சி க/பெ.கிருஷ்ணன், 7.லட்சுமி க/பெ.ராமசுந்திரன், 8.உஷா க/பெ.ராமசுந்திரன், 9.கிருஷ்ணமூர்த்தி த/பெ. லட்சுமண ஐயர், 10.பார்வதி க/பெ. சங்கரநாராயணன், 11.சரஸ்வதி க/பெ.வெங்கிட சுப்பிரமணியம், 12.சுந்தரி க/பெ.சுப்பிரமணியம், 13.கமலம் க/பெ. பாலசுப்பிரமணியம், 14.சாரதா க/பெ.நாகராஜன், 15.நாமகிரி க/பெ.ராமசுந்திரன்

வ. எண்	புல எண்	வகைப்பாடு	நில எடுப்பு பரப்பு (ச.மீ)	நில எடுப்பு புலத்தில் உள்ள கட்டுமானங்கள்	புல எல்லைகள்	நில உரிமையாளர்/உரிமை கோருபவர் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)
166	625 part	இரயத்துவாரி மனை	0.500	ஓட்டு கட்டிட ஹோட்டல், முன்பகுதி பழைய மாடல் செங்கல் சுவர், மரக்கதவு-1, மர ஜன்னல்-1	வடக்கு: ந.புல எண்: 624 தெற்கு: ந.பு.எண்:627/1 கிழக்கு:ந.பு.எண்:625, 623-ன் மீதமுள்ள பகுதி மேற்கில்: ந.புல எண்: 341/1 (வார்டு-E, பிளாக்-6)	1.ரங்கராஜ் த/பெ.குப்பண்ண கவுண்டர், 2.வெங்கிடராகவன் த/பெ.ரங்கராஜ்
167	627 /1 part	இரயத்துவாரி மனை	2.500	ஓட்டு கட்டிடம், முன்பகுதி பழைய மாடல் செங்கல் சுவர், மரக்கதவு-1, மர ஜன்னல்-1	வடக்கு: ந.புல எண்: 625 தெற்கு: ந.பு.எண்:627/2 கிழக்கு: ந.பு.எண்:627/1, 626/1-ன் மீதமுள்ள பகுதி மேற்கில்: ந.புல எண்: 341/1 (வார்டு-E, பிளாக்-6)	1.பாப்பம்மாள் க/பெ.ராமசுப்பையர், 2.லட்சுமணன், 3.வெங்கட்ராமன், 4.ராஜலட்சுமி க/பெ.பிரமோத், 5.ஹேமபார்வதி க/பெ.சூர்யநாராயணன், 6.விசாலாட்சி க/பெ.கிருஷ்ணன், 7.லட்சுமி க/பெ.ராமசந்திரன், 8.உஷா க/பெ.ராமசந்திரன், 9.கிருஷ்ணமூர்த்தி த/பெ. லட்சுமண ஐயர், 10.பார்வதி க/பெ. சங்கரநாராயணன், 11.சரஸ்வதி க/பெ.வெங்கிட சுப்பிரமணியம், 12.சுந்தரி க/பெ.சுப்பிரமணியம், 13.கமலம் க/பெ. பாலசுப்பிரமணியம், 14.சாரதா க/பெ. நாகராஜன், 15.நாமகிரி க/பெ.ராமசந்திரன்
168	627 /2 part	இரயத்துவாரி மனை	7.500	ஓட்டு கட்டிடம் முன்பகுதி செங்கல் சுவர்	வடக்கு: ந.புல எண்: 627/1 தெற்கு: ந.பு.எண்:628/1 கிழக்கு: ந.பு.எண்:627/2, 626/2-ன் மீதமுள்ள பகுதி மேற்கில்: ந.புல எண்: 341/1 (வார்டு-E, பிளாக்-6)	1.ரங்கராஜ் த/பெ.குப்பண்ண கவுண்டர், 2.வெங்கிடராகவன் த/பெ.ரங்கராஜ்
169	628/1 part	இரயத்துவாரி மனை	0.500	ஏசிகி சீட் கட்டிட கடை, செங்கல் பில்லர்-2, மெட்டல் ரோலிங் ஷட்டர்-2	வடக்கு: ந.புல எண்: 627/2 தெற்கு: ந.பு.எண்:628/2 கிழக்கு:ந.பு.எண்:628/1, 629-ன் மீதமுள்ள பகுதி மேற்கில்: ந.புல எண்: 341/1 (வார்டு-E, பிளாக்-6)	சுப்பிரணியம் த/பெ. நஞ்சப்ப கவுண்டர்
170	628/2 part	இரயத்துவாரி மனை	0.500	ஏசிகி சீட் கட்டிட கடை, செங்கல் பில்லர்-3, மெட்டல் ரோலிங் ஷட்டர்-2	வடக்கு: ந.புல எண்: 628/1 தெற்கு: ந.பு.எண்:630 கிழக்கு:ந.பு.எண்:628/2, 629-ன் மீதமுள்ள பகுதி மேற்கில்: ந.புல எண்: 341/1 (வார்டு-E, பிளாக்-6)	சுப்பிரணியம் த/பெ. நஞ்சப்ப கவுண்டர்

வ. எண்	புல எண்	வகைப்பாடு	நில எடுப்பு பரப்பு (ச.மீ)	நில எடுப்பு புலத்தில் உள்ள கட்டுமானங்கள்	புல எல்லைகள்	நில உரிமையாளர்/உரிமை கோருபவர் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)
நகரம் : வார்டு எண்: E பிளாக் எண் : 11						
171	654/1 part	இரயத்துவாரி மனை	6.0	படிக்கட்டு, தரைத்தளம், கைபிடி	வடக்கு: ந.புல எண்: வார்டு-E, பிளாக்-6, 340 தெற்கு:ந.பு.எண்:654/1 653-ன் மீதமுள்ள பகுதி கிழக்கு: ந.பு.எண்:654/2A , 654/2B மேற்கில்: ந.புல எண்: 655	மாரிமுத்து த/பெ பெருமாள் செட்டியார்
172	654/2A part	இரயத்துவாரி மனை	7.5	படிக்கட்டு, தரைத்தளம், கைபிடி	வடக்கு: ந.புல எண்: வார்டு-E, பிளாக்-6, 340 தெற்கு:ந.பு.எண்:654/2A, 653/2B-ன் மீதமுள்ள பகுதி கிழக்கு: ந.பு.எண்:வார்டு-E, பிளாக்-6, 340, 654/2B மேற்கில்: ந.புல எண்: 654/1	அக்கம்மாள் க/பெ. மாரிமுத்து
173	655	இரயத்துவாரி மனை	9.5	காலியிடம்	வடக்கு: ந.புல எண்: வார்டு-E பிளாக்-6, 340 தெற்கு:ந.பு.எண்:655, 653 -ன் மீதமுள்ள பகுதி கிழக்கு: ந.பு.எண்:654/1 மேற்கில்: ந.புல எண்: 656	மாணிக்கராஜ் த/பெ.ராமசாமி
174	656	இரயத்துவாரி மனை	13.0	ஆர்.சி.சி. கட்டிடத்தின் தரைத்தளத்தின் முகப்பு, தரைத்தளத்தின் சலவைக்கல் (Marble) தரைத்தளம்	வடக்கு: ந.புல எண்: வார்டு-E, பிளாக்-6, 340 தெற்கு:ந.பு.எண்:656, 653-ன் மீதமுள்ள பகுதி கிழக்கு: ந.பு.எண்:655 மேற்கில்: ந.புல எண்: 657	நடராஜ் த/பெ. ஆறுமுகபிள்ளை
175	657	இரயத்துவாரி மனை	6.5	காலியிடம்	வடக்கு: ந.புல எண்: வார்டு-E, பிளாக்-6, ந.புல எண்:340,658 தெற்கு:ந.பு.எண்:657, 653, 659-ன் மீதமுள்ள பகுதி கிழக்கு: ந.பு.எண்:656 மேற்கில்: ந.புல எண்: 658	ராமசாமி மக்கள் 1.மூர்த்தி 2.தர்மன்
176	658	இரயத்துவாரி மனை	2.5	காலியிடம்	வடக்கு: ந.புல எண்: வார்டு-E, பிளாக்-6, 340, வார்டு-D, பிளாக்-19, ந.புல எண்:1004 தெற்கு:ந.பு.எண்:657, 730 கிழக்கு: ந.பு.எண்:657 மேற்கில்: ந.புல எண்: வார்டு-D, பிளாக்-19 ந.புல எண்:1004	1.கமால்பாஷா த/பெ.அப்துல்கலாம், 2.சித்திக் அலி த/பெ. அப்துல்கலாம்

வ. எண்	புல எண்	வகைப்பாடு	நில எடுப்பு பரப்பு (ச.மீ)	நில எடுப்பு புலத்தில் உள்ள கட்டுமானங்கள்	புல எல்லைகள்	நில உரிமையாளர்/உரிமை கோருபவர் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)
நகரம் : வார்டு எண்: E பிளாக் எண்:12						
177	763/1 A part	இரயத்துவாரி மனை	1.0	ஆர்.சி.சி. கட்டிடத்தின் தரைத்தளம், முதல்தளத்தின் ஒரு பகுதி, சிமென்ட் கான்கிரீட் பில்லர்-1, மெட்டல் ரோலிங் ஷட்டர்-2, ATM மைய கண்ணாடி கதவு-2	வடக்கு: ந.புல எண்: 761, 762 தெற்கு:ந.பு.எண்:763/2A கிழக்கு: ந.பு.எண்:763/1A ந.புல எண்:763/1B மேற்கில்: ந.புல எண்: 761	மயில்சாமி த/பெ. கந்தசாமி
178	763/2 A part	இரயத்துவாரி மனை	0.5	காலியிடம்	வடக்கு: ந.புல எண்: 763/1A தெற்கு:ந.பு.எண்:763/2B கிழக்கு: ந.பு.எண்:763/2A, 763/1B-ன் மீதமுள்ள பகுதி மேற்கில்: ந.புல எண்: 761	பசீர் த/பெ.சாந்து முகமது
179	764/2A2 part	இரயத்துவாரி மனை	0.5	ஆர்.சி.சி கட்டிடம் (தரைத்தளம் மற்றும் மூன்று தளம்) கான்கிரீட் பில்லர்-2, மெட்டல் டோர்-1, மர ஜன்னல்-3 (தரைத்தளம் மற்றும் மூன்று தளம்), கிரில் ஜன்னல்-3 (தரைத்தளம் மற்றும் மூன்று தளம்)	வடக்கு: ந.புல எண்: வார்டு-E, பிளாக்-10, ந.புல எண்:649 தெற்கு: ந.பு.எண்:764/2A2, 764/2B-ன் மீதமுள்ள பகுதி கிழக்கு: ந.பு.எண்:764/2B மேற்கில்: ந.புல எண்: 764/1 764/2A1	1.V.W.முகமது இக்பால் த/பெ. வகாப்தீன், 2.V.W.முகமது இலியாஸ் த/பெ. வகாப்தீன்
180	788/3 part	இரயத்துவாரி மனை	1.0	ஆர்.சி.சி கட்டிட கடை) பில்லர்-1, கண்ணாடி கதவு-1, மெட்டல் ரோலிங் ஷட்டர்-1	வடக்கு: ந.புல எண்: 790/1 தெற்கு:ந.பு.எண்:788/3, 788/4 -ன் மீதமுள்ள பகுதி கிழக்கு: ந.பு.எண்:789/1 மேற்கில்: ந.புல எண்: 788/2	1.பரிபூர்ணம் க/பெ.ரத்னசாமி, 2.கார்த்திகா க/பெ. சம்பத்துமார், 3.சண்முக வேலாயுதம் த/பெ.ரத்னசாமி, 4.பாலன் த/பெ.ரத்னசாமி
181	789/1 part	இரயத்துவாரி மனை	7.0	ஆர்.சி.சி கட்டிடம் (தரைத்தளம் மற்றும் இரண்டு தளங்கள்) கான்கிரீட் பில்லர்-4,தரை மற்றும் முதல் தளம் முன் முகப்பு(கிரில் டிசைன்), மெட்டல் ரோலிங் ஷட்டர்-5, கடை கண்ணாடி கதவு-1, முதல் தள மெட்டல் ரோலிங் ஷட்டர்-1, முதல்தள கடை கண்ணாடி கதவு-1	வடக்கு: ந.புல எண்: 790/1 தெற்கு:ந.பு.எண்:789/1, 789/2 -ன் மீதமுள்ள பகுதி கிழக்கு: ந.பு.எண்:790/1 மேற்கில்: ந.புல எண்: 788/3	1.சத்தியவேலு த/பெ. பழனிபாண்டி, 2.தண்டபாணி த/பெ.சண்முக வேலாயுதம்
நகரம் : வார்டு எண்: E பிளாக் எண் :13						
182	814/1 A part	இரயத்துவாரி மனை	2.0	காலியிடம் (இணைப்பு பாதை)	வடக்கு: ந.புல எண்: 814/1A-ன் மீதமுள்ள பகுதி தெற்கு: ந.பு.எண்:821 கிழக்கு: ந.பு.எண்:814/2A1D மேற்கில்: ந.புல எண்: 815/7	1.மகபூபஜான் க/பெ. ஷப்ஜான்கான் சைபு, 2.முபாரக் அலிகான் த/பெ. ஷப்ஜான்கான் சைபு,

வ. எண்	புல எண்	வகைப்பாடு	நில எடுப்பு பரப்பு (ச.மீ)	நில எடுப்பு புலத்தில் உள்ள கட்டுமானங்கள்	புல எல்லைகள்	நில உரிமையாளர்/உரிமை கோருபவர் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)
						3.ஜவகீரா க/பெ.அப்துல்சபுஹான், 4.அகமது அலிகான், 5.தாஜகீரா க/பெ. கே.எம்..ஷாபி, 6.ஆலம் ஆரா
183	814/2A1D part	இரயத்துவாரி மனை	2.0	காலியிடம் (இணைப்பு பாதை)	வடக்கு: ந.புல எண்: 814/2A1D, 814/2A1E -ன் மீதமுள்ள பகுதி தெற்கு: ந.பு.எண்:821 கிழக்கு: ந.பு.எண்:816/4 மேற்கில்: ந.புல எண்: 814/1A	1.பி.கே.காபர்ஹான் த/பெ.அகமது அலிகான், 2.சைரத் ரசீர் அகமது த/பெ.சையத் இப்ராஹிம், 3.பிரோஜ்கான் த/பெ.அகமது அலிகான், 4.அப்துல் அலிகான் த/பெ.அகமது அலிகான்
184	815/7 part	இரயத்துவாரி மனை	18.5	ஆர்.சி.சி கட்டிட கடை, செங்கல் சுவர், தரைத்தள முன்முகப்பு கான்கிரீட் பில்லர்-5, மெட்டல் ரோலிங் ஷட்டர்-4, முன்பக்க கல்வனைசிங் சீட் ATM கண்ணாடி கதவு-1, கடை கண்ணாடி கதவு-2	வடக்கு: ந.புல எண்:815/7, 815/6-ன் மீதமுள்ள பகுதி தெற்கு: ந.பு.எண்:821 கிழக்கு: ந.பு.எண்:814/1A மேற்கில்: ந.புல எண்: 793	ஆயிஷாபானு க/பெ.அன்சர் அலிகான்
185	816/4 part	இரயத்துவாரி மனை	2.0	ஆர்.சி.சி கட்டிடம், தரைத்தள முன்முகப்பு, கான்கிரீட் பில்லர்-1, மெட்டல் ரோலிங் ஷட்டர்-1, முன்பக்க கல்வனைசிங் சீட், ATM கண்ணாடி கதவு-1	வடக்கு: ந.புல எண்: 816/4, 816/3-ன் மீதமுள்ள பகுதி தெற்கு: ந.பு.எண்:821 கிழக்கு: ந.பு.எண்:821 மேற்கில்: ந.புல எண்: 814/2A1D	அப்துல் ஜாபர்ஹான் த/பெ. அகமத் அலிஹான்
நகரம் : வார்டு எண்: F பிளாக் எண்: 3						
186	309/2 part	இரயத்துவாரி மனை	3.0	காலியிடம், தரைத்தள பேஸ்மெண்ட் (மார்பில் டைப்)	வடக்கு: ந.புல எண்: வார்டு-E, பிளாக்-13 தெற்கு: ந.பு.எண்:309/2, 309/6-ன் மீதமுள்ள பகுதி கிழக்கு: ந.பு.எண்:309/6 மேற்கில்: ந.புல எண்: 309/2, 309/6, 309/6 -ன் மீதமுள்ள பகுதி	நாச்சிமுத்துக் கவுண்டர் டிரஸ்ட்
187	309/6 part	இரயத்துவாரி மனை	16.0	காலியிடம், மெட்டல் கேட்-1	வடக்கு: ந.புல எண்: வார்டு-E, பிளாக்-13 தெற்கு: ந.பு.எண்:309/6, 310/1 309/3, 4, 5 -ன் மீதமுள்ள பகுதி கிழக்கு: ந.பு.எண்:313/2 மேற்கில்: ந.புல எண்: 309/2-ன் மீதமுள்ள பகுதி	நாச்சிமுத்துக் கவுண்டர் டிரஸ்ட்

வ. எண்	புல எண்	வகைப்பாடு	நில எடுப்பு பரப்பு (ச.மீ)	நில எடுப்பு புலத்தில் உள்ள கட்டுமானங்கள்	புல எல்லைகள்	நில உரிமையாளர்/உரிமை கோருபவர் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)
188	313/2 part	இரயத்துவாரி மனை	508.0	காலியிடம், திறந்த கிணறு, எலக்ட்ரிக் மோட்டார் பம்பு ஸ்டார்ட்டர் பெட்டி-1, ஓட்டு கட்டிட கடை, மெட்டல் கிரில் கதவு-1, மெட்டல் கிரில் ஜன்னல்-1, மின் மீட்டர் பெட்டி-1, செங்கல் சுவர், ஏசீசி சீட் கட்டிட கடை, மெட்டல் ரோலிங் ஷட்டர்-13, மரக்கதவு-5, கடை கண்ணாடி கதவு-3, செங்கல் சுவர், கார் போர்டு சீலிங் - 12	வடக்கு: ந.புல எண்: வார்டு-E, பிளாக்-13 தெற்கு: ந.பு.எண்:313/2, 322-ன் மீதமுள்ள பகுதி கிழக்கு: ந.பு.எண்:313/3 314/1 314/2 மேற்கில்: ந.புல எண்: 309/6	நாச்சிமுத்துக் கவுண்டர் டிரஸ்ட்
189	313/3 (F)	இரயத்துவாரி மனை	18.0	ஏசீசி சீட் கட்டிட கடை, மெட்டல் ரோலிங் ஷட்டர்-1, மின் மீட்டர் பெட்டி-1, செங்கல் சுவர்-1	வடக்கு: ந.புல எண்: வார்டு-E, பிளாக்-13 தெற்கு:ந.பு.எண்:313/2 கிழக்கு: ந.பு.எண்:314/1 மேற்கில்: ந.புல எண்: 313/2	நாச்சிமுத்துக் கவுண்டர் டிரஸ்ட்
190	314/1 (F)	இரயத்துவாரி மனை	107.0	ஆர்.சி.சி கட்டிட கடை, கான்கிரீட் பில்லர்-4, மெட்டல் ரோலிங் ஷட்டர்-3, கடை கண்ணாடி கதவு-1, முன்பகுதி படிக்கட்டு மற்றும் கைப்பிடி-2, ஏசீசி சீட் கட்டிடம், செங்கல் சுவர், மெட்டல் ரோலிங் ஷட்டர்-2.	வடக்கு: ந.புல எண்: வார்டு-E, பிளாக்-13 தெற்கு: ந.பு.எண்:314/2 கிழக்கு: ந.பு.எண்: வார்டு-F, பிளாக்-4 மேற்கில்: ந.புல எண்: 313/2 313/3	நாச்சிமுத்துக் கவுண்டர் டிரஸ்ட்
191	314/2 part	இரயத்துவாரி மனை	13.0	ஓட்டு கட்டிட கடை, மெட்டல் ரோலிங் ஷட்டர்-1, கடை கண்ணாடி கதவு-1, செங்கல் சுவர்	வடக்கு: ந.புல எண்: 314/1 தெற்கு: ந.பு.எண்:314/2 , 315/1 -ன் மீதமுள்ள பகுதி கிழக்கு: ந.பு.எண்:வார்டு-F, பிளாக்-4 மேற்கில்: ந.புல எண்:314/2, 313/2-ன் மீதமுள்ள பகுதி	நாச்சிமுத்துக் கவுண்டர் டிரஸ்ட்
192	315/1 part	இரயத்துவாரி மனை	4.5	ஓட்டு கட்டிட கடை, மெட்டல் ரோலிங் ஷட்டர்-1, கடை கண்ணாடி கதவு-1, செங்கல் சுவர்	வடக்கு: ந.புல எண்: 314/2 தெற்கு: ந.பு.எண்:315/1 315/2-ன் மீதமுள்ள பகுதி கிழக்கு: ந.பு.எண்: வார்டு-F, பிளாக்-4 மேற்கில்: ந.புல எண்: 315/1 313/2	நாச்சிமுத்துக் கவுண்டர் டிரஸ்ட்
193	315/2 part	இரயத்துவாரி மனை	3.0	ஓட்டு கட்டிட கடை, மரக்கதவு-1, மின் மீட்டர் பெட்டி-1, செங்கல் சுவர்	வடக்கு: ந.புல எண்: 315/1 தெற்கு: ந.பு.எண்:315/2, 316 -ன் மீதமுள்ள பகுதி கிழக்கு: ந.பு.எண்:வார்டு-F, பிளாக்-4 மேற்கில்: ந.புல எண்:315/2, 313/2-ன் மீதமுள்ள பகுதி	நாச்சிமுத்துக் கவுண்டர் டிரஸ்ட்

வ. எண்	புல எண்	வகைப்பாடு	நில எடுப்பு பரப்பு (ச.மீ)	நில எடுப்பு புலத்தில் உள்ள கட்டுமானங்கள்	புல எல்லைகள்	நில உரிமையாளர்/உரிமை கோருபவர் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)
நகரம் : வார்டு எண்: F பிளாக் எண் : 4						
194	361/1 part	இரயத்துவாரி மனை	6.5	காலியிடம்	வடக்கு: ந.புல எண்: வார்டு-A, பிளாக்-4 தெற்கு: ந.பு.எண்:361/1 361/2-ன் மீதமுள்ள பகுதி கிழக்கு: ந.பு.எண்:362/1A மேற்கில்: ந.புல எண்: 357/4	மங்கையர்க்கரசி க/பெ.வெங்கடேஷ்
195	362/1 A part	இரயத்துவாரி மனை	4.5	காலியிடம், மின் இணைப்புப்பெட்டி	வடக்கு: ந.புல எண்: வார்டு-A, பிளாக்-4 தெற்கு: ந.பு.எண்:362/1A, 362/2-ன் மீதமுள்ள பகுதி கிழக்கு: ந.பு.எண்:362/1B மேற்கில்: ந.புல எண்: 361/1	மங்கையர்க்கரசி க/பெ.வெங்கடேஷ்
196	362/1 B part	இரயத்துவாரி மனை	6.5	காலியிடம்	வடக்கு: ந.புல எண்: வார்டு-A, பிளாக்-4 தெற்கு: ந.பு.எண்:362/1B, 362/2-ன் மீதமுள்ள பகுதி கிழக்கு: ந.பு.எண்:362/1C மேற்கில்: ந.புல எண்: 362/1A	1.மங்கையர்க்கரசி க/பெ.வெங்கடேஷ், 2.ஜெயலட்சுமி க/பெ.கணேசன்
197	362/1 C part	இரயத்துவாரி மனை	2.0	காலியிடம்	வடக்கு: ந.புல எண்: வார்டு-A, பிளாக்-4 தெற்கு: ந.பு.எண்:362/1C, 362/2-ன் மீதமுள்ள பகுதி கிழக்கு: ந.பு.எண்:363/3 மேற்கில்: ந.புல எண்: 362/1B	ஜெயலட்சுமி க/பெ.கணேசன்
198	363/1 part	இரயத்துவாரி மனை	12.0	காலியிடம்	வடக்கு: ந.புல எண்: வார்டு-A, பிளாக்-4 தெற்கு: ந.பு.எண்:363/3 கிழக்கு: ந.பு.எண்:363/2, 365/1 மேற்கில்: ந.புல எண்: 363/3	ஜெயலட்சுமி க/பெ.கணேசன்
199	363/2 part	இரயத்துவாரி மனை	9.0	காலியிடம்	வடக்கு: ந.புல எண்: வார்டு-A, பிளாக்-4 தெற்கு: ந.பு.எண்:363/3 கிழக்கு: ந.பு.எண்:365/1 மேற்கில்: ந.புல எண்: 363/1	ஜெயலட்சுமி க/பெ.கணேசன்
200	363/3 part	இரயத்துவாரி மனை	9.0	காலியிடம்	வடக்கு: ந.புல எண்: வார்டு-A, பிளாக்-4 ந.புல எண்:363/1, 363/2 தெற்கு: ந.பு.எண்:363/3 363/4-ன் மீதமுள்ள பகுதி கிழக்கு: ந.பு.எண்:363/1, 365/1 மேற்கில்: ந.புல எண்: 362/1C	ஜெயலட்சுமி க/பெ.கணேசன்
201	365/1 part	இரயத்துவாரி மனை	8.5	ஏசிகி சீட் மற்றும் ஓட்டு கட்டிட கடை, மரக்கதவு-1, செங்கல் சுவர்	வடக்கு: ந.புல எண்: வார்டு-A, பிளாக்-4 தெற்கு: ந.பு.எண்:365/1-ன் மீதமுள்ள பகுதி கிழக்கு: ந.பு.எண்:365/2 மேற்கில்: ந.புல எண்: 363/3, 362/2	1.ராதாகிருஷ்ணன் த/பெ. சுப்ரமணியதேவர், 2.தெய்வநாயகி க/பெ.ராமசுந்திரன், 3.கிருஷ்ணவேல் த/பெ. சுப்ரமணிய தேவர், 4.குருநாதன் த/பெ. சுப்ரமணிய தேவர், 5.சண்முகசுந்தரம் த/பெ. சுப்பிரமணிய தேவர்,

வ. எண்	புல எண்	வகைப்பாடு	நில எடுப்பு பரப்பு (ச.மீ)	நில எடுப்பு புலத்தில் உள்ள கட்டுமானங்கள்	புல எல்லைகள்	நில உரிமையாளர்/உரிமை கோருபவர் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)
						6.வீரபாண்டியன் த/பெ.சுப்பிரமணிய தேவர், 7.கிருஷ்ணன் த/பெ. சுப்ரமணிய தேவர், 8.ஜெகதீஷ்வரன் த/பெ. சுப்ரமணிய தேவர், 9.வேல்முருகன் த/பெ. சுப்ரமணிய தேவர்
202	365/2 part	இரயத்துவாரி மனை	14.5	ஏசிசி சீட் மற்றும் ஓட்டு கட்டிட கடை, மரக்கதவு-1, செங்கல் சுவர்	வடக்கு: ந.புல எண்: வார்டு-A, பிளாக்-4 தெற்கு:ந.பு.எண்:365/2, 361/1-ன் மீதமுள்ள பகுதி கிழக்கு: ந.பு.எண்:366 & 367 மேற்கில்: ந.புல எண்: 365/1	அய்யம்மாள் க/பெ.ராமசாமி தேவர், பேரன் ராதாகிருஷ்ணன்
203	366	இரயத்துவாரி மனை	10.0	ஏசிசி சீட் மற்றும் ஓட்டு கட்டிட கடை, மரக்கதவு-1, செங்கல் சுவர்	வடக்கு: ந.புல எண்: வார்டு-A, பிளாக்-4 தெற்கு:ந.பு.எண்:367 கிழக்கு: ந.பு.எண்:367 மேற்கில்: ந.புல எண்: 365/2	அய்யம்மாள் க/பெ.ராமசாமி தேவர், பேரன் ராதாகிருஷ்ணன்
204	367 part	இரயத்துவாரி மனை	19.0	ஓட்டு கட்டிட கடை, மெட்டல் கதவு-1	வடக்கு: ந.புல எண்: வார்டு-A, பிளாக்-4 தெற்கு:ந.பு.எண்:367, 368/3-ன் மீதமுள்ள பகுதி கிழக்கு: ந.பு.எண்:368/1 மேற்கில்: ந.புல எண்: 365/2, 366	அய்யம்மாள் க/பெ.ராமசாமி தேவர், பேரன் ராதாகிருஷ்ணன்
205	368/1 part	இரயத்துவாரி மனை	29.0	ஆர்.சி.சி கட்டிடம், தரைதள முதல்தள கான்கிரீட் பில்லர்-1, முன்பகுதி படிக்கட்டு மற்றும் கைப்பிடி, தரைதளம் முன்பகுதி, செங்கல் சுவர்	வடக்கு: ந.புல எண்: வார்டு-A, பிளாக்-4 தெற்கு: ந.பு.எண்:368/1, 368/2-ன் மீதமுள்ள பகுதி கிழக்கு: ந.பு.எண்:370/1 மேற்கில்: ந.புல எண்: 367	பாலுசாமி த/பெ.ஆதிமுத்து
206	369 part	இரயத்துவாரி மனை	26.0	கல்வளைசிங் சீட் தார்க் கட்டிட கடை, கான்கிரீட் பில்லர்-2, மெட்டல் ரோலிங் ஷட்டர்-1	வடக்கு: ந.புல எண்: வார்டு-A, பிளாக்-4 தெற்கு:ந.பு.எண்:369, 370-ன் மீதமுள்ள பகுதி கிழக்கு: ந.பு.எண்:372 வார்டு-A, பிளாக்-5 மேற்கில்: ந.புல எண்: 370/1	சரோஜினி க/பெ.வேல்முருகன்
207	370/1 part	இரயத்துவாரி மனை	9.0	ஆர்.சி.சி கட்டிடம் (தரை-தளம், முதல்தளம்) மின் மீட்டர் பெட்டி-1, மெட்டல் ரோலிங் ஷட்டர்-1, கான்கிரீட் பில்லர்-1, தரைதளம் முன்பகுதி, செங்கல் சுவர்	வடக்கு: ந.புல எண்: வார்டு-A, பிளாக்-4 தெற்கு:ந.பு.எண்:370/1, 370/2, 365/6-ன் மீதமுள்ள பகுதி கிழக்கு: ந.பு.எண்:369 மேற்கில்: ந.புல எண்: 368/1	பாலுசாமி த/பெ.ஆதிமுத்து
		மொத்தம்	2144.0			

எஸ்.கே. பிரபாகர்,

அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் (மு.கூ.பொ.)

HOME, PROHIBITION AND EXCISE DEPARTMENT

Amendment to Notification under the Tamil Nadu Prohibition Act.

[G.O. Ms.No. 85, Home, Prohibition and Excise (III),
27th December 2018, மார்ச்சு 12, விளம்பி,
திருவள்ளூர் ஆண்டு-2049.]

No.II(2)/HOPE/46/2019.—In exercise of the powers conferred by sub-section (1) of Section 18-B of the Tamil Nadu Prohibition Act, 1937 (Tamil Nadu Act X of 1937), the Governor of Tamil Nadu hereby makes the following amendment to the Prohibition and Excise Department Notification No. II(1)/PE/239(d)/81, dated the 1st May 1981, published at page 2 of Part II—Section 1 of the *Tamil Nadu Government Gazette* Extraordinary, as subsequently amended.

AMENDMENT

In the said Notification, in the TABLE, in the Annexure, under the heading "PREMIUM BRANDS", under the sub-heading "Thiruvallargal SNJ Distillers Private Limited", after the entry "Juno Fine Orane Vodka", the entry "William Lawson's Blended Scotch Whisky Deluxe" shall be added.

NIRANJAN MARDI,
Additional Chief Secretary to Government.

LABOUR AND EMPLOYMENT DEPARTMENT

Appointment of Certain Official as the Chief Inspector of Factories under the Factories Act.

[G.O. Ms.No. 184, Labour and Employment (M2),
11th December 2018, கார்த்திகை 25, விளம்பி,
திருவள்ளூர் ஆண்டு-2049.]

No.II(2)/LE/47/2019.—In exercise of the powers conferred by sub-section (2) of Section 8 of the Factories Act, 1948 (Central Act LXIII of 1948), and in Supersession of the Labour and Employment Department Notification No.II(2)/LE/1023/2017, published at page 963 of Part II—Section 2 of the *Tamil Nadu Government Gazette*, dated the 20th December 2017, the Governor of Tamil Nadu hereby appoints Thiru. K. Manoharan, B.Tech., Director of Industrial Safety and Health, Government of Tamil Nadu as the Chief Inspector of Factories, under the said Act.

Re-designation of certain posts in Tamil Nadu Labour Department under the Tamil Nadu Payment of Subsistence Allowance Act.

[G.O. Ms.No. 198, Labour and Employment (G1),
27th December 2018, மார்ச்சு 12, விளம்பி,
திருவள்ளூர் ஆண்டு-2049.]

No.II(2)/LE/48/2019.—In exercise of the powers conferred by sub-section (1) of Section 7 of the Tamil Nadu payment of Subsistence Allowance Act, 1981 (Tamil Nadu Act 43 of 1981), and in Supersession of the Labour Department Notification No. II(2)/LAB/5711/85, published at page 822 of Part II—Section 2 of the *Tamil Nadu Government Gazette*, dated the 30th October 1985, the Governor of Tamil Nadu, hereby authorizes the Deputy Commissioners of Labour in the Offices of the Joint Commissioners of Labour to exercise the powers vested in the Government under Section 4 of the said Act in respect of establishments within the local limits

assigned to them under sub-section (1) of Section 27 of the payment of Bonus Act, 1965 (Central Act 21 of 1965).

NOTIFICATION – II

[G.O. Ms.No. 198, Labour and Employment (G1),
27th December 2018, மார்ச்சு 12, விளம்பி,
திருவள்ளூர் ஆண்டு-2049.]

No.II(2)/LE/49/2019.—In exercise of the powers conferred by sub-section (2) of Section 7 of the Tamil Nadu Payment of Subsistence Allowance Act, 1981 (Tamil Nadu Act 43 of 1981), and in Supersession of the Labour Department Notification No. II(2)/LAB/5712/85, published at page 822 of Part II—Section 2 of the *Tamil Nadu Government Gazette*, dated the 30th October 1985, the Governor of Tamil Nadu, hereby empowers the Joint Commissioners of Labour to hear and dispose of revision petitions filed against the orders passed by the authority notified under sub-section (1) of said Section of the said Act. For the purpose of hearing the revision petitions, the Joint Commissioners of Labour shall have the jurisdiction, as assigned to them under sub-section (1) of Section 15 of the Payment of Wages Act, 1936 (Central Act IV of 1936).

NOTIFICATION – III

[G.O. Ms.No. 198, Labour and Employment (G1),
27th December 2018, மார்ச்சு 12, விளம்பி,
திருவள்ளூர் ஆண்டு-2049.]

No.II(2)/LE/50/2019.—In exercise of the powers conferred by sub-section (1) of Section 11 of the Tamil Nadu payment of Subsistence Allowance Act, 1981 (Tamil Nadu Act 43 of 1981), and in Supersession of the Labour and Employment Notification No. II(2)/LE/2698/1991, published at page 357 of Part II—Section 2 of the *Tamil Nadu Government Gazette*, dated 22nd May 1991, the Governor of Tamil Nadu, hereby authorises the Officers mentioned in column (2) of the Table below, to make complaints of the offences punishable under the said Act in respect of establishments mentioned, in the corresponding entries in column (3) thereof:-

THE TABLE

Sl. No.	Officers	Establishments
(1)	(2)	(3)
1.	All Assistant Commissioners of Labour, (Plantations)	A Plantation as defined in clause (f) of Section 2 of the Plantations Labour Act, 1951 (central Act LXIX of 1951), situated within the local limits assigned to them under the said Act.
2.	All Assistant Commissioners of Labour, (Enforcement)	All other establishments other than plantations and factories covered under Section 2(m) of the Factories Act, 1948 (Central Act 63 of 1948), situated within the local limits assigned to them under the Legal Metrology Act, 2009 (Central Act 1 of 2010)

Appointment of Certain Officials as Certifying Officers and their Jurisdiction of Local Limits under the Tamil Nadu Industrial Employment (Standing Orders) Act.

[G.O. Ms. No. 200, Labour and Employment (G1), 27th December 2018, மார்கழி 12, விளம்பி, திருவள்ளூர் ஆண்டு-2049.]

No.II(2)/LE/51/2019.—In exercise of the powers conferred by clause (c) of Section 2 of the Tamil Nadu Industrial Employment (Standing Orders) Act, 1946 (Central Act XX of 1946) and in Supersession of the Labour and Employment Notification No.II(2)/LE/131/2008, published in page 113 of part-II Section 2 of the *Tamil Nadu Government Gazette*, dated the 5th March 2008, the Governor of Tamil Nadu, hereby appoints the Officers specified in column (2) of the Table below, to perform all or any of the functions of a Certifying Officer under the said Act, within the local limits specified in the corresponding entries in column (3) thereof:-

THE TABLE

Sl.No.	Officers	Local Limits
(1)	(2)	(3)
1.	Additional Commissioner of Labour, Chennai	Revenue Districts of Chennai, Vellore, Thiruvannamalai, Kancheepuram, Thiruvallur, Cuddalore and Villupuram.
2.	Additional Commissioner of Labour, Tiruchirappalli	Revenue Districts of Tiruchirappalli, Perambalur, Ariyalur, Thanjavur, Nagapattinam, Thiruvarur, Pudukottai, Dindigul, Karur and Theni.
3.	Additional Commissioner of Labour, Madurai	Revenue Districts of Madurai, Virudhunagar, Ramanathapuram, Sivagangai, Tirunelveli, Thoothukkudi, and Kanniyakumari.
4.	Additional Commissioner of Labour, Coimbatore	Revenue Districts of Coimbatore, Tiruppur, The Nilgiris, Salem, Namakkal, Erode, Krishnagiri and Dharmapuri.

Disputes between workmen and Managements referred to Labour Courts for Adjudication.

அரசு தோட்டக்கலை பழப்பண்ணை, ஏற்காடு.

[அரசாணை (டி) எண் 688, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (டி1)த் துறை, 12 டிசம்பர் 2018, கார்த்திகை 26, விளம்பி, திருவள்ளூர் ஆண்டு-2049.]

No. II(2)/LE/52/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பொருள் தொடர்பாக அரசு தோட்டக்கலை பழப்பண்ணை, ஏற்காடு என்ற நிர்வாகத்திற்கெதிராக நீலமலை தோட்டத் தொழிலாளர் சங்கம், ஏற்காடு என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கம் எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் (மத்திய சட்டம்-XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு, சேலம், தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்கமாறு சேலம், தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

**இணைப்பு
எழுவினா**

“ஏற்காடு, அரசு தோட்டக்கலை பண்ணையில் பணிபுரிந்த கீழ்க்காணும் 18 தொழிலாளர்களுக்கு பணி வழங்க மறுத்த 02-03-2015 முதல் 11-05-2015 வரை பின்சம்பளம் மற்றும் பணித்தொடர்ச்சியுடன் வழங்க வேண்டும் என்று கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆமெனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

வ. எண்	பெயர்	கணவர் பெயர்
1.	திருமதி A. வசந்தி	க/பெ. அசோக்குமார்
2.	திருமதி E. பவுலின்	க/பெ. இளங்கோ
3.	திருமதி S. சலீமா	க/பெ. சாலமோன்
4.	திருமதி A. வள்ளி	க/பெ. அருண்
5.	திருமதி A. ரீட்டா	க/பெ. ஆண்ட்ரோஸ்
6.	திருமதி K. ஜெயந்தி	க/பெ. குமார்
7.	திருமதி A. டெய்சிராணி	க/பெ. அலெக்சாண்டர்
8.	திருமதி. ஜானகி	க/பெ. ராஜேஷ்குமார்
9.	திருமதி T. தவமணி	க/பெ. தேவேந்திரன்
10.	திருமதி M. மாலா	க/பெ. முருகன்
11.	திருமதி P. லட்சுமி	க/பெ. பீட்டர்தாமஸ்
12.	திருமதி B. சித்ரா	க/பெ. பாலாஜி
13.	திருமதி M. புவனேஸ்வரி	க/பெ. மயில்வாகனன்
14.	திருமதி. பரமேஸ்வரி	க/பெ. சந்திரகுமார்
15.	திருமதி. சிவசக்தி	க/பெ. மகேந்திரன்
16.	திருமதி A. சகாயநேசமணி	க/பெ. அருண்
17.	திருமதி K. உமாமகேஸ்வரி	க/பெ. கார்த்திக்
18.	திருமதி A. சகாயமேரிஸைசா	க/பெ. ஆரோக்கியதாஸ்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கோவை) லிட்., ஈரோடு.

[அரசாணை (டி) எண் 694, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (டி1)த் துறை, 13 டிசம்பர் 2018, கார்த்திகை 27, விளம்பி, திருவள்ளூர் ஆண்டு-2049.]

No. II(2)/LE/53/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பொருள் தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கோவை) லிட்., ஈரோடு என்ற நிர்வாகத்திற்கெதிராக தொழிலாளர் தொழிற்சங்கம், ஈரோடு மாவட்டம் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கம் எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம்-XIV/1947) 10(1)(c) பிரிவினாவும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு, சேலம், தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவினாக்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்காமாறு சேலம், தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இணைப்பு எழுவினா

திரு. ஜி. நடராஜன், (பட்டியல் எண் 00 DR 2J09956) ஓட்டுநரின் வருடாந்திர ஊதிய உயர்வை ஒரு வருடம் பின் தொடர்ச்சியுடன் தள்ளி வைத்து நிர்வாகம் வழங்கிய 09-07-2004 நாளிட்ட உத்தரவை இரத்து செய்தல் மற்றும் அவரை தற்காலிக வேலை நீக்கம் செய்திருந்த 03-11-2003 முதல் 22-11-2003 வரை உள்ள 20 நாட்களை பணி நாட்களாக அறிவித்து அவரது விடுப்புக் கணக்கில் 20 நாட்களை சேர்க்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா?

ஆமெனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

[அரசாணை (டி) எண் 705, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (டி1)த் துறை, 19 டிசம்பர் 2018, மார்ச்சு 4, விளம்பி, திருவள்ளூர் ஆண்டு-2049.]

No. II(2)/LE/54/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கோவை) லிட்., ஈரோடு என்ற நிர்வாகத்திற்கும் தமிழ்நாடு தொழிலாளர் தொழிற்சங்கம், ஈரோடு என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம்-XIV/1947) 10(1)(c) பிரிவினாவும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு, சேலம், தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவினாக்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்காமாறு சேலம், தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இணைப்பு எழுவினா

திரு. கே.பி. குப்புசாமி, (பட்டியல் எண் 00 DR 2J0992) ஓட்டுநருக்கு வருடாந்திர ஊதிய உயர்வுகள், 10 ஆண்டுகளுக்கான சிறப்பு ஊதிய உயர்வு பணி ஆய்வுப்பலன் ஆகியவைகளை சரியான தேதிகளில் முன் தேதியிட்டு வழங்கவும், அதனால் எழும் முன் தேதியிட்ட பணப்பலன்களை 18% கூட்டு வட்டி விகிதத்தில் மாத வாரியாக கணக்கிட்டு வழங்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா?

ஆமெனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

[அரசாணை (டி) எண் 707, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (டி1)த் துறை, 19 டிசம்பர் 2018, மார்ச்சு 4, விளம்பி, திருவள்ளூர் ஆண்டு-2049.]

No. II(2)/LE/55/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கோவை) லிட்., ஈரோடு என்ற நிர்வாகத்திற்கும் தமிழ்நாடு தொழிலாளர் தொழிற்சங்கம், ஈரோடு மாவட்டம் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம்-XIV/1947) 10(1)(c) பிரிவினாவும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு, கோயம்புத்தூர், தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவினாக்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்காமாறு கோயம்புத்தூர், தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இணைப்பு எழுவினா

கோரிக்கை எண் 1

திரு. ஜி. நடராசன், (ப.எண் 00 DR 2J09956) ஓட்டுநருக்கு வருடாந்திர ஊதிய உயர்வை மூன்று மாதங்கள் பின் தொடர்ச்சியின்றி தள்ளி வைத்து நிர்வாகம் வழங்கிய 02-09-2014 நாளிட்ட தண்டனையை ரத்து செய்தும், அவரை தற்காலிக வேலை நீக்கம் செய்திருந்த 11-01-2013 முதல் 16-01-2013 வரையுள்ள 6 நாட்களை பணி நாட்களாக அறிவித்து, மேற்படி 6 விடுப்பு நாட்களை விடுப்பு கணக்கில் சேர்க்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா?

ஆமெனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண் 2

திரு. ஜி. நடராசன், (ப.எண் 00 DR 2J09956) ஓட்டுநருக்கு வழங்கப்பட்ட தண்டனையை இரத்து செய்து நிர்வாகம் வழங்கிய 09-10-2014 நாளிட்ட உத்தரவை ரத்து செய்தும், அவரின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டுள்ள அபராதத்தொகை ரூ. 400/-ஐ திரும்ப வழங்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா?

ஆமெனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

மேற்பார்வை பொறியாளர், ஈரோடு மின் உற்பத்தி வட்டம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், ஊராட்சிக்கோட்டை.

[அரசாணை (டி) எண் 708, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (டி1)த் துறை, 19 டிசம்பர் 2018, மார்ச்சு 4, விளம்பி, திருவள்ளூர் ஆண்டு-2049.]

No. II(2)/LE/56/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக மேற்பார்வை பொறியாளர்,

ஈரோடு மின் உற்பத்தி வட்டம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்தர்ப்பு கழகம், ஊராட்சிக்கோட்டை என்ற நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு, மேட்டுர் அணை என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கம் எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் (மத்திய சட்டம்-XIV/1947) 10(1)(c) பிரிவினம், 10(1)(d) பிரிவினம் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு, சேலம், தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் 10(2A) பிரிவினமீது, இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்காமலும் சேலம், தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இணைப்பு

எழுவினா

2005-க்கு பின்னர் பணியில் சேர்ந்த திரு. அ. அசோக்குமார், திரு. எம். இராமன், திருமதி எம். பிரியா, திரு. என். சுப்பிரமணியன் மற்றும் திருமதி எஸ். ராதா ஆகியோருக்கு நிறுத்தி வைக்கப்பட்ட 2-வது தவணை நிலுவைத் தொகை, ஆண்டு ஊதிய உயர்வு, பஞ்சப்படி உயர்வு மற்றும் அதற்கான நிலுவைத் தொகைகளையும் வழங்க வேண்டும் என்று தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா?

ஆமெனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

சுனீல் பால்வால்,

அரசு முதன்மைச் செயலாளர்.

Draft Notification Regarding the Revision of Minimum Rates of Wages for the Employment in Handloom Silk Weaving Industry under the Minimum Wages Act.

திருத்த அறிவிக்கை.

[கடித எண் 19586/ஜெ1/2018-1, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, 10 நவம்பர் 2018.]

தமிழ்நாடு அரசிதழ் வெளியீடு எண் 30, நாள் 25-7-2018, பாகம் II—பிரிவு 2-ல் பக்க எண் 684-695, அறிவிக்கை எண் No. II(2)/LE/659/2018, அரசாணை (2D) No. 63, Labour and Employment (J1)த் துறை, நாள் 2018 ஜூன் 27-க்கு கீழ்க்கண்டவாறு திருத்தம் வெளியிடப்படுகிறது:—

திருத்தம்

அரசாணை (2D) No. 63, Labour and Employment (J1)த் துறை நாள் 27-6-2018-ல் பக்க எண் 684-ல் உள்ள இரண்டாம் பத்தியில் 3-ம் வரியில் “27-09-2018” என்றிருப்பதை “1-10-2018” என்றும் மற்றும் பக்கம் 690-ல் வரிசை எண் (12) Body Butta varieties என்ற தலைப்பின் கீழ் இனம் எண் 16-ல் “Udal Zari Marippu wages for 300 Kuligai” என்றிருப்பதை “Udal Zari Marippu wages for 300 Kuligai” என திருத்தி வாசிக்கவும்.

சு. அமிர்தஜோதி,

அரசு துணைச் செயலாளர்.

Revision of Minimum Rates of Wages for the Employment in Sea Food Processing Industry under the Minimum Wages Act.

திருத்த அறிவிக்கை.

[கடித எண் 19779/ஜெ1/2018-1, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, 12 டிசம்பர் 2018.]

தமிழ்நாடு அரசிதழ் வெளியீடு எண் 31, நாள் 1-8-2018, பாகம் II—பிரிவு 2-ல் பக்க எண் 717-718, அறிவிக்கை எண் II(2)/LE/674/2018, அரசாணை (2D) No. 66, Labour and Employment (J1)த் துறை, நாள் 2-7-2018-க்கு கீழ்க்கண்டவாறு திருத்தம் வெளியிடப்படுகிறது:—

திருத்தம்

அரசாணை (2D) No. 66, Labour and Employment (J1) த் துறை நாள் 2-7-2018-ல் பக்க எண் 717-ல் உள்ள அட்டவணையில் Classes of employees-க்கு கீழ் A. Administrative Staff என்ற தலைப்பின் கீழ் இனம்

2. Assistant Manager 5723.00

3. Cashier

என்றிருப்பதை

2. Assistant Manager } 5723.00

3. Cashier

என திருத்தி வாசிக்கம் மற்றும் B. Factory Workers என்ற உட்பிரிவில் பக்க எண் 718-ல் இனம் 15-ல் “Workers Engaged in Washing/Seating” என்றிருப்பதை “Workers Engaged in Washing/Setting” என திருத்தி வாசிக்கவும்.

சு. அமிர்தஜோதி,

அரசு துணைச் செயலாளர்.

Draft Notification Regarding the Revision of Minimum Rates of Wages for the Employment in Handloom Weaving Industry under the Minimum Wages Act.

[கடித எண் 19587/ஜெ1/2018-1, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, 7 டிசம்பர் 2018.]

திருத்த அறிவிக்கை.

தமிழ்நாடு அரசிதழ் வெளியீடு எண் 31, நாள் 1-8-2018, பாகம் II—பிரிவு 2-ல் பக்க எண் 718-731, அறிவிக்கை எண் II(2)/LE/675/2018, அரசாணை (2D) No. 68, Labour and Employment (J1)த் துறை, நாள் 3-7-2018-க்கு கீழ்க்கண்டவாறு திருத்தம் வெளியிடப்படுகிறது:—

திருத்தம்

அரசாணை (2D) No. 68, Labour and Employment (J1)த் துறை நாள் 3-7-2018-ல் பக்க எண் 729-ல் உள்ள வரிசை எண் 515-ன் தொழிற்பிரிவுக்கு ½ JQ Mini Jacquard (27"x54") 13 lbs 2/17x2/30sx26s (5.896 kg) (67.5x135)" என்றிருப்பதை “½ JQ Mini Jacquard (27"x54") 13 lbs 2/17x2/30sx26s (5.896 kg) (67.5x135cm)” என திருத்தி வாசிக்கவும்.

சு. அமிர்தஜோதி,

அரசு துணைச் செயலாளர்.

Draft Notification Regarding the Revision of Minimum Rates of Wages for the Employment in Footwear Making Industry under the Minimum Wages Act.

திருத்த அறிவிக்கை.

[கடித எண் 23283/ஜெ1/2018-1, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, 21 டிசம்பர் 2018.]

தமிழ்நாடு அரசிதழ் வெளியீடு எண் 40, நாள் 3-10-2018, பாகம் II—பிரிவு 2-ல் பக்க எண் 914-915, அறிவிக்கை எண் No. II(2)/LE/859/2018, அரசாணை (2D) No. 83, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (J1)த் துறை, நாள் 2018 செப்டம்பர் 14-க்கு கீழ்க்கண்டவாறு திருத்தம் வெளியிடப்படுகிறது:—

திருத்தம்

அரசாணை (2D) No. 83, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (J1)த் துறை நாள் 14-9-2018-ல் பக்க எண் 915-ல் உள்ள அட்டவணையில் Explanations 2(i)-ல் 4-வது வரியில் "any increase of" என்றிருப்பதை "an increase of" என்றும் 6-வது வரியில் "dearnes allowance" என்றிருப்பதை "dearness allowance" என திருத்தி வாசிக்கவும்.

சு. அமிர்தஜோதி,

அரசு துணைச் செயலாளர்.

YOUTH WELFARE AND SPORTS DEVELOPMENT DEPARTMENT

Nominations of certain persons as members to the Syndicate of Tamil Nadu Physical Education and Sports University for certain period under the Tamil Nadu Physical Education and Sports University Act.

[G.O. (1D) No. 50, Youth Welfare and Sports Development (YW2), 27th December 2018, மார்க்கழி 12, விளம்பி, திருவள்ளூர் ஆண்டு-2049.]

No.II(2)/YWSD/57/2019.—In exercise of the powers conferred under Section 22(2) Class II - Other Members (b) of the Tamil Nadu Physical Education and Sports University Act, 2004, the Hon'ble Governor-Chancellor hereby nominate the following two members to the Syndicate of Tamil Nadu Physical Education and Sports University for a period of three years with effect from 01-12-2018.

- Dr. K. Mohanraj,
Physical Director and NCC Officer,
SSV Higher Secondary School (Govt.Aided)
10, Ganapathi Agraharam,
Kodumudi, Erode District-638 151.
- M.Thirunavukkarasu,
Former District Inspector of Physical Education,
Namakkal.

DHEERAJ KUMAR,
Principal Secretary to Government.

LATE NOTIFICATIONS:

NOTIFICATIONS BY GOVERNMENT

ENVIRONMENT AND FORESTS DEPARTMENT

Secretariat, 16th January 2019.

No. II(2)/EF/58/2019.

[Forests - Tamil Nadu State Biodiversity - Reconstitution of the Tamil Nadu State Biodiversity Board - Orders - Issued.]

The following Government Order is Published:—

[G.O. Ms. No. 158, Environment and Forests (FR.5), 31st December 2018, மார்க்கழி 16, விளம்பி, திருவள்ளூர் ஆண்டு-2049.]

READ:-

- G.O. Ms. No. 14, Environment and Forests (FR.5) Department, dated 31-01-2017.
- From the Principal Chief Conservator of Forests and Chief Wildlife Warden Letter No.WL4/47658/2018, dated 09-11-2018

ORDER:- G.O. Ms. No. 158, Environment and Forests (FR.5), 31st December 2018

In the Government Order first read above, the Government have constituted the Tamil Nadu State Bio-diversity Board with the following members:—

- | | | |
|---|--|-------------------|
| 1 | Hon'ble Minister (Forests) | Chairperson |
| 2 | Principal Secretary to Government, Environment and Forests Department | Ex-officio Member |
| 3 | Secretary to Government, Agriculture Department | Ex-officio Member |
| 4 | Secretary to Government Animal Husbandry, Dairying and Fisheries Department | Ex-officio Member |
| 5 | Principal Chief Conservator of Forests | Ex-officio Member |
| 6 | Principal Chief Conservator of Forests and Chief Wildlife Warden | Ex-officio Member |
| 7 | Dr. D. Narasimhan, Associate Professor, Department of Botany, Centre for Floristic Research Madras Christian College, Tambaram, Chennai - 600 059. | Member |

- | | | |
|--|---|-----------------------------|
| 8. Mr. K. Chidambaram, IFS., (Retd.), Member
Former Principal Chief Conservator
of Forests and Chief
Project Director (TBGP),
Plot No.94/95, Door No.5-A,
Sapthagiri Street,
Annai India Nager,
Baby Nagar (Annexe),
Velachery, Chennai - 600 042. | 3 Secretary to Government,
Agriculture Department | <i>Ex-officio</i>
Member |
| 9. Mr. T.S. Srinivasamurty, IFS (Retd.), Member
Former Principal Chief Conservator
of Forests & Chairman,
Arasu Rubber Corporation,
1224, Ground Floor,
17th Street, Anna Nager
West End Colony, Padi P.O.,
Chennai - 600 050. | 4 Additional Chief Secretary,
Rural Development and Panchayat
Raj Department. | <i>Ex-officio</i>
Member |
| 10. Dr. C.P. Raj Kumar, Member
Nalam Hospital, Lake Road,
Sriram Nagar, Theni - 625 531. | 5 Principal Chief Conservator of Forests | <i>Ex-officio</i>
Member |
| 11. Mrs. Jayashree Vencatesan, Member
Care Earth Trust, Chennai. | 6 Principal Chief Conservator of Forests
and Chief Wildlife Warden | <i>Ex-officio</i>
Member |
| | 7 Dr. D. Narasimhan,
Associate Professor,
Department of Botany,
Centre for Floristic Research,
Madras Christian College, Tambaram,
Chennai - 600 059. | Member |
| | 8. Mr. K. Chidambaram, IFS., (Retd.), Member
Former Principal Chief Conservator
of Forests and Chief
Project Director (TBGP)
Plot No.94/95, Door No.5-A,
Sapthagiri Street,
Annai India Nager,
Baby Nagar (Annexe),
Velachery, Chennai - 600 042. | Member |
| | 9. Mr. T.S. Srinivasamurty, IFS (Retd), Member
Former Principal Chief Conservator
of Forests & Chairman,
Arasu Rubber Corporation,
1224, Ground Floor,
17th Street, Anna Nager
West End Colony, Padi P.O.,
Chennai - 600 050. | Member |
| | 10. Dr. C.P. Raj Kumar, Member
Nalam Hospital, Lake Road,
Sriram Nagar, Theni - 625 531. | Member |
| | 11. Mrs. Jayashree Vencatesan, Member
Care Earth Trust, Chennai. | Member |

2. The Rural Development and Panchayat Raj Department with the Local Body Representatives and the Social Capital in terms of the Community Based Organisations - Self Help Groups, Panchayat Level Federations, etc., are being the pivotal Department in ensuring that the share from the proceeds of the Bio-diversity extraction/usage goes back to the local communities through proper institutional mechanisms with the following three objectives of the Convention on Biological Diversity (CBD) 1992:-

- (i.) Conservation of Bio-diversity
- (ii.) Sustainable use of its components, and
- (iii.) Fair and equitable sharing of the benefits arising out of the utilization of genetic resources.

3. In the letter second read above, the Principal Chief Conservator of Forests and Chief Wildlife Warden has also recommended to include Additional Chief Secretary (RD&PR) as an *ex-officio* member and to re-designate the representation from the Animal Husbandry, Dairying and Fisheries Department by its Secretary as Permanent Special Invitee.

4. The Government after careful examination reconstitutes the Tamil Nadu State Bio-diversity Board as follows:-

- | | |
|--|-----------------------------|
| 1 Hon'ble Minister (Forests) | Chairperson |
| 2 Principal Secretary to Government,
Environment and Forests Department | <i>Ex-officio</i>
Member |

Secretary to Government, Animal Husbandry, Dairying and Fisheries Department is Permanent Special Invitee in the above mentioned Board.

4. The tenure of the Non-Official Members will be three years from 31-01-2017 (i.e. as per G.O. 1st read above)

(By order of the Governor)

SHAMBHU KALLOLIKAR,
Principal Secretary to Government.